

10. நிதியியல்துறை

10.1 நாணயக் கொள்கை

அதிகரித்த அரசதுறை கடன்பாடுகளிலிருந்தான வட்டி வீதங்கள் மீதான அழுத்தம், உயர்வடைந்த சென்மதி நிலுவைப் பற்றாக்குறை செலாவணி வீதங்களிலும் வெளிநாட்டு ஒதுக்குகளிலும் விளைவித்த அழுத்தம் என்பனவற்றிற்கு மத்தியில் 2000இல் நாணயக் கொள்கை பண மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளின் உறுதிப்பாட்டினைப் பேணி கேள்வியால் உந்தப்பட பணவீக்க அழுத்தம் பொருளாதாரத்தில் உருவாவதனை தடுப்பதில் கவனம் செலுத்தியது. அதிகரித்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் தொழிற்பாட்டு இழப்புக்களை நிதியிடுவதற்காக முறையே அரசினதும், அரசு சூட்டுத்தாபனங்களினதும் அதிகரித்த கடன்பாட்டு தேவைப்பாடுகளினால் உள்நாட்டு சந்தையில் நிதி மூலவளங்களுக்கான போட்டி அதிகரித்து வட்டி வீதங்கள் மேல் நோக்கி உயர்ந்தன. இதேவேளை வெளிநாட்டுத் துறையின் பாதகமான நிகழ்வுகள் வெளிநாட்டு செலாவணி சந்தையில் அழுத்தத்தினை விளைவித்து ஆண்டின் பிற்பாகத்தில் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தவில் கணிசமான செல்வாக்கினை கொண்டிருந்தன. இதனையுடுத்து குறிப்பாக ஆண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் நாணயக் கொள்கை இறுக்கமாக்கப்பட்டது. இது மத்திய வங்கி அதன் முதன்மை வட்டி வீதங்களான வங்கி வீதம், மீள் கொள்வனவு வீதம், நேர்மாற்று மீள் கொள்வனவு வீதம் என்பனவற்றை இக்காலப்பகுதியில் பல தடவைகளில் உயர்த்துவதற்கு வழிவகுத்தது.

நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கான வரைச்சட்டமானது ஒதுக்குப் பணத்தை இடைநிலை இலக்காக கொண்ட நாணய இலக்கிடலை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. நாணயக் கொள்கையின் செயலாற்றத்தினை மதிப்பிடுவதற்காக வங்கி நாணயத் திரட்டுக்களின் வளர்ச்சி, நாணய நிலைமை சுட்டென், வட்டி வீதங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் தங்கியிருந்தது. பகிரங்கச் சந்தை தொழிற்பாடுகள் தொடர்ந்தும் முந்திய கொள்கை கருவியாக விளங்கின. மீள் கொள்வனவு வீதமும் நேர்மாற்று மீள் கொள்வனவு வீதமும் நாணயக் கொள்கையின் போக்கு குறித்த சமிக்ஞையை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன.

சனாதிபதித் தேர்தல், ஆண்டு 2000 பிரச்சினைகள், பருவகால காரணிகள் என்பனவற்றால் சந்தையில் தோற்றுவிக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக 1999 இறுதியளவில் பொதுமக்களினால் எடுப்பனவு செய்யப்பட்டிருந்த பணத்தின் மீள்பாய்ச்சலைத் தொடர்ந்து ஆண்டு தொடக்கத்தில் திரவத்தன்மை நிலைமையில் சில மேம்பாடுகள் காணப்பட்டன. சந்தைத்

திரவத் தன்மை மேம்பாடுடைந்தமை, பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தமை என்பன காரணமாக மீள்கொள்வனவு வீதம் 2000 சனவரியில் 25 சதவீதப் புள்ளிகளினால் 9.00 சத வீதத்திற்கு குறைக்கப்பட்டது. திரவத்தன்மையை ஈர்ப்பதற்கு உதவியளிக்கும் பொருட்டு வங்கி 2000இல் சனவரி 13 இல் திறைசேரி உண்டியல் மீதான முதனிலை சந்தை விளைவிற்கும் அதன் கழிவு வீதங்களுக்குமிடையிலான மிகையினை 15 சதவீதப் புள்ளிகளிலிருந்து 5 சத வீதப்புள்ளிக்கு தற்காலிகமாக குறைந்தது. திரவத்தன்மையை வெற்றிகரமாக ஈர்த்துக் கொண்டதனைத் தொடர்ந்து சனவரி 18 இல் இது மீள பழைய நிலைக்கு மாற்றப்பட்டது. திரவத்தன்மை நிலைமை ஓரளவு மேம்பாடுடைந்ததைத் தொடர்ந்து மே வரைக்கும் சந்தைப் பிரிவுகள் பலவற்றில் வட்டி வீதங்களில் வீழ்ச்சியேற்பட்டது.

2000 மே இல் நாட்டினை போர் காலச் சூழ்நிலைக்குள் கொண்டுவந்ததனைத் தொடர்ந்து அவசரக் கடன்பாடுகள் அதிகரித்து வட்டி வீதங்களில் அதிகரிப்பினை ஏற்படுத்தின. சென்மதி நிலுவை மோசமடைந்தமையும் இதனையடுத்து உள்நாட்டு ரூபா திரவத்தன்மை வீழ்ச்சியடைந்தமையும் வட்டி வீதங்களில் அழுத் தத் தினை ஏற்படுத்தின. சென் மதி நிலுவையிலேற்பட்ட பாரிய பற்றாக்குறை செலாவணி சந்தையிலும் அழுத் தத் தினை ஏற்படுத்தின. இச்சந்தையினை நிலைப்படுத்துவதற்காக மத்திய வங்கி அதன் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு வழிவகுத்தது. மத்திய வங்கி மே மாதத்திலிருந்து அதன் வீதங்களை பல தடவைகளில் உயர்த்தியது. உரிமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளும் முதனிலை வணிகர்களும் தமது ரூபா மிகை நிதியங்களை மத்திய வங்கியினால் உடைமையாக வைத்திருக்கப்படும் திறைசேரி முறிகளினாலும் திறைசேரி உண்டியல்களிலும் முதலீடு செய்யக் கூடிய வீதமான மீள்கொள்வனவு வீதம் யூன் இறுதியில் 9.25 சத வீதத்திலிருந்து திசெம்பர் இறுதியில் 17.00 சதவீதத்திற்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதனைப் போன்றே திறைசேரி உண்டியல்களையும் முறிகளையும் பிணையாக கொடுத்து மத்திய வங்கியிடமிருந்து உரிமைப் பெற்ற வர்த்தக வங்கிகளும் முதனிலை வணிகர்களுக்கும் பெற்றுக் கொள்ளும் ரூபா நிதியங்களுக்கான வீதமான நேர்மாற்று மீள் கொள்வனவு வீதம் யூனிலிருந்து ஆண்டிருதியில் 20.00 சத வீதத்திற்கு 500 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரித்தது. தொழிற்பாட்டு வீதத்தைக் காட்டிலும் மத்திய வங்கியின் கொள்கைப் போக்குகளை பெருமளவிற்கு குறித்துக் காட்டும் வங்கி வீதமும் ஒத்தோபர் 02 இலும் நவம்பர் 08 இலும் முறையே 200 அடிப்படைப் புள்ளிகளினாலும் 2000 நவம்பர் 21 இல் மேலும் 500 அடிப்படைப் புள்ளிகளினால்

சிறப்புக்குறிப்பு 9

நிதியில் துறையின் உறுதிப்பாட்டுக்கும் செயல் திறனுக்குமான சீர்திருத்தங்கள்

அன்னமைக் காலங்களில் பல எண்ணீக்கையிலான் நாடுகள் தமது நிதியில் துறையினை சீர்திருத்துவதில் ஈடுபட்டுள்ளன. இத்தகைய நிதியில்துறை சீர்திருத்தங்களுக்கான கோட்பாட்டு அடிப்படையானது (1973இல்) மெக்கினான் மற்றும் சோ ஆசியோரினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிதியில் தராளமயமாக்கல் மெய்யுரையிலிருந்து உருவானதோடு மூலவள் ஒதுக்கீட்டின் செயல் திறனைக் குறைப்பதன் ஊடாக அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளின் நிதியில் ஒடுக்கு முறையானது பொருளாதார அபிவிருத்தியை பின்னடையச் செய்கின்றது என இவர்கள் வாதாடினர். எனவே தோற்றம் பெற்றுவரும் பொருளாதாரங்களில் இடம் பெற்ற நிதியில் சீர்திருத்தங்கள் நிருவாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல், அதிக செயற்றின் கொண்டவை எனக் கருதப்படும் பெருமளவு சந்தை சார்ந்த முறைகளின்பால் நகருதல், நிதியில் முறையின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்தல் என்பனவற்றிலேயே அதிகாவில் கவனம் செலுத்தின. இச் சீர்திருத்தங்களின் பெறுபேறுகள் ஒரே மாதிரியானவையல்ல. சில நாடுகளின் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டங்கள் நிதியில் ஒடுக்குமுறையின் மூலகங்களை அகற்றுவதில் வெற்றிகண்ட வேளையில் பலநாடுகள் நிதியில் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. ஏனையவை கலப்பான செயலாற்றத்தினைக் கொண்டிருந்தன. கொள்கையின் இசைவு, நடைமுறைப்படுத்தும் செயல் முறையின் வளிமைகள் மற்றும் உண்மைத்துறை நிலைமைகள் என்பனவற்றின் அடிப்படையில் பெறுபேறுகைகள் சமமற்றவையாகக் காணப்பட்டன. இதிலிருந்து பெறப்பட்ட தெளிவான படிப்பினை என்னவெனில் சீர்திருத்தங்கள் என்பது ஒரு முறை மட்டும் நிகழும் நிகழ்ச்சியல்ல ஆனால் தொடர்ச்சியான செயல்முறை ஒன்றாகும் என்பதாகும்.

ஒடுக்குமுறையான நிதியில் துறையொன்றுடன் பொருளாதார மந்த நிலைமையானது 1977இல் இலங்கை சந்தைசார்ந்த கொள்கைச் சீர்திருத்தங்களுக்கு நகருவதற்கான ஏதுக்காரனியாக விளங்கியது. இந்த மாற்றங்கள் இடம் பெறுவதற்கு முன்னரான இருத்தசாப்பதங்களுக்கு மேலாக நிதியில் ஒடுக்குமுறையும் கொள்கைத் திரிபுகளும் செயல்திறன் மிக்க உள்ளாட்டு நிதியில் சந்தையொன்று உருவாவதைத் தடைசெய்தன. அரசாங்கத்தின் மட்டுமீறிய தலையீடும் நாட்டில் செயல்திறன் மிகக்குதும் பொருளாதார நிதியில் நிலைத்துநிற்கக் கூடியதுமான நிதியில் முறையொன்றின் அபிவிருத்திக்குத் தடையாக இருந்தது. இத்தகைய

பின்னணியில் கடந்த இரு தசாப் தங்களிலும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிதியில் சீர்திருத்தங்கள் நிதியில் துறையின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்துகின்ற வேளையில் செயல்திறன் மிகக்கும் போட்டித்தன்மை கொண்டதும் அபிவிருத்தி யடைந்துமான நிதியில் முறையொன்றினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. சில விடயங்களின் மெதுவான முன்னேற்றம், சிலில் யுத்தம் மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் என்பனவற்றின் காரணமான பின்னடைவுகள் என்பனவற்றின் மத்தியிலும் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து நிதியில் துறையின் செயலாற்ற அறிக்கை ஊடகமளிப்பதாக இருந்தது. 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் தொடக்கத்திலும் சீர்திருத்தங்களின் வேகம் விரைவானதாக இருந்தது. எனினும் உள்ளாட்டடில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக 1983இன் பின்னர் நிதியில் சீர்திருத்தங்களையும் உள்ளடக்கிய சீர்திருத்தங்களுக்கான தனது கவனத்தை வேறுபக்கம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அரசாங்கம் உட்பட்டமையினால் மெதுவான போக்கொன்று காணப்பட்டது. ஆசிய நெருக்கடியின் பாதகமான நிகழ்வுகளிலிருந்து படிப்பினையைப் பெற்றுக் கொண்டமையின் காரணமாக 1990களின் பிற்பகுதியிலும் இலங்கையிலும் உலகிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மூலதனச் சந்தைகளை மேலும் தராளமயமாக்குவதில் பெருமளவு அவதானமாக இருந்தனர். எனினும் அன்னமைக் காலங்களில் பொதுவாக இலங்கைப் பொருளாதாரத்தின் விரைந்த வளர்ச்சியினைக் கொண்ட துறையாக நிதியில் துறை விளங்குகின்றது. கொடுக்கல் வாங்கல்களின் அளவு மற்றும் நவீன முறைப்படுத்தவின் பரிமானம் ஆசிய இருந்தியகிலும் கணிசமான அளவு விரிவடைந்துள்ள பண மற்றும் மூலதனச் சந்தைகளின் அபிவிருத்திகளில் இதுதெளிவாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

1977இன் பிற்பகுதியிலிருந்து அறிமுகப் படுத்தப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய நிதியில் சீர்திருத்தங்களின் குறிப்பிடத்தக்க பண்புகளாக தனியார்துறையின் பங்கேற்புக்கு முடப்பட்டிருந்த துறைகள் திறக்கப்பட்டமை, போட்டித்தன்மை ஊசுகுவிக்கப்பட்ட மை அரசாங்கக் கட்டுப் பாட்டிலிருந்து வட்டிவீதங்கள் விடுவிக்கப்பட்டமை செலாவணிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை, நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமை நாணய முகாமைத்துவத்தில் சந்தை சார்ந்த தன்மைக்கான

பெருமளவு வலியுறுத்தல், கொடுக்கடன் ஒதுக்கீட்டில் சந்தை சார்ந்த தன்மை மற்றும் நிதியியல் நிறுவனங்களுக்கான கணக்கீட்டு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் வரைச்சட்டத் தினை வலுப்படுத்தல் என்பன விளங்கின.

முதலாவது கட்டத்தில் இதுவரை காலமும் தாழ்ந்த மட்டங்களில் செயற்கையாக வைத்திருக்கப்பட்ட வட்டிவீதங்கள் சந்தை விசைகளினால் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன. தேசிய சேமிப்பு வங்கியினால் வழங்கப்பட்ட வட்டி வீதங்களே சந்தை வீதங்களைத் தீர்மானிப்பதற்கான முக்கிய வீதங்களாக அமைந்தன. அரசாங்கத் தின் செல்வாக்கிற்கு பெருமளவில் உட்படுத்தப்பட்டு சார்பு ரீதியில் தாழ்ந்த மட்டங்களில் வைத்திருக்கப்பட்ட இந்த வீதங்கள் அதிகரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டன. 1980களின் பிற்பகுதியில் உண்டியல்களை ஏலமிடுவதன் மூலம் முதனிலை திறைசேரி உண்டியல் சந்தையில் வட்டி வீதங்கள் சந்தை சார்ந்ததாகப்பட்டன. இதன் விளைவாக திறைசேரி உண்டியல்களின் விளைவு வீதங்கள் நாட்டின் வட்டிவீத அமைப்பு முறையின் மாற்றங்களுக்கான முதன்மைக் குறிகாட்டியாக விளங்குகின்றன. மீன் நிதியிடல் வசதிகள் படிப்படியாக அகற்றப்பட்ட வேளையில் அத்தகைய வசதிகளின் மீது பிரயோகிக்கப்படும் வட்டிவீதங்கள் சந்தை வீதங்களுக்கு உயர்த்தப்பட்டன.

சௌலாவணி வீதங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகரித்த பங்கு சந்தை விசைகளுக்கு படிப்படியாக வழங்கப்பட்டதுடன் சௌலாவணிவீதமுறை நிலையான சௌலாவணிவீத முறையிலிருந்து மிகக்கும் வீத முறைக்கு நகர்த்தப்பட்டது. சௌலாவணிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் பெருமளவு தளர்த்தப்பட்டன வர்த்தக மற்றும் கொடுப்பனவு முறைகள் தராளமயமாக்கப்பட்டன. 1994 மாச்சில் இலங்கைப் பன்னாட்டு நாணய நிதியே ஒப்பந்த உறுப்புரைகளின் உறுப்புரை VIII இன்கடப்பாடுகளை ஏற்றுக் கொண்டமையின் சாரணமாக வர்த்தகம் மற்றும் பணிகளின் மீதான சௌலாவணிக் கட்டுப்பாடுகளின் தளர்த்தல்கள் முற்றுப்பெற்றன. தற்பொழுது நடைமுறைக்கணக்கு முழுமையாகத் தளர்த்தப்பட்டுள்ளது. மட்டுமன்றி மூலதனக் கணக்கு கொடுக்கல் வாங்கல்கள் பலவும் தளர்த்தப்பட்டுள்ளன. நிதியில் நிறுவனங்களின் வெளிநாட்டு உடைமை பெருமளவில் தாராளமயமாக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருந்த வங்கித் தொழில்முறை தாராளமயமாக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தினுள் நுழைவதற்கு வெளிநாட்டு வங்கிகள் ஊக்குவிக்கப்பட்டதோடு இலங்கையில் கிளைகளைத்திறப்பதற்கு அனுமதிக்கப்

சிறப்புக்குறிப்பு (தொடர்ச்சி)

பட்டன. இதற்கும் மேலாக உள்நாட்டுத் தனியார்துறைக்கும் இலங்கையில் வர்த்தக வங்கித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. புதிய வகையிலான நிதியியல் நிறுவனங்கள் அதாவது பணதரகர்கள், தொழில்முயற்சி மூலதனக் கம்பனிகள், வணிக வங்கிகளும் கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களும் என்பனவற்றுக்கும் தொழிற் பாடுகளை ஆரம்பிப்பதற்கு அனுமதிக் கப்பட்டது. நிதியியல் துறையின் உறுதிப்பாட்டின்மீது அவற்றினது தாக்கத்தினை கருத்திற்கொண்டு வங்கித் தொழில் நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட்டிருந்த பாரிய நிதியியல் நிறுவனங்கள் சிலவற்றிற்கு உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகள் எனப் பெயரிடப்பட்டு மத்திய வங்கியின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரத் தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அனுமதிக்கான தடைகள் அகற்றப்பட்டமையானது நிதியியல் சந்தையின் விரிவாக்கத்தினை ஏற்படுத்திய வேளையில் போட்டித் தன்மையின் ஊடாக செயல்திறன் அதிகரிக்கப்பட்டது.

நிதியியல் நிலைத்து நிற்கும் தன்மையினையும் இலாபத்தன்மையையும் மீன் நிறுவும் பொருட்டு அரசு வங்கிகள் இரண்டும் மீன் மூலதன மயப்படுத்தப்பட்டு அவற்றினது வர்த்தகத் தொழிற்பாட்டிற்கு பெருமளவு சுயாதீனம் வழங்கப்பட்டது. தேசிய சேமிப்பு வங்கியின் நடவடிக்கைகள் பொருமளவு சந்தை சார்ந்ததாக்கப்பட்டு அதனது மூலதனத்தால் மீனமைக்கப்பட்டது. தேசிய அபிவிருத்தி வங்கி தனியார் மயமாக்கப்பட்டு தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் மன்ஸ்சீ வங்கி ஆகிய அபிவிருத்தி நிதியியல் நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்குடைமையும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

நிதியியல் துறையின் உறுதிப்பாட்டுக்கான அதிமுக்கியத்துவம் உணரப்பட்டது. எனவே இந்தத் துறையின் கட்டுப்பாடுகளின் தளர்த்தலுடன் பன்னாட்டுத் தரங்களுடன் இசைந்து செல்லும் வகையில் ஒழுங்கு முறைப்படுத்தும் வரைச்சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பால்லே ஒப்பந்தங்களினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களின் அடிப்படையில் புதிய ஒழுங்குமுறைப்படுத்தும் தரங்கள் வங்கித் தொழில்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மூலதனப் போதுமை தீரவச் சொத்துக்கள், கடன் இழப்பு ஏற்பாடுகள், தனிக்கடன்பாட்டாளர் வரையறை போன்ற விடயங்கள் தொடர்பாக முன்மதியான வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனது கருமங்களை பயன்தரு வகையில் மேற்கொள்வதற்காக வேண்டி வங்கித் தொழில் சட்டவாக்கங்களின் கீழ் தேவையான சட்ட அதிகாரங்களை வழங்கியமையின்

மூலம் மததிய வங்கியின் ஒழுங்கு முறைப்படுத்தும் மற்றும் கண்காணிப்புப் பணிகள் வலுப்படுத்தப் பட்டுள்ளன. இது தொடர்பாக பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாக விளங்குவது வங்கித்தொழில் சட்டமாவதோடு அது ஏனைய சட்டங்களையும் திரட்டி வங்கித் தொழில் துறைக்கான சட்ட வரைச் சட்டம் ஒன்றினை ஏற்படுத்தியது. வங்கித்தொழில் சட்டமானது வங்கித் தொழில் வாணிபத்தினை கொண்டு நடாத்தும் ஆடகஞ்சுக்கு உரிமம் வழங்குதல், வங்கித் தொழில் வாணிபத்துக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிமுகம் மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகள் என்பனவற்றை வழங்கியது. நிதியியல் துறையின் சமூகமான கருமாற்றல் அதேபோன்று வைப்புச் செய்துள்ளோரின் நலவுரித்துக்களின் பாதுகாப்பு என்பனவற்றினை உறுதி செய்யவேண்டிய தேவைபாட்டின் நோக்கில் நிதிக் கம்பனிகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான சட்ட வரைச் சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன் நிதிக் கம்பனிகளை ஒழுங்குமுறைப்படுத்தி கண்காணிப்பதற்கு மத்திய வங்கிக்கு அதிகாரம் வழங்கும் சட்டவாக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. வர்த்தக வங்கிகளின் கடன் மீட்புச் செயல்முறைகளுக்கு வசதியளிப்பதற்கான சட்டவாக்கங்களும் நிறைவேற்றப்பட்டன. இதற்கும் மேலாக கொடுக்கூடிய தகவல் பணியகமொன்றும் கொடுக்கூடிய தரமிடல் முகவரான மையொன்றும் நிறுவப்பட்டன. சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு சிறந்த தகவல்களுடனான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இவை உதவுவதோடு நிதியியல் சந்தையின் உறுதிப்பாட்டையும் மேம்படுத்தும்.

கணிசமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு விடயம் என்னவெனில் நாணயக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலாகும். நேரடித் தலையீட்டு கொள்கைக் கருவிகளில் தங்கியிருத்தலை மத்திய வங்கி குறைத்துக் கொண்டுள்ள வேளையில் நாணய முகாமைத்துவத்தில் மறைமுக சந்தை சார்ந்த கொள்கைகளுக்கான மேலதிக வலியுறுத்தல் காணப்பட்டது. மத்திய வங்கிக்கு அதனது முதன்மை நாணயக் கொள்கைக் கருவியாக திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கு இயலச் செய்யும் பொருட்டு அரசு படுகூடியின் முதனிலை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. நாணய முகாமைத்துவத்துக்காக நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டில் தங்கியிருப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. நீண்டகாலமாக நிலவிய நெறிப்படுத்தப்பட்ட கொடுக்கூடன் ஒதுக்கீடு சந்தை அடிப்படையிலான கொடுக்கூடன் ஒதுக்கீட்டின்

சிறப்புக்குறிப்பு (தொடர்ச்சி)

மூலம் மாற்றிடு செய்யப்பட்டது. எனவே அவற்றினது கடன் பட்டியலை வங்கிகள் கயாதீனமாக தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது. மீள் நிதியிடல் வசதிகளின் வழங்கப்பட்ட தொகைகளைக் குறைப்பதன் மூலம் உதவிக் கொடுப்பனவுடனான கொடுக்கூடன் வசதிகள் கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு நிதியியல் சந்தையின் வீதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அவற்றிற்குப் பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டன.

அரசாங்கத்தின் படுகூடன் பிணையங்கள் சந்தையினை மேம்படுத்துவதற்காக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பெருமளவு சந்தை சார்ந்த திறஞ்சேரி உண்டியல்களை உருவாக்குவதற்கும் அரசு பிணையங்களின் இரண்டாம் நிலைச் சந்தையின் செயல் திறனை அதிகரிப்பதற்குமாக வேண்டி பதிகரங்கள் அற்ற அரசு பிணையங்கள் முறையொன்றினை நிறுவுவதற்காக நாணய விதிச்சட்டம், பதியப்பட்ட பங்குகள் பிணையங்கள் கட்டளைச் சட்டம் உள்ளாட்டு திறஞ்சேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பன திருத்தப்பட்டன. சந்தையை மேம்படுத்து வதற்காக முதனிலை வணிகர்கள் முறையொன்று நிறுவப்பட்டது. பங்குச் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கான பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பங்கு முதலீட்டு வெளிநாட்டு ரூபாக் கணக்குகளின் ஊடாக கொழும்புப் பங்குச் சந்தையில் தேசிய அல்லாதோர் சுதந்திரமாக முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். பங்கிலாபங்கள், மூலதன இலாபங்கள் மற்றும் விறப்பனைப் பெறுகைகள் என்பனவற்றை கட்டுப்பாடுகள் இன்றி மீள் அனுப்புவைக்கலாம். பங்கு முதலீடில் மூலதன இலாபவரி அகற்றப்பட்டுள்ளது. உரிமம் வழங்கப்பட்ட பங்குத்தரகர் நிறுவனங்கள், வர்த்தக வங்கிகள் என்பனவற்றின் வெளிநாட்டு உடைமை வழங்கப்பட்ட மூலதனத்தின் முறையே 100 சதவீதம் வரையிலும், 60 சதவீதம் வரையிலும், 90 சதவீதம் வரையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளன. கொழும்புப் பங்குச் சந்தையில் வர்த்தக மற்றும் கொடுப்பனவு முறைகள் முழுமையாகவே தனியக்கமாக்கப்பட்டுள்ளன. அதனது நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக வேண்டி கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் கருமபீட சந்தையொன்றின் அறிமுகமும் படுகூடன் பிணையச் சபையொன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்பனிகளின் பட்டியலிலை ஊக்குவிப்பதற்காக ஏற்கனவே உள்ள விதிகளில் பல மாற்றங்களை கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளது.

சீர்திருத்தங்கள் தொடர்ச்சியான செயல் முறையொன்றாகக் காணப்படுகின்றன. கடந்த இரு தாசப்பதங்களிலும் இலங்கையின் நிதியியல்துறை

சிறப்புக்குறிப்பு (தொடர்ச்சி)

கணிசமான சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் நிலைமைகள் மாறுவதற்கேற்பவும் உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு சூழல் களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் சீர்திருத்தங்கள் தொடரவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அதேபோன்று தற்போது உயர்விகிதமொன்றைக் கொண்டுள்ள செயற்படாக கடன்களும் அதியார்நிதியில் இடையீட்டுச் செலவும் தொடர்ந்து காணப்படுவதும் மேலதிக சீர்திருத்தங்களுக்கான தேவையினை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. எனவே பல விடயங்களில் மேலதிக சீர்திருத்தங்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றன.

வர்த்தக வங்கிகளின் உறுதிப்பாட்டின் முக்கியத்துவத் தினைக் கருத்திற் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தும் முறை மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இடர் நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமை விகிதம் 8 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 2002ஆம் ஆண்டில் 10 சதவீதத்திற்கு அதிகரிக்கப்படவுள்ளது. உள்ளாட்டு வங்கிகளின் மூலதன தளத்தினை விரிவாக்குவதற்காக கடன்டீடுப் பத்திரிகைகளை வழங்கவதற்கு உள்ளாட்டு வர்த்தக வங்கிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அனுகுமுறையானது மரபுவழி முறைகளிலிருந்து இடர்நேர்வு அடிப்படையிலான பகுப்பாம்வு முறைக்கு மாற்றமடைந்துள்ளது. பாஸ்லேயில் உள்ள பன்னாட்டு தீர்ப்பனவு வங்கியினரால் உருவாக்கப்பட்ட முக்கிய கோட்பாடுகளின் வலுப்படுத்தலுக்கான ஏற்பாடுகளைவழங்குவதன் மூலம் அதனைப் பெருமளவில் பயனுறுவதாக மாற்றுவதற்காக வங்கித் தொழில் சட்டத்திற்கு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. காப்புறுதிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்தல், கண்காணித்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் என்பனவற்றுக்காக வேண்டிய தாப்புறுதிக் கம்பனிகளையும் தரகர்களையும் பதிவு செய்வதற்கான அதிகாரங்களுடன் நியதிச்சட்ட காப்புறுதிச் சபை ஒன்றினை நிறுவுவதற்காக அன்மையில் காப்புறுதிச் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கிக்கு நிதியில் குத்தகை நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தி கண்காணிக்கும் அதிகாரத்தினை வழங்குவதற்காக அன்மையில் நிதியில் குத்தகைச் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வணிக வங்கிகள் போன்ற நிதியில் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தும் முறைகளும் வலுப்படுத்தப்பட்டு பன்னாட்டு முறைகளுக்கு இசைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. விலை உறுதிப்பாட்டினையும் நிதியில் முறையின் உறுதிப்பாட்டினையும் மத்திய வங்கியின் முதன்மைக் குறிக்கோள்களாக மாற்றுவதற்காக நாணய விதிச் சட்டம்

திருத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக நாணய விதிச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மாறுபடும் நிலைமைகளுக்கேற்ப நாணயத் தொழிற்பாடு மற்றும் நாணய முகாமைத் துவத்தை மேற்கொள்ள வைதற்கு நாணயச் சபைக்கு பெருமளவு நெகிழ்ச்சித் தன்மையை வழங்கும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்கள் தேவைப்படும் இன்னுமொரு விடயம் அரசு வர்த்தக வங்கிகளுக்கும். இந்த இரண்டு வங்கிகளும் வர்த்தக வங்கித் தொழில்துறையின் 50 சதவீதத்திற்கும் மேலாக இன்னும் வகைக்குறிகளின் நிறுத்தியில் அவற்றின் தொழிற்பாடுகள் இத்துறையின் உறுதிப்பாடு மற்றும் செயல்திறன் என்பனவற்றில் கணிசமான தாக்கத் தினை கொண்டுள்ளன. அவற்றின் தொழிற்பாடுகளுக்கு புத்துயிருட்டல் மற்றும் பெருமளவு அனுபவம் கொண்ட முத்த முகாமையாளர்களின் ஆட்சேர்ப்பு என்பனவற்றுடன் இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன அதனது முதன்மைக் குறிகோள்களின் தொழிற்பாடுகள் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் என்பனவற்றில் கவனம் செலுத்தவற்காக வேண்டி மத்திய வங்கியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வலுவான நிதியில்முறை மற்றும் இயக்கவிசை கொண்ட பொருளாதாரம் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் இந்த வழிமுறைகள் பெருமளவு பயன்தருவதாக அமைகின்ற வேளையில் உலகளாவிய நிதியில் நிலைமைகளின் மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு இலங்கையின் நிதியில் துறைக்கு இயலச் செய்யும் எனினும், சீர்திருத்தங்கள் என்பது தொடர்ச்சியான செயல்முறையைன்று என்பதனையும் நிலைமைகள் மாறும்போது மேலும் சீர்திருத்தங்கள் தேவைப்படும் என்பதனையும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்

அட்டவணை 1
இலங்கையின் நிதியில் துறையின் தெரிந்தெடுக்கப்பட்ட குறிகாட்டிகள்

ஆண்டு	குறுகிய பண்ணிரம்பல் (M ₁) மொ. உ. உ. % மாக	விரிந்த பண்ணிரம்பல் (M ₂) மொ. உ. உ. % மாக	நிதியில் துறையின் பங்களிப்பு மொ. உ. உ. %	நிதியில் துறை சொத்துக்கள்
1950	20.6	22.1	0.9	39.1
1960	15.7	20.5	0.7	37.0
1970	14.0	22.1	1.1	61.6
1980	13.4	28.2	3.0	96.2
1990	12.3	28.1	3.0	111.
2000	9.4	32.0	7.4	127.3

மூலம் : இலங்கை மத்திய வங்கி

பகுதி I

அட்டவணை 10.1
நாணயப் புள்ளி விபரங்களின் தொகுப்பு

விடயம்	மாற்றம்					
	2000 முடிவில் ரூ.பில.	1999 தொகை ரூ.பில.	%	2000 தொகை ரூ.பில.	%	
நாணயக் கூட்டுக்கள்						
குறுகிய பண நிரம்பல (M ₁)	118.5	12.3	12.8	9.9	9.1	
விரிந்த பண நிரம்பல (M ₂)	404.7	41.9	13.3	46.6	13.0	
திரட்டப்பட்ட விரிந்த பண நிரம்பல (M ₃)	483.4	50.6	13.4	55.1	12.9	
ஏதுக் காரணிகள் (அ)						
உள்நாட்டுக் கொடுக்டன்	549.9	63.4	17.1	117.0	27.0	
அரசுக்கு (தேற்று)	147.3	29.3	45.3	53.4	56.8	
அரசு கூட்டுத்தாபங்களுக்கு	38.3	3.0	30.1	25.2	193.2	
தனியார்த்தநிறுக்கு	364.4	31.1	10.5	38.4	11.8	
வெளிநாட்டுச்சொத்து(தேற்று)	69.5	-3.6	-3.4	-32.6	-31.9	
எனைய விடயங்கள் (தேற்று)	-136.0	-9.2	-9.5	-29.4	-27.5	
ஒதுக்கு நாணயம்	105.2	7.6	8.2	4.7	4.7	

(அ) (M₃) சார்பாக

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

ஆண்டினிறுதியில் 25.00 சதவீத மட்டமொன்றுக்கு மூன்று தடவைகளில் அதிகரித்தது.

ரூபா வைப்பு பொறுப்புக்கள் மீதான நியதி ஒதுக்கு விகிதம் 11 சத வீதத்தில் மாறாதிருந்தது. எனினும் 11 சத வீதமாகவிருந்த வெளிநாட்டில் வைத்திருக்கப்படாத வெளிநாட்டு நாணயம் மீதான நியதி ஒதுக்கு விகிதம் 2000 ஒக்டூ 04 இலிருந்து நீக்கப்பட்டது. வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்கு விகிதம் நீக்கப்பட்டமையானது வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு நாணய திரவத்தான்மையை மேம்படுத்தி அவற்றின் தொழிற் பாட்டுச் செலவுகளை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டிருந்தது. இது வங்கிகள் மிகவும் கவர்ச்சிகரமான வீதங்களை செலுத்துவதினை இயலச் செய்து வெளிநாட்டு நாணய வைப்புக்களை கவர்வதற்கு உதவியளிப்பதுடன் தேவையான ஒதுக்குகளை

கணிப் பிடிவ திலுள் எ முரன் பாட்டி னையும் இல்லாதொழிக்கும்.

வங்கி தொடர் ந்து அதன் நேர மாற்ற மீன்கொள்வனவு வசதிகளினுடாக திரவத்தான்மையை வழங்கியது. குறிப்பாக பின்னரையான்டில் சந்தைத் திரவத்தான்மையிலேற்பட்ட பற்றாக்குறையினைத் தொடர்ந்து வணிக வங்கிகளும் முதனிலை வணிகர்களும் இவ்வசதியினை அதிகரித்தளவிற்கு பயன்படுத்தினர்.


மத்திய வங்கி மீன்நிதியின் சந்தை முரண்பாட்டை தோற்றுவிக்கும் தன்மை காரணமாக வங்கி தொடர்ந்து நடுத்தர நீண்டகால கொடுக்டன் நிதியத்தின் கீழ் மீன்நிதி வழங்குவதிலிருந்து விலகினிற்று. நடுத்தர நீண்டகால கொடுக்டன் நிதியத்தின் கீழ் வெளிநின்ற மொத்த மீன்நிதி 1999 இறுதியில் ரூ. 2,929 மில்லியனிலிருந்து 2000 இறுதியில் ரூ. 2,863 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும் தோல் விழுற்ற நிதிக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட மீன்நிதி முன்னைய ஆண்டுடன் தொடர்புபட்ட கோரல்களின் தீர்வனவு காரணமாக ரூ 50 மில்லியனால் அதிகரித்தது.

10.2 பணநிரம்பல்


உள்நாட்டுக் கொடுக்டன் வளர்ச்சியடைந்ததற்கு மத்தியிலும் வங்கித் தொழில் முறையின் தேற்று வெளிநாட்டுச் சொத்துக்களிலேற்பட்ட குறைப்பின் காரணமாக நாணய வளர்ச்சி கிட்டத்தட்ட 13 சத வீதத் தில் உறுதியாக இருந்தது. உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகளினதும் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளினதும் தொழிற்பாடுகளை உள்ளடக்கும் ஒன்று திரண்ட விரிந்த பணநிரம்பலின் (M_{2b}) ஆண்டு வளர்ச்சி 1999 திசைம்பரில் 13.4 சத வீதத்திலிருந்து 2000 திசைம்பரில் 12.9 சத வீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியற்றது. (M_{2b}) இன்

வரைபடம் 10.1
நாணய வினாவாக்கம்

வரைபடம் 10.1.1
நாணய வளர்ச்சி - அக்ஷயம் சாரசரி



வரைபடம் 10.1.2
நாணய வளர்ச்சி - புள்ளிக்குப் புள்ளி



அசையும் சராசரி வளர்ச்சி சனவரியில் 14 சத வீதத்திலிருந்து திசெம்பரில் 12 சத வீதத்திற்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. குறுகிய பண நிரம்பலின் (M) வளர்ச்சி 4.0 - 11.7 சத வீத வீச்சொன்றினுள் தளம்பலுற்று திசெம்பரில் 9.1 சத வீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

முத்தமான நாணய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த முந்திய காரணியாக வங்கித்தொழில் முறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களிலேற்பட்ட வீழ்ச்சி விளங்குகின்றது. கணிசமான சென்மதி நிலுவை பற்றாக்குறையினை பிரதிபலிக்கும் வகையில் வங்கித் தொழில் முறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 1999 திசெம்பரில் ரூ. 102.1 பில்லியனிலிருந்து 2000 திசெம்பரில் ரூ. 69.5 பில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. வர்த்தக வங்கிகளுக்கு வெளிநாட்டு செலாவணி விற்பனை செய்யப்பட்டமை வெளிநாட்டு பொதுப்படுகடன் தீர்ப்பனவு செய்யப்பட்டமை ஆகிய மெருமளவுக் காரணங்களினால் நாணய மேலாண்மையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூபா 31 பில்லியனால் முனைப்பாக வீழ்ச்சியடைந்தன.

தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூபா 1.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன. வர்த்தக வங்கிகளின் உள்நாட்டுப் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரித்த வேளையில் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்தன. உள்நாட்டுப் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டு சொத்துக்கள் அதிகரித்தமைக்கு வெளிநாடுகளிலுள்ள வங்கிகளுடனான அதிகரித்த முதலீடுகளே காரணமாகக் கூடும். வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளினது தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்தமைக்குரிய பகுதியளவு காரணமாக ஐ.அ.டொலரின் 100 மில்லியன் காண்ட வெளிநாட்டு கூட்டுக் கடனைன்று பெறப்பட்டு அது அரசிற்கு கடனாக வழங்கப்பட்டமை விளங்குகின்றது.

உள்நாட்டு கொடுகடன் கணிசமாக விரிவடைந்து 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. குறிப்பாக அரசுதுறைக்கான அதிகரித்த கொடுகடன் வளர்ச்சியுடன் அரசு கூட்டுத்தாபனங்கள், தனியார் துறை ஆகிய அனைத்துத் துறைகளுக்குமான கொடுகடன் அதிகரித்தது. வங்கித் தொழில் முறையிலிருந்தான் அரசிற்கான கொடுகடன் கணிசமாக அதிகரித்தமைக்கு எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க குறைவடைந்த வருமானம், தனியார் மயப்படுத்தல் செயன்முறையின் காலதாமதம், அதிகரித்த பாதுகாப்பு செலவினம், அதிகரித்த வட்டிச் செலவு என்பன விளைவித்த மூலவளப் பற்றாக்குறையே காரணமாகும். மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளிலிருந்தான் அரசிற்கான தேறிய கொடுகடன் ரூ. 53 பில்லியனால் உயர்வடைந்தது.

மத்திய வங்கியிலிருந்தான் அரசிற்கான தேறிய கொடுகடன் ரூ. 45 பில்லியனாக விளங்கி அரசு பிணையங்கள் உடைமையின் அதிகரிப்பு தற்காலிக முற்பணங்களின் அதிகரிப்பு என்பனவற்றில் முக்கியமாக பிரதிபலிக்கப்பட்டது. மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களினதும் முறிகளினதும் உடைமை ரூ. 42 பில்லியனால் அதிகரித்தது. வர்த்தக வங்கிகளிலிருந்தான் அரசுக்கான அதிகரித்த தேறிய கொடுகடனின் முந்திய கூறுகளாக கடன்கள், மேலதிகப் பற்று மீதிகள், கழிவு செய்யப்பட்ட இரக்குமதி உண்டியல்கள் என்பவற்றிலான அதிகரிப்புகள் காணப்பட்டன. அரசு வெ.நா.வ.தொழில் பிரிவுகளிலிருந்து ஐ.அ. டொலர்களில் 100 மில்லியன் வெளிநாட்டு நாணயத்திலான கடனைப் பெற்றுக் கொண்ட வேளையில் 1998இல் பெறப்பட்ட ஐ.அ. டொலர் 100 மில்லியன் கூட்டுக் கடனின் மூலதன மீள்கொடுப்பனவாக ஐ.அ. டொலர் 42 மில்லியனை மீளச் செலுத்தியது.

அரசு கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 1999இல் ரூ 3.0 பில் லியனால் வீழ்ச்சியடைந்தமைக்கு மாறாக இவ்வாண்டில் ரூ 25 பில்லியனால் அதிகரித்தது. இத்துறைக்கான அதிகரித்த வங்கி கொடுகடனின் பெரும்பங்கிற்கு இலங்கை பெற்றே காலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் ஆகிய மூன்று பாரிய அரசு கூட்டுத்தாபனங்களினால் பெறப்பட்ட கொடுகடன் வகைக்கூறியது. பெற்றோலியப் பொருட்களினதும் கோதுமையினதும் பன்னாட்டு விலைகள் பெருமளவில் அதிகரித்தமை, குறைந்த மழைவீழ்ச்சியின் காரணமாக வெப்ப மின் வலு அதிகரித்தளவில் பயன்படுத்தப்பட்டமை மற்றும் உள்நாட்டு விலைகள் காலம் தாழ்த் தியும் தேவைகளினால் விற்கு குறைவாகவும் சீராக்கம் செய்யப்பட்டமை என்பன அரசு கூட்டுத்தாபனங்களின் வங்கிக் கடன்பாடுகளை அதிகரிப்பதற்கு வழிவகுத்தன. இதனால் அரசு துறை கடன்பாடு (அரசு மற்றும் அரசு கூட்டுத்தாபனங்களின் கடன்பாடுகள்) ரூ 78 பில்லியனால் (75 சத வீதம்) அதிகரித்து 2000 இல் நாணய விரிவாக்கத்தின் 140சத வீதத்திற்கு வகைகூறியது.

தனியார் துறைக் கான கொடுகடன் 1999 திசெம்பரிலிருந்து 2000 திசெம்பருக்கு ரூ 38 பில்லியனால் அதிகரித்தது. இது 1999 இன் 11 சத வீதத்திற்கெதிரான 12 சத வீத வளர்ச்சியாகும். 1999 இல் வெ.நா.வ.தொ. பிரிவுகளிலிருந்தான கொடுகடன் வீழ்ச்சியடைந்ததற்கு மாறாக 2000 இல் உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகளினாலும் வழங்கப்பட்ட கொடுகடன் அதிகரித்தது. கொடுகடன் அதிகரிப்பு முக்கியமாக பணிகள், வர்த்தகம் மற்றும் தயாரிப்புத் துறைகளில்

காணப்பட்டது. பன்னாட்டுச் சந்தைகளில் வட்டி வீதங்களிலேற்பட்ட அதிகரிப்பினைத் தொடர்ந்து கடன் வழங்கல் வீதங்களில் ஏற்பட்ட சேகரிப்பு மற்றும் உள்ளூர் வெளிநாட்டு செலாவணி சந்தையின் அடிக்கடி மாறுபடும் தன்மை என்பன காரணமாக வெளிநாட்டு நாணயத்திலான கொடுக்கடன் கஞக்கான கேள்வி ஆண்டின் இறுதிப்பாகத்தில் குறைவடைந்தது.


1999 இன் ரூ 7.6 பில்லியன் (8.2 சத வீதம்) அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ஒதுக்குப்பணம் 2000 இல் ரூ 4.7 பில்லியனால் (4.7 சத வீதம்) அதிகரித்தது. மத்திய வங்கியின் அரசு பிணையங்கள் உடைமை ரூ 41 பில்லியனால் கணிசமாக அதிகரித்தமை மற்றும் தற்காலிக முற்பணங்கள் ரூ 4 பில்லியனால் அதிகரித்தமை என்பவற்றுக்கு மத்தியிலும் ஒதுக்குப் பணத்தின் அதிகரிப்பு மிதமாக இருந்தமைக்கு முக்கியமாக நாணய மேலாண்மையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ 31 பில்லியனால் கடுமையாக வீழ்ச்சியடைந்தமையே காரணமாகும். மத்திய வங்கியின் நாணயப் பொறுப்புக்களின் முந்திய கூறான சுற்றோட்டத்திலுள்ள நாணயம் 1998 இல் ரூ 7

பில்லியன் மற்றும் 1999 இல் ரூ 10 பில்லியன் என பனவற்றுக் கெதிராக ரூ 3 பில்லியன் அதிகரிப்பினை மட்டுமே பதிவு செய்தது.

1999 திசைம்பரில் 4.26 சதவீதமாக இருந்த பணப் பெருக்கி 2000 திசைம்பரில் 4.60 சத வீதத்திற்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கான முந்திய காரணங்களாக வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவைப்பாடு அகற்றப்பட்டமை மற்றும் பொதுமக்களினால் வைத்திருக்கப்படும் நாணயத்தின் பங்கில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன விளங்கின. பணச்சுற்றோட்ட வேகம் 1999 இல் 2.59 சத வீதத்திலிருந்து 2000 இல் 2.60 சத வீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

10.3 நிதியில் அளவீடு

1999 இலிருந்து, மத்திய வங்கி நிதியில் அளவீடெரன்றை பரீட்சார்த்த ரீதியில் திரட்டுவதற்கு ஆரம்பித்தது. இது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளை மட்டும் உள்ளடக்காது உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் நிதிக் கூட்டு நிலையங்களையும்



அட்டவணை 10.4
நிதியியல் அளவீடு

ரூபா மில்லியன்

விடயம்	1997 திசெம்பர்	1998 திசெம்பர் (அ)	1999 திசெம்பர் (அ)	2000 திசெம்பர் (அ)
விரிந்த பணம் (M_4)	428,617	486,313	549,519	620,160
ஓன்று திரட்டப்பட்ட விரிந்த பணம் (M_{20})	333,668	377,741	428,319	483,421
விரிந்த பணம் (M_1)	288,258	316,174	358,076	404,669
குறுகிய பணம் (M_1)	85,027	95,979	106,696	117,918
நாணயம்	44,853	51,407	56,623	62,088
கேள்வி வைப்புக்கள்	40,173	44,572	50,073	55,830
போவி நாணயம் (மொத்தம்)	343,590	390,334	442,824	502,242
போவி நாணயம் (உ.வ.தொ.பி.)	227,963	257,995	298,158	341,776
போவி நாணயம் (வெ.நா.வ.தொ.பி.)	19,853	23,478	21,607	23,168
போவி நாணயம் (உ.பெ.சி.வ.)	81,769	92,799	103,968	116,507
போவி நாணயம் (நிதியியல் கம்பனிகள்)	14,006	16,061	19,091	20,791
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	81,106	92,487	89,407	57,902
நாணய மேலாண்மைகள்	89,930	101,744	89,287	57,947
வர்த்தக வங்கிகள் (உ.வ.தொ.பி., வெ.நா.வ.தொ.பி.)	565	3,904	12,805	11,582
உ.பெ.சி.வ. மற்றும் நிதிக் கம்பனிகள்	-9,389	-13,161	-12,685	-11,627
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	347,510	393,824	460,114	562,258
உள்நாட்டுக் கொடுகடன்	447,267	516,862	600,894	735,623
அரசத்துறை	113,304	134,966	173,178	260,171
அரசின் மீதான கோரல்கள் (தேறிய)	98,705	124,530	159,132	220,917
நாணய மேலாண்மைகள்	20,300	25,909	46,716	91,556
வர்த்தக வங்கிகள் (உ.வ.தொ.பி.)	26,065	32,682	39,166	42,928
வர்த்தக வங்கிகள் (வெ.நா.வ.தொ.பி.)	-1,115	6,027	8,033	12,820
அரசின் மீதான கோரல்கள் (உ.பெ.சி.வ.)	51,867	57,902	62,919	70,837
அரசின் மீதான மாற்றல்கள் (நிதிக் கம்பனிகள்)	1,587	2,011	2,298	2,776
அரச கூட்டுத்தாபனங்கள் மீதான கோரல்கள்	14,599	10,435	14,046	39,254
அரச கூட்டுத்தாபனங்கள் மீதான கோரல்கள் (உ.வ.தொ.பி.., வெ.நா.வ.தொ.பி.)	14,598	10,031	13,046	38,254
அரச கூட்டுத்தாபனங்கள் மீதான கோரல்கள் (உ.பெ.சி.வ., நிதிக்கம்பனிகள்)	1	404	1,000	1,000
தனியார்த்துறை மீதான கோரல்கள்	333,963	381,896	427,716	475,452
தனியார்த்துறை மீதான கோரல்கள் (உ.வ.தொ.பி.)	216,090	244,353	275,532	307,613
தனியார்த்துறை மீதான கோரல்கள் (வெ.நா.வ.தொ.பி.)	47,108	50,515	50,395	56,756
தனியார்த்துறை மீதான கோரல்கள் (உ.பெ.சி.வ.)	55,775	69,110	80,885	88,230
தனியார்த்துறை மீதான கோரல்கள் (நிதிக் கம்பனிகள்)	14,990	17,918	20,904	22,853
ஏனைய விடயங்கள் (தேறிய)	-99,757	-123,039	-140,780	-173,365

(அ) திருத்தியமைக்கப்பட்டது.


(ஆ) தற்காலிகமானவை.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

- உ.வ.தொ.பி. - உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகள்.
- வெ.நா.வ.தொ.பி. - வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகள்.
- உ.பெ.சி.வ. - உத்தரவாதம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்.
- நிதிக்கம்பனிகள் - நிதிக் கம்பனிகள்.

உள்ளடக்குகிறது. நிதியியற் துறையின் விரிவாக்கத்துடன், பொருளாதாரத்தில் சிறப்பியல்பு வாய்ந்த வர்த்தக வங்கிகள் தவிர்ந்த நிதியியல் நிறுவனங்களின் தொழிற்பாடுகளின் தாக்கம் அதிகரிக்கின்றது. இதனால் தொழிற்பாடுகளையும் உள்ளடக்கும் பொருட்டு பணத்தின் வரைவிலக்கணத்தை விரிவுபடுத்தல் அத்தியவசியமாகின்றது. எனவே நிதியியல் அளவீடு, நாணய அளவீட்டிலிருந்து பெறப்பட்ட திரண்ட விரிந்த பணத்தை விட ஒர் பரந்தளவான பணத்தின் கருதுகோளினை (M_4) வரைவிலக்கணம் செய்கிறது. நிதியியல் அளவீட்டின் அடிப்படையில், ஒன்று திரண்ட

நாணய வழங்கலையும் (M_{20}) உள்ளடக்கிய ஏனைய நிதியியல் நிறுவனங்களின் தொழிற்பாடுகளையும் உள்ளடக்கும் விரிந்த நாணயக்கூட்டு (M_4) 2000 திசெம்பரில் இருதியில் 12.9 சதவீதம் கொண்ட புள்ளிக்குப் புள்ளி விரிவாக்கத்தை எடுத்துக்கொட்டியது. இது 1999 திசெம்பர் இருதியில் 13.0 சதவீத வளர்ச்சியை விட சிறிதளவு குறைவானதாகும். திரண்ட விரிந்த பணத்தைப் பொறுத்தமட்டில் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் பெறுமதியில் ஏற்பட்ட குறைப்பு உள்நாட்டுக் கொடுகடனின் வளர்ச்சியின் விரிவாக்கத்தை எதிரீடு செய்ததுடன் பணவழங்கவிலான வளர்ச்சியை தளரச் செய்தது.



அரசுக்கான தேறிய கொடுக்டனில் கணிசமான வளர் சி யோன் று காண்டப் பட்டது. நாணய மேலாண்மைகள் மற்றும் வர்த்தக வங்கிகள் கூடியாவில் வழங்கப்பட்ட தேறிய கொடுக்டனுக்கும் மேலாக, உரிமம் பெற்ற சிறப்பியல் வாய்ந்த வங்கிகள் மற்றும் நிதிக் கூட்டு நிலையங்களிலிருந்தான் கொடுக்டன், அதிகரித்த இலாபங்கள் காரணமாக அரசு பிணைகளில் இந் நிறுவனங்களின் உடைமைகள் அதிகரித்திருந்துமையால் 13 சதவீதமாவால் அதிகரித்தது. எனினும், கொடுக்டனில் ஏற்பட்ட அதிகரிப்பு வர்த்தக வங்கித்தொழில் துறையிலிருந்து மட்டுமே வந்தது.

நிதியில் அளவீட்டில் தனியார் துறை கொடுக்டனிலான புள்ளிக்குப் புள்ளி வளர்ச்சி 2000 திசெம்பர் இறுதியில் 11.2 சதவீதமாக பிதமாகக் காணப்பட்டது. இது திரண்ட நாணய அளவிட்டிலான (11.8 சதவீதம்) தனியார் துறை கொடுக்டன் வளர்ச்சியை விட சிறிது குறைவாகும். 1999 இறுதியில் ஒப்பீட்டளிலிலான வளர்ச்சி வீதங்கள் முறையே 12.0 சதவீதமாகவும் 10.5 சதவீதமாகவும் விளங்கின. நிதியில் அளவீட்டில் தனியார் துறை கொடுக்டனிலான குறைந்த வளர்ச்சி சிறப்பு வாய்ந்த வங்கிகளிலிருந்தான், முக்கியமாக இரண்டு அபிவிருத்தி நிறுவனங்களுக்கான தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் டெப் சிசி வங்கியிலிருந்தான் கொடுக்டனில் ஏற்பட்ட குறைந்த வளர்ச்சியால் ஏற்பட்டதாகும்.

10.4 வட்டி வீதங்கள்

வட்டி வீத அமைப்பில் 1999 இல் எதிர்கொள்ளப்பட்ட குறைவடைந்த அடிக்கடி மாறுபடும் தன்மையுடனான சீழ்நோக்கிய போக்கிற்கு எதிர்மாறாக குறிப்பாக 2000 முதலாம் காலாண்டில் பின்னர் பொதுவான அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இது அதிகரித்த அரசு துறைக் கடன்பாடுகள், குறிப்பிடத்தக்க சென்மதி நிலுவைப் பற்றாக்குறை மற்றும் செலாவனி வீதம் மீதான அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதற்காக நாணயக் கொள்கை இறுக்கமாக்கப்பட்டமை

என்பவற்றைத் தொடாந்து ரூபா திரவத் தன்மையிலேற்பட்ட குறைப்பு என்பன காரணமாக ஏற்பட்டதாகும். பணவீக்கம் சார்பளவில் தொடாந்து தாழ்வாக இருந்தமையினால் பெயரளவு வட்டி வீதங்களின் அதிகரிப்புடன் உண்மை வட்டி வீதங்கள் ஆண்டின் இறுதிப் பாகத்தில் அதிகரித்தன. அவசரப் பிணையங்களுக்கான பெரும்பாலான ஏலங்களில் காணப்பட்ட போதிலும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மீதான விளைவுகள் அதிகரித்த பணவீக்க எதிர்பார்ப்பினை பகுதியளவிற்கு பிரதிபலித்து உயர்வடைய முனைந்தன.

குறுங்கால வட்டி வீதங்கள்

இவ்வாண்டில் வட்டி வீதங்களிலேற்புட்ட படிப்படியான அதிகரிப்பானது அழைப்புச் சந்தை வட்டி வீதங்களில் தெளிவாக பிரதிபலிக்கப்பட்டது. சனாதிபதித் தேர்தல், வை 2 கே பிரச்சினை என்ப வற்றுடன் தொடாந்து நிச்சயமற்ற தன்மைக்குப் பின் சந்தை வழை நிலைக்கு திரும்பியதனால் ஆண்டின் முதல் வாரத்தில் திரவத் தன்மை உட்பாய்ச்சலொன்று காணப்பட்டது. இது வழையாக சனவரியில் இடம்பெறும் பருவகால உட்பாய்ச்சலுடன் இணைந்து, சனவரியில் அழைப்புச் சந்தை வீதங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும் மத்திய வங்கியிலிருந்தான் அரசிற்கான தற்காலிக முற்பணங்கள் அதிகரித்தமை மற்றும் சனவரியிலும் பெப்புருவரியிலும் அரசுக்கு மாற்றல் செய்யப்பட்ட மத்திய வங்கியின் இலாபங்கள் என்பற்றினாடாக சந்தைக்கு திரவத்தன்மை சேர்க்கப்பட்டது. புத்தாண்டுப் பருவம் அண்மித்தமையினால் மார்ச்சு இறுதியளவில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் 2000 முதலாம் காலாண்டில் அழைப்பு சந்தை வீதங்கள் 9.00 - 14.50 சத வீச்சனுள் தளம்பலுற்றுக் காணப்பட்டன.

எனினும் இதன்பின்னர் ஏப்ரலில் இடம்பெறும் வழையான பருவகால அதிகரிப்பு, அதிகரித்த அரசுதுறை கடன்பாடு, சென்மதி நிலுவைப் பற்றாக்குறை மற்றும் இறுக்கமாக்கப்பட்ட நாணயக் கொள்கை அமைப்பு என்பவற்றின் விளைவால் திரவத் தன்மை குறைவடைந்தமை என்பன காரணமாக வீதங்கள் அதிகரிக்கத் தொடங்கின. அழைப்பு வீதங்கள் இரண்டாம் காலாண்டில் 9.50 - 16.75 சதவீத வீச்சொன்றிற்கும் மூன்றாம் காலாண்டில் 10.00 - 15.87 சதவீத வீச்சொன்றிற்கும் நகர்ந்தன. நான்காம் காலாண்டில் வீதங்கள் 14.50 சதவீதத்திற்கும் 32.00 சத வீதத்திற்கும் இடையில் மிக உயர்வாகக் காணப்பட்டன.

வட்டி வீதங்களில் எதிர்பார்க்கப்படும் போக்கினை சந்தைக்கு எடுத்துக் காட்டும் மத்திய வங்கியின் சமிக்ஞை காட்டும் பொறிமுறையான மீள்கொள்வனவு மற்றும்

சிறப்புக்குறிப்பு 2


**வட்டி வீதங்களிலும் நியதி ஒதுக்கு வீதங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களின் கால
அட்டவணை**

அறிவித்தல் திகதி 2000	மீன் கொள்வனவு வீதம்	நேர்மாற்று மீன் கொள்வனவு வீதம்	நியதி ஒதுக்கு வீதம்	வங்கி வீதம்
சனவா	05 14 21	9.00 30நாள் முதிர்ச்சி இடைநிறுத்தப்பட்டது 9.00	13.48 30 நாள் முதிர்ச்சி இடைநிறுத்தப்பட்டது 13.30	
ஏப்பிரல்	06	9.00	13.00	
மே	09 11 12 16 19	9.25 9.25 9.25 9.25 9.25	13.00 13.04 13.25 13.75 14.00	
யூன்	01 08 23		நேர்மாற்று மீன் கொள்வனவு முதிர்ச்சி 7 நாட்களுக்குக் நீடிக்கப்பட்டது 15.00 நேர்மாற்று மீன் கொள்வனவு முதிர்ச்சி 30 நாட்களுக்குக் நீடிக்கப் பட்டது	
ஜூலை	26 26	11.00 நேர்மாற்று மீன் கொள்வனவு முதிர்ச்சி 7 நாட்களுக்குக் குறைக்கப்பட்டது	15.00 நேர்மாற்று மீன் கொள்வனவு முதிர்ச்சி 7 நாட்களுக்குக் குறைக்கப்பட்டது	
ஆகத்து	04			உள்நாட்டில் முதலீடு செய்யப்பட்ட வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்கு வீதம் புறக்கீசெய்யப்பட்டது
	31	11.75	15.00	
செத்தெழுப்பார்	19 26 29	11.75 12.50 13.00	நேர்மாற்று முதிர்ச்சி ஸ்ரீராமகிருஷ்ண குறைக்கப்பட்டது 15.50 16.00	
ஒத்தோபார்	02			16.00 ஓலிருந்து 18.00 ஓர்கு அதிகரிக்கப்பட்டது.
நவெம்பர்	08 21	15.00 17.00	18.00 20.00	20.00 ஓலிருந்து 25.00 ஓர்கு அதிகரிக்கப்பட்டது.

நேர்மாற்று மீள்கொள்வனவு வீதங்கள் சந்தை வீதங்களை குறிப்பாக அழைப்புப் பணச் சந்தை வீதங்களின் கீழ் மற்றும் மேல் மட்டங்களை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தின. தொடர்ச்சியாக குறைவடையும் பணவீக்கவீதம் மற்றும் 2000 இன் ஆரம்பத்தில் செலாவணி வீதம் உறுதியாக இருந்தமை என்பன காரணமாக ஓரளவு மீள்கொள்வனவு வீதம் சனவரியில் 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைக்கப்பட்டு மே வரையிலும் அதே மட்டத்தில் பேணப்பட்டது. இதைப் போன்றே நேர்மாற்று மீள்கொள்வனவு விதம் சனவரியில் 18 அடிப்படைப் புள்ளிகளினாலும், பணவீக்க வீதம் மற்றும் அரசப் படுகடன் பிணையங்கள் சந்தையின் வட்டி வீதங்கள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட கீழ் நேராக்கிய போக்கினைத் தொடர்ந்து ஏப்பிரலில் 30 அடிப்படைப் புள்ளிகளினாலும் குறைவடையச் செய்யப்பட்டது. எனினும் அரசு துறைக்கான கொடுக்கடனிற்கான கேள்வி அதிகரித்தமை மற்றும் செலாவணி சந்தையை உறுதிப்படுத்துவதற்காக மத்திய வங்கி நாணயக் கொள்கையை இருக்கமாக்கியமை என்பவற்றைத் தொடர்ந்து மேயின் பின்னர் மீள்கொள்வனவு வீதமும்

நேர்மாற்று மீள்கொள்வனவு வீதமும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. திசைம் பர் இறுதியில் மீள்கொள்வனவு வீதம் 800 அடிப்படைப் புள்ளிகளினால் 17.00 சத வீதத்திற்கும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் 700 அடிப்படைப் புள்ளிகளினால் 20.00 சத வீதத்திற்கும் உயர்த்தப்பட்டது.

வழுமையான பருவகாலப் போக்கினைப் பின்பற்றி திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகள் 2000 தொடக்கத்தில் வீழ்ச்சியடைந்தன. 1999 இறுதியில் 11.79 சதவீதமாகவிருந்த 91 நாள் திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவு 2000 சனவரியில் இவ்வாண்டிற்கான ஆகச் குறைந்த மட்டமான 11.26 சத வீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதைப் போன்றே 364 நாள் உண்டியல்கள் மீதான விளைவும் 1999 இறுதியின் 12.29 சத வீதத்திலிருந்து 2000 மார்ச்சில் 11.93 சத வீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும் அதன்பின்னர் வீதங்கள் குறிப்பாக இரண்டாம் அரையாண்டின் முனைப்பான் அதிகரிப்புடன் உயர்வடையத் தொடங்கின. 91 நாள் உண்டியல்கள் மீதான விளைவு வீதங்கள் முதல்வரையாண்டில் 42 அடிப்படைப் புள்ளிகளினாலும் இரண்டாம் அரை ஆண்டில் 566 அடிப்படைப்



புள்ளிகளினாலும் ஆண்டிறுதியில் 17.77 சத வீதத்திற்கு அதிகரித்தது. இதைப் போன்றே 364 நாள் உண்டியல்கள் மீதான விளைவு வீதங்கள் முதல்ரயாண்டில் 24 அடிப்படைப் புள்ளிகளினாலும் இரண்டாம் அரையாண்டில் 521 அடிப்படைப் புள்ளிகளினாலும் ஆண்டிறுதியில் 18.22 சதவீதத்திற்கும் அதிகரித்தன.

மத்திய வங்கியின் கழிவு மற்றும் மீள்கழிவு வீதங்கள் சந்தை வீதங்களுடன் நகர்ந்தன. இதன்படி 91 நாள் கழிவு வீதம் 1999 இறுதியின் 11.64 சத வீதத்திலிருந்து 2000 இறுதியில் 17.72 சத வீதத்திற்கு உயர்வடைந்தது. இதைப் போன்றே 91 நாள் மீள்கழிவு வீதம் இக்காலப்பகுதியில் 14.29 சதவீதத்திலிருந்து 21.27 சதவீதத்திற்கு அதிகரித்தது.

மத்திய வங்கி அதன் தொழிற்பாடுகளுக்கு உதவியளிக்கும் பொருட்டு கழிவு வீதத்திற்கும் மீள்கழிவு வீதங்களுக்குமிடையிலான மிகையினைச் சீராக்கம் செய்தது. மிகை திரவத்தன்மையை ஈர்ப்பதனை பலப்படுத்துவதற்காக சனவரியில் திறைசோடி உண்டியல்கள் மீதான முதனிலை சந்தை விலையிற்கும் கழிவு வீதத்திற்குமிடையிலான மிகை 2000 சனவரி 13 இல் 15 அடிப்படை புள்ளிகளிலிருந்து 5 அடிப்படை புள்ளிகளுக்கு தற்காலிகமாக சுறைக்கப்பட்டது. வெற்றிகரமான ஈர்ப்பினைத் தொடர்ந்து அழைப்புப் பணச் சந்தை வீதங்களில் மேல் நோக்கிய அழுத் தம் ஏற்படுத்தப்படுவதனை தவிர்ப்பதற்காக 2000 சனவரி 18 இல் மிகையானது 15 அடிப்படைப் புள்ளிகளுக்கு மீள் நிறுவப்பட்டது. இம்மிகையானது 2000 பெப்ரவரி 08 இல் மிகையானது 15 அடிப்படைப் புள்ளிகளுக்கு மீள் நிறுவப்பட்டது. வங்கியின் இரண்டாந் தரச் சந்தையினுடனான மீள் கழிவிடலை ஊக்கமிழக்கச் செய்வதற்காக கழிவு வீதத்திற்கும் மீள்கழிவு வீதத்திற்குமிடையிலான மிகை யூன் 08 இல் 100 அடிப்படைப் புள்ளிகளினால் 3.55 சத வீதத்திற்கு உயர்த்தப்பட்டது.

12 வர்த்தக வங்கிகளினால் ரூபா கொடுக்கல் வாங்கல் கருக்கு அளிக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்ட இலங்கையிலுள்ள வங்கிகளுக்கிடையேயான அளிப்பு வீதத்தின் உள்ளடக்கம் 2000 இல் விரிவாடுத் தப்பட்டது. முன்னர் பிரசரிக்கப்பட்ட 1 நாள், 7 நாள், 1 மாத பெறுமானங்களுக்கு மேலதிகமாக மத்திய வங்கி 2000 யூலை 17 இலிருந்து 3 மாத, 6 மாத, 1 ஆண்டு இலங்கையிலுள்ள வங்கிகளுக்கிடையேயான அளிப்பு வீதத்தின் பெறுமதிகளை நாளாந்தம் பிரசரிக்கத் தொடங்கியது. இந்த நீண்ட கால பெறுமதிகள் எதிர்கால வட்டி வீதங்கள் பற்றிய தற்போதைய சந்தைப் தோற்றப்பாடுகள் குறித்த பயனுள்ள குறிகாட்டிகளை வழங்கும். இவ்வீதங்கள் அழைப்புப் பணச் சந்தை

வீதங்களின் போக்கிற்கு இணைந்ததாக நகர்ந்தன. இவ்வாண்டில் குறுங்காலப் பெறுமதிகள் நீண்டகாலப் பெறுமதிகளைக் காட்டிலும் பரந்த வீச்சொன்றுங்கள் வேறுபட்டுக் காணப்பட்டன. இலங்கையின் வங்கிகளுக்கிடையேயான அதிகாடிய அளிப்பு வீதப் பெறுமதியானது 2000 திசெம்பரில் பதிவு செய்யப்பட்டது. 2000 இல் இலங்கையின் வங்கிகளுக்கிடையேயான ஓரிரவு அளிப்பு வீதம் 9.19 - 31.50 சதவீத வீச்சொன்றினுள்ளும், 7 நாள் வீதம் 10.09 - 30.33 சதவீத வீச்சிலும், 1 மாத வீதம் 11.10 - 29.00 சதவீத வீச்சிலும், 3மாத வீதம் 14.67 - 26.75 சதவீத வீச்சிலும், 6 மாத வீதம் 14.83 - 25.42 சதவீத வீச்சிலும், 1 ஆண்டு வீதம் 14.88 - 24.42 சதவீத வீச்சிலும் வேறுபட்டுக் காணப்பட்டது. 2000 இறுதியில் இவ்வீதங்கள் முறையே 31.50 சதவீதம், 26.00 சதவீதம், 25.33 சதவீதம், 24.00 சதவீதம், 23.25 சதவீதம், 22.67 சதவீதம் ஆகக் காணப்பட்டன.

வைப்பு வீதங்கள்

வர்த்தக வங்கி ரூபா வைப்பு வீதங்கள் 1999 இல் சிறிதளவால் விழுச்சியடைந்ததற்கு மாறாக 2000 இல் குறிப்பாக இரண்டாம் அரையாண்டில் உயர்வடைந்தன. வங்கிகள் ஆண்டின் பின்னரைப் பகுதியில் அரசு பினையங்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர் கொண்டு வைப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்காக அவற்றின் வைப்பு வீதங்களை அதிகரிப்பதற்கு நிர்ப்பாடு நிலையான வைப்புக்களில் மிகவும் தெளிவாக உரைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க பண்பு யாதெனில் குறுங்கால வீதங்கள் விரைந்து வளர்ச்சியடைந்து வைப்புக்களுக்கான தலைசீழை விளைவு வளைகோட்டினை விளைவித்தமையாகும். இது அரசு பினையங்களுக்கான தற்போது நிலையும் உயர்ந்த வீதங்கள் குறுகியகால நிகழ்வு என்ற சந்தைத் தோற்ற ப்பாட்டினை எடுத்துக் காட்டியது. வர்த்தக வங்கிகளின் சேமிப்பு வைப்புக்கள் வீதம் 1999 இல் 2.00 - 10.00 சதவீத வீச்சிலிருந்து 2000 ஆம் ஆண்டு ஒகுத்தில் 2.00 - 11.00 சதவீதத்திற்கு சிறிதளவிற்கு வீச்சு விரிவடைந்து அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டிலும் மாற்றமின்றியிருந்தது. 1999 திசெம்பர் இறுதியில் 7.50 - 11.50 சதவீதமாகவிருந்த 3 மாத நிலையான வைப்பு வீதங்கள் 2000 இன் பிற்பாகத்தில் அதிகாடிய வீதமான 1 சதவீதத்திற்கு அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் 2000 மே வரையில் அதே வீச்சில் பேணப்பட்டது. இதைப் போன்றே 6 மாத வைப்புக்கள் மீதான அதிகாடிய வீதமும் 1999 இறுதியில் 11.75 சதவீதத்திலிருந்து 2000 நவெம்பரில் 15 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்ட வேளையில் 12 மாத வைப்புக்கள் மீதான அதிகாடிய வீதமும் 12.50 சதவீதத்திலிருந்து 15.00 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. வர்த்தக வங்கிகளின் வட்டி உழைக்கும் அனைத்து வைப்புக்கள் மீது கொடுப்பனவு செய்யப்படும்

வட்டி வீதங்களைப் பயன்படுத்தி மாதாந்தம் கணிப்பிடப்படும் நிறையேற்றப்பட்ட சராசரி வைப்பு வீதம் 1999 திசெம்பரின் 9.1 சத வீதத்திலிருந்து 2000 திசெம்பரில் 9.9 சத வீதத்திற்கு உயர்வடைந்தது. எனினும் நிறையேற்றப்பட்ட சராசரி நிலையான வைப்பு வீதம் 10.7 சத வீதத்திலிருந்து இவ்வாண்டில் 12.9 சத வீதத்திற்கு முனைப்பான அதிகரிப்பொன்றினை எடுத்துக் காட்டியது.

பண்ணாட்டு வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பினைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகள் குறிப்பாக இரண்டாம் அரையாண்டில் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான அவற்றின் வட்டி வீதங்களை மேல்நோக்கி சீராக்கம் செய்தன. 1999 இறுதியில் ஆண்டொன்றிற்கு 2.50 - 5.25 சதவீத வீச்சிலிருந்த ஐ.அ.டோலர்களில் குறித்துரைக்கப்பட்டுள்ள சேமிப்பு வைப்புக்கள் மீதான வீதம் 2000 இறுதியில் ஆண்டுக்கு 2.50 - 5.90 சத வீத சிறிதளவு பரந்த வீச்சிற்கு மேல்நோக்கி நகர்ந்தது. ஐ.அ.டோலரில் குறித்துரைக்கப்பட்டுள்ள வைப்புக்களைக் காட்டிலும் உயர்ந்த வீச்சிலிருந்த ஸ்ரேவிங் வைப்புக்கள் 2000 ஆம் ஆண்டுப் பகுதியில் ஆண்டொன்றிற்கு 3.00 - 7.25 சத வீத வீச்சுஞ்சுள் மாறுபட்டுக் காணப்பட்டன. ரூபா தவணை வைப்புக்களில் காணப்பட்ட அதே போக்கினைப் பின்பற்றி வெளிநாட்டு நாணயத்திலான நிலையான வைப்பு மீதான வீதங்களும் சேமிப்பு வைப்பு வீதங்களைக் காட்டிலும் அதியுர்ந்த மிகையினால் மேல்நோக்கி நகர்ந்தன. ஓராண்டு ஐ.அ.டோலர் நிலையான வைப்பு வீதங்கள் 1999 இறுதியின் ஆண்டுக்கு 5.50 - 6.00 சதவீத வீச்சிலிருந்து 2000 இறுதியில் ஆண்டுக்கு 6.00 - 7.00 சதவீத வீச்சுக்கு அதிகரித்தது. இதைப்போன்றே ஸ்ரேவிங் பவுணில் குறித்துரைக்கப்பட்டுள்ள 1 ஆண்டு நிலையான வைப்புக்கள் மீதான வீதங்கள் இதேகாலப்பகுதியில் ஆண்டுக்கு 3.50 - 6.75 சதவீத வீச்சிலிருந்து ஆண்டுக்கு 4.40 - 7.75 சதவீத வீச்சுக்கு உயர்வடைந்தன. மேலும் வெந்ரா.வ.தொ.பிரிவுகளினால் ஐ.அ.டோலர் வைப்புக்களுக்கு வழங்கப்பட்ட வீதங்கள் 2000 இறுதியில் ஆண்டுக்கு 4.75 - 6.75 சதவீத வீச்சிலும் ஸ்ரேவிங் பவுண் என்பனவற்றுக்கு வழங்கப்பட்ட வீதங்கள் ஆண்டுக்கு 5.25 - 7.25 சதவீத வீச்சிலும் அமைந்து காணப்பட்டன.

அரச பிணையங்கள் மீதான வினாவுகளின் அதிகரிக்கும் போக்கு மற்றும் வர்த்தக வங்கிகளினால் வைப்புக்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களின் அதிகரிப்பு என்பனவற்றைத் தொடர்ந்து தேசிய சேமிப்பு வங்கியும் அதன் வீதங்களை அதிகரித்தது. ஆரம்பத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புக்கள் மீதான வீதங்கள் 2000 பெப்புருவரியில் 9.2 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதத்திற்கும் 12 மாத வைப்புக்கள் மீதான வீதம் 2000 பெப்புருவரியில் 11.5 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதத்திற்கும் கீழ்நோக்கி சீராக்கம் செய்யப்பட்டன.

இதன்பின்னர் 12 மாத நிலையான வைப்புக்கள் மீதான வீதம் 2000 யூனில் 10.5 சத வீதத்திற்கும் செத்தம்பரில் 11.00 சதவீதத்திற்கும் ஒற்றோபாரில் 12.00 சதவீதத்திற்கும் உயர்த்தப்பட்டது. இதைப்போன்றே 12 மாத மற்றும் 24 மாத நிலையான வைப்பு வீதங்களும் 1999 இறுதியின் முறையே 11.5 சதவீதத்திலிருந்தும் 12.00 சத வீதத்திலிருந்தும் 2000 இறுதியில் முறையே 15.00 சதவீதத்திற்கும் 13.8 சத வீதத்திற்கும் உயர்வடைந்தன.

கடன்வழங்கல் வீதங்கள்

சந்தை வீதங்களின் அதிகரிக்கும் போக்கினைத் தொடர்ந்து நிதியியல் முறைமையின் கடன்வழங்கல் வீதங்களிலும் பொதுவான மேல் நோக்கிய நகர்வொன்று அவதானிக்கப்பட்டது. இதற்கமைய பெரும்பாலான வர்த்தக வங்கிகள் அவற்றின் கடன் வழங்கல் வீதங்களை 2-3 சதவீதப் புள்ளிகளினால் மேல் நோக்கி திருத்தியமைத்தன. சந்தையில் திரவத்தன்மை இறுக்கமடைந்து அரசாங்க பிணையங்கள் மீதான வினாவு வீதங்கள் அதிகரித்தமையைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகளினால் அவற்றின் முதன்மை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் வீதங்களை அடிப்படையாகக் கொண்ட நிறையேற்றப்பட்ட சராசரி முதன்மை கடன் வழங்கல் வீதம் இவ்வாண்டில் கிட்டத்தட்ட 5 சதவீதப் புள்ளி அதிகரிப்பினை காட்டி 1999 இறுதியின் 15.90 சதவீதத்திலிருந்து 2000 இறுதியில் 21.46 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. இவ்வதிகரிப்பானது நான்காம் காலாண்டில் முனைப்பாக காணப்பட்டது. எனினும் வங்கி முற்பணங்கள் மீதான காலாண்டு அளவீட்டினை அடிப்படையாகக் கொண்ட நிறையேற்றப்பட்ட சராசரி கடன் வழங்கல் வீதம் 1999 திசெம்பர் இறுதியில் 18.9 சதவீதத்திலிருந்து 2000 செத்தெம்பர் இறுதியில் 18.5 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தமைக்கூடு 1999 இன் இதேகாலப்பகுதியில் அறவிடப்பட்ட வீதங்களைக் காட்டிலும் சிறிதளவு குறைந்த வீதத்தில் அசையாச் சொத்துக்கெதிராக வழங்கப்பட்ட கொடுகடனின் வெளிநின்ற தொகை கணிசமாக அதிகரித்தமையே காரணமாகும்.

தற்காலிகத் திரவத்தன்மை நோக்கங்களுக்காக மத்திய வங்கியினால் உரிமமளிக்கப்பட்டத் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்படும் முற்பணங்கள் மீதான வட்டிவீதான் வங்கி வீதம் இவ்வாண்டில் முன்று தடவைகள் திருத்தியமைக்கப்பட்டது. 1999 இறுதியில் 16.00 சதவீதமாகவிருந்த வங்கி வீதம் 2000 ஒத்தோபார் 02 இல் 18.00 சதவீதத்திற்கும் 2000 நவெம்பர் 08 இல் 20.00 சத வீதத்திற்கும் 2000 நவெம்பரில் 21 இலிருந்து 25.00 சதவீதத்திற்கும் உயர்த்தப்பட்டது.

கம் பனி துறையினாலும் நிதியியல் நிறுவனங்களினாலும் குறுங்கால நிதியங்களைத் திரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் வர்த்தகப்பத்திரம்

மீதான வீதங்கள் முன்னெய ஆண்டின் 11.50 - 18.00 சதவீத வீச்சொன்றுடன் ஒப்பிடுகையில் 2000 இல் 12.00 - 27.00 சதவீத வீச்சொன்றினுள் தளம்பலுற்று வட்டி வீதங் களின் தற்போதைய போக்கினைப் பின் தொடர்ந்தது. கடன் அட்டைகளினுடோடான கொடுப்பனவுக்காக வர்த்தக வங்கிகளினால் அறவிடப்படும் வட்டி 1999 இன் 20.00 - 30.00 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் 24.00 - 38.40 சதவீத வீச்சுக்குள் மாறுபட்டுக் காணப்பட்டது.

1990 இன் ஆம் இலக்க குடியியல் நடைமுறைக் கோவைச் சட்டம், மற்றும் 1990 இன் 2 ஆம் இலக்க படுகடன் மீள் அறவிடல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 23 இன் நியதிகள் என்பனவற்றின் கீழ் மத்திய வங்கியினால் பிரசரிக்கப்படும் சட்டவீதம், சந்தை வீதம் என்பன முறையே 1999 இன் 9.7 சதவீதத்திலிருந்து 2000 இல் 9.1 சதவீதத் திற்கு சிறிதளவால் அதிகரித்தமைக்கு வட்டி வீதங்களிலேற்பட்ட மாற்றங்கள் முக்கியமாக குறுங்கால நிலையான வைப்புக்கள் தொடர்படையதாக காணப்பட்டமையினாலாகும். ஏனைய வைப்பு வகைகளில் நீண்ட முதிர்ச்சியடைய சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்கள் அதிகரிப்புக்களைக் காட்டின.

வெ.நா.வ பரிவுகளினால் அறவிடப்பட்ட வட்டி வீதங்கள் பொதுவாக இலண்டன் வங்கிகளுக்கிடையேயான அளிப்பு வீதத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தன. வெ.நா.வ. பரிவுகளினால் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான வீதங்கள் 1999 இன் 4.00 - 9.00 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000 இல் 4.50 - 10.00 சதவீத வீச்சில் காணப்பட்டன. முதலீட்டுச் சபை சாராத ஏற்றுமதியாளர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கடன் வசதியினைப் பொறுத்தமட்டில் கடன் வழங்கல் வீதங்கள் 1999 இல் பதிவு செய்யப்பட்ட 6.01 - 10.50 சதவீதத்திலும் சிறிதளவு உயர்வான 6.69 - 11.70 சதவீத வீச்சுகளுள் மாறுபட்டுக் காணப்பட்டன.

நீண்டகால வீதங்கள்

நீண்டகால வீதங்கள் அரசின் ரூபா கடன்கள் மீதான வட்டி வீதங்கள், திறைசேரி முறிகள் மீதான விளைவு வீதங்கள், உரிமைக்கப்பட்ட சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் உள்ளிட்ட நீண்டகால கொடுகடன் நிறுவனங்களின் கடன் வழங்கல் வீதங்கள் தொகுதிக்கடன்கள் என்பனவற்றை உள்ளடக்குகின்றது. அரசு பினைகள் (ரூபாக் கடன்கள்) மீதான வட்டி வீதங்கள் நிறுவாக ரீதியாக நிர்ணயிக்கப்படுகின்றது. ஓராண்டிலிருந்து 8 - 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலங்களுடனான ரூபாக் கடன்கள் 2000 இல் வழங்கல் செய்யப்பட்டன. இக்கடன்கள் முழுப் பெறுமதியில் வழங்கப்பட்டதுடன் வட்டி வீதங்கள்

11.00 - 12.00 சதவீத வீச்சில் மாறுபட்டுக் காணப்பட்டன.

சந்தையில் திரவத் தன்மை அதிகரித்துக் காணப்பட்டமை மற்றும் ஆண்டுத் தொடக்கத்தில் பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தமை என்பன காரணமாக திறைசேரி முறிகள் மீதான நறுக்கு வீதங்கள் 2000 தொடக்கத்தில் 25 அடிப்படைப் புள்ளிகளினால் வீழ்ச்சியற்றன. இதன்படி 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 6 ஆண்டுகள் வழங்கல்களுக்கான நறுக்கு வீதங்கள் முறையே 10.75 சதவீதம், 11.00 சதவீதம், 11.25 சதவீதம், 11.50 சதவீதம், 11.75 சதவீதமாகக் காணப்பட்டன. இடரற் நடுத்தர கால முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் இம்முறிகள் அரசின் கடன்பாட்டு தேவைப்பாடுகளைப் பொறுத்து ஏலங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாண்டில் 2-6 ஆண்டுகள் முதிர்ச்சிகளையுடைய அனைத்து திறைசேரி முறிகள் வழங்கப்பட்டன. 2000 முதலரையாண்டில் திறைசேரி முறிகளின் முதிர்ச்சிகள் மீதான விளைவுகளிலும் நிலையான நகர்வுகள் காணப்பட்டதென்றும் 2000 இரண்டாம் அரையாண்டில் உயர்வடையத் தொடங்கின. 2 ஆண்டு முறிகள் மீதான விளைவுகள் 1999 திசைம்பரின் 12.88 சதவீதத்திலிருந்து 2000 முதலரையாண்டின் இறுதியில் 13.11 சதவீதத்தினை எட்டுவதற்கு முன்னர் மேயில் 12.00 சதவீதத்திற்கு படிப்படியாக வீழ்ச்சிடைந்தது. 3 ஆண்டு திறைசேரி முறிகள் மீதான விளைவுகளும் இதே போக்கினை பின்பற்றிக் காணப்பட்டன. 4 ஆண்டு முறிகள் மீதான விளைவுகள் 13.21 சதவீதத்திலிருந்து 13.05 சதவீதத் திற்கும், 5 ஆண்டுக்கானவை 13.30 சதவீதத்திலிருந்து 12.94 சதவீதத்திற்கும், 6 ஆண்டு முறிகளுக்கானவை 13.65 சதவீதத்திலிருந்து 12.53 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தன. வட்டி வீதம் அதிகரித்தனதைத் தொடர்ந்து 2000 இரண்டாம் அரையாண்டில் குறுசீய கால முதிர்ச்சிகளையுடைய (2ஆண்டு, 3 ஆண்டு) திறைசேரி முறிகளே வழங்கப்பட்டன.

2000 பின்னரைப் பகுதியில் 2 ஆண்டு முறிகள் மீதான விளைவு 13.63 சதவீதத்திலிருந்து 22.21 சதவீதத் திற்கும் 3 ஆண்டு முறிகள் 13.94 சதவீதத்திலிருந்து 18.71 சதவீதத்திற்கும் உயர்வடைந்தன. புதியதொரு சுருவியான 2 ஆண்டு அழைக்கத்தக்க திறைசேரிமுறிகள் முதல் தடவையாக 2000 நவம்பரில் வழங்கப்பட்டது. இப்புதிய சுருவியானது வழங்கல் செய்யப்பட்ட ஓராண்டின் பின்னர் முதிர்ச்சிக்கு முந்திய திகதியொன்றில் மீட்பதற்கான விருப்புத் தேர்வைான்றை அரசிற்கு வழங்குகின்றது. 2000 நவம்பர் 27 இலும் 30 இலும் இடம்பெற்ற இவ்விரு ஏலங்களும் முறையே 20.62 சதவீதம் 22.00 சதவீதம் விளைவு வீதங்களை பதிவு செய்து அதேநாளில் இடம்பெற்ற ஏலங்களில் சாதாரண திறைசேரி முறிகள் பதிவு செய்த விளைவுகளைக் காட்டிலும் குறைந்து காணப்பட்டது.

2000 இல் சூறங்கால வட்டி வீதங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து உரிமைளிக்கப்பட்ட சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினாலும் ஏனைய நீண்டகாலகடன் வழங்கும் நிறுவனங்களினாலும் அறவிடப்பட்ட வட்டி வீதங்களும் உயர்வடைந்தன. இம்மாற்றாங்கள் குறிப்பாக 2000 பின்னரையாண்டில் பிரதி பலிக்கப்பட்டது. 1999 இறுதியில் 14.00 - 26.50 சதவீத வீச்சிலிருந்த ம.எப்.சி.சி வங்கியின் வட்டி வீதங்கள் 2000 இறுதியில் 12.00 - 21.00 சதவீத வீச்சுக்கு உயர்வடைந்தன. தேசிய சேமிப்பு வங்கியின் கடன் வழங்கல் வீதங்களும் ஆய்வின் கீழான காலப்பகுதியில் 6.3 - 20.00 சதவீதத்திலிருந்து 14.00 - 26.50 சதவீதத்திற்கு உயர்வடைந்தன. தேசிய சேமிப்பு வங்கியினால் அளிக்கப்பட்ட வீதங்கள் 1999 இறுதியின் 14.00 - 15.00 சதவீதத்திலிருந்து 2000 இறுதியில் 16.00 - 17.5 சதவீதத்திற்கு அதிகரித்தன. அரசாட்டு முதலீட்டு வங்கியின் நீண்டகால கடன் வழங்கல் வீதங்கள் 1999 இறுதியிலிருந்து செத்தெம்பரவரை 15.00 - 18.00 சதவீத வீச்சில் காணப்பட்டதுடன் அதன் பின்னர் 16.00 - 18.00 இற்கு அதிகரித்தன. தேசிய வீடுமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினதும் நீண்டகால கடன் வழங்கல் வீதங்கள் முன்னைய ஆண்டினைப் போன்றே முறையே 15.0 - 18.0 சதவீத வீச்சிலும் 10.0 - 16.0 சதவீதவீச்சிலும் மாற்றமின்றிக் காணப்பட்டன.

வரையறுக்கப்பட்ட இலங்கை ரெலிகோம் மற்றும் வரையறுக்கப்பட்ட சன்டெல் ஆகியவிரு தனியார் நிறுவனங்கள் ஆய்வின் கீழான ஆண்டில் பட்டியலிடப்பட்ட தொகுதிக் கடன்களை வழங்கியதுடன் இவ்விரு வழங்கல்களிலும் கோரிக்கைகள் வழங்கலை விஞ்சிக் காணப்பட்டன. 2000 மார்ச்சில் வரையறுக்கப்பட்ட இலங்கை ரெலிகோம் பல்வேறு வட்டிவீத விருப்புத் தேர்வுகளுடனான பிணையளிக்கப்படாத 5 ஆண்டு மீட்கத்தக்க தொகுதிக்கடன்களை வழங்கியது. இத்தொகுதிக் கடன்கள் ஆண்டுதோறும் செலுத்தப்படும் 14.5 சதவீத வட்டியை அல்லது காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும் 14.0 சதவீத வட்டியை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படும் முன்னைய நான்கு முதனிலை ஏலங்களிலுமான 6 மாத (182 நாட்கள்) திறைசேரி உண்டியல்களுக்கான சராசரி விளைவுக்கு மேலதிகமாக 1.25 சதவீதம் சேர்க்கப்பட்ட ஆகக் குறைந்த மட்டம் 13.0 சதவீதம், ஆகக் கூடிய மட்டம் 16.0 சதவீதம் என்ற நியதிக்குப்பட்டு மாறுபடும் வீதமொன்றினையே கொண்டிருந்தன. 2000 ஆம் ஆண்டு மார்ச்சில் வரையறுக்கப்பட்ட ஈகில் காப்புறுதிக் கம்பனி அதன் பங்குடைமையாளர் களுக்கு பங்கிலாபக் கொடுப்பவாக 3 ஆண்டு பிணையிடப்பட்ட மீட்கத்தக்க தொகுதிக் கடன்களை ஆண்டொன்றிற்கு 14.5 சதவீத வட்டிவீதத்தில் வழங்கியது. இவ்வட்டி ஆண்டிற்கு இருமுறை செலுத்தப்படத்தக்கதாகும்.

2000 திசைம்பரில் வரையறுக்கப்பட்ட சன்டெல் ஜந்து ஆண்டுகள், ஆறு ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் காலப்பகுதிகளுடனான உத்தரவாதமளிக்கப்பட்ட மீட்கத்தக்க தொகுதிக் கடன்களை வழங்கியது. அரையாண்டு நறுக்கு வீதங்களை கொண்டிருந்த இத்தொகுதிக் கடன்கள் நிலையான வீத அடிப்படையில் வழங்கப்பட்டன. தொகுதிக்கடன்களுக்கான நறுக்கு வீதமானது வழங்கல் செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற 3 ஆண்டு திறைசேரி முறிகளுக்கான ஏலத்தின் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவை பயன்படுத்தி நிர்ணயம் செய்யப்பட்டது. 5 ஆண்டு தொகுதிக் கடன்கள் 3 ஆண்டு முறிகளுக்கான வீதங்களைக் காட்டிலும் 80 அடிப்படைப் புள்ளிகள் உயர்வான நறுக்கினை கொண்டிருந்த வேளையில் 6 ஆண்டு, 7 ஆண்டு தொகுதிக் கடன்கள் இவ்வீதத்தினைக் காட்டிலும் முறையே 105, 130 அடிப்படைப் புள்ளிகள் உயர்வான நறுக்குகளைக் கொண்டிருந்தன.

10.5 வர்த்தக வங்கித் தொழில்

நாட்டில் தொழிற் பாட்டிலிருக்கின்ற உரிமைளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் எண்ணிக்கை 1999 இறுதியின் 25 இலிருந்து 2000 இறுதியில் 26 இற்கு அதிகரித்தது. வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு பிரிவுகளினதும் வெளிநாட்டு நானைய வங்கித் தொழில் பிரிவுகளினதும் (வெ.நா.வ.தொ.பி) மொத்தச் சொத்துக்களும் பொறுப்புக்களும் இவ்வாண்டில் அதிகரித்தன. சார்பளவில் அதிகரித்த பொருளாதார வளர்ச்சி, பன்னாட்டு வர்த்தகத்தின் மேம்பட்ட செயலாற்றும், எண்ணைய விலைகளும் பாதுகாப்பு தொடர்புட்ட இறக்குமதிகளும் அதிகரித்தமையினால் குறிப்பாக கொடுக்கனார்கான கேள்வி அதிகரித்தமை என்பன வளர்ச்சிக்கு முக்கிய பொறுப்பாயமைந்தன. உள்நாட்டு பிரிவுகளின் மொத்தச் சொத்துக்கள் முன்னைய ஆண்டின் 13.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 18.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. வே.நா.வ.பிரிவுகளின் மொத்தச் சொத்துக்கள் 1999 இல் 3.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு எதிர்மாறாக இவ்வாண்டில் 27.5 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்தன. எனினும் இதன் ஒரு பகுதியானது ரூபாவில் பெறுமானத் தேய்வின் தாக்கத்தினால் ஏற்பட்டமைக்கு வே.நா.வ.கோ.பிரிவுகளினது சொத்துக்களும் / பொறுப்புக்களும் வெளிநாட்டு நானையத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளமையினாலாகும்.

முன்னர் சுட்டிக்காட்டப்பட்டவாறு உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான அரசுக்கும் பொதுக் கூட்டுத்தாபனங்களுக்குமான கொடுக்கன் கணிசமாக உயர்வடைந்தது. வைப்புக்களின் வளர்ச்சியைக் காட்டிலும் (14.2 சதவீதம்) முற்பணங்களின் வளர்ச்சி (17.6 சதவீதம்) உயர்வடைந்து காணப்பட்டமையினால்

வர்த்தக வங்கிகளின் வைப்புகளான கொடுகடன் விகிதம் உயர்வடைந்து காணப்பட்டது.

வே.நா.வ.கோ.பிரிவுகளினால் அரசு கூட்டுத் தாபனங்களுக்கும் தனியார் துறைக்கும் வழங்கப்பட்ட கொடுகடன் கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட தேறிய மீள்கொடுப்புவுகளுக்கு எதிர்மாறாக இவ்வாண்டில் அதிகரித்த வேளையில் வெநா.வ.கோ.பிரிவினால் ஐ.அ.டெலர் 100 மில்லியன் கொண்ட கடனொன்று வழங்கப்பட்டமையினால் அரசிற்கான கொடுகடனும் அதிகரித்தது. இக்கொடுகடன் தேவைப்பாட்டினை ஈடு செய்வதற்காக வே.நா.வ.கோ.பிரிவுகள் வெளிநாட்டு நியமக் கடனொன்றை பெற்றுக் கொண்டமையினால் அவற்றின் வெளிநாட்டுப் பொறுப்புக்கள் அதிகரித்தன. அதேவேளை அரசு 1998 இல் வே.நா.வ.கோ.பிரிவுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஐ.அ.டெலர் 100 மில்லியன் முன்னைய நியமக் கடனில் ஐ.அ.டெலர் 42 மில்லியனை மீள் செலுத்தியது. முதலீட்டு சபை சாராத ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணய கொடுகடன் ஐ.அ.டெலர் 128 மில்லியனாக விளங்கி 1999 உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஐ.அ.டெலர் 4 மில்லியன் அதிகரிப்பொன்றைக் காட்டியார். இவ்வளைத்துக்கடன்களும் உள்நாட்டு பிரிவுகளினால் இவ்வாண்டில் வழங்கப்பட்டன. உற்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டு சொத்து இருப்பு மேம்பாட்டைந்த வேளையில் வே.நா.வ.கோ.பிரிவுகளினது சொத்து இருப்பு வீழ்ச்சியடைந்து முழு வர்த்தக வங்கித் தொழில் முறையின் தேறிய வெளிநாட்டு சொத்துக்களில் வீழ்ச்சியை விளைவித்தது.

அதிகரித்த அரசு கடன் பாடு மற்றும் இறுக்கமாகப்பட்ட நாணயக் கொள்கை என்பன காரணமாக சந்தை வட்டி வீதங்களில் உயர்வடைந்து வங்கிகள் ரூபா நிதியங்களிலான வைப்பு மற்றும் கடன் வழங்கல் வீதங்களை அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. ஆண்டின் பிற்பாகத்தில் வைப்பு வட்டி வீத அமைப்பில் காணப்பட்ட முக்கிய பண்பு யாதெனில் நடுத்தரகால வீதங்களில் எதிர்பார்க்கப்படும் வீழ்ச்சியை எடுத்துக் காட்டி குறுங்கால் முதிர்ச்சிகளுக்கான வீதங்கள் நீண்டகால முதிர்ச்சிக்கான வீதங்களைக் காட்டிலும் அதியுயர்வாகக் காணப்பட்டமையாகும். குறிப்பாக இரண்டாம் அரையாண்டில் கேள்விவைப்புக்களிலிருந்து . வட்டி உழைக்கும் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களுக்கும் வங்கி வைப்புக்களிலிருந்து கவர்ச்சிகரமான வீதங்களைக் கொண்ட அரசுப் பிணையங்களுக்கும் நகர்வுகள் காணப்பட்டன. 2000 இல் பணவீக்க வீதம் உயர்வாகக் காணப்பட்ட போதிலும் வைப்பாளர்கள் கணிசமாக உயர்வடைந்த நேர் க்கணிய உண்மை வட்டி வீதத்தினால்

பயனடைந்தனர். 1999 இலும் 2000 முற்பாகத்திலும் பன்னாட்டு விதங்கள் உயர்வடைந்தமையைத் தொடர்ந்து வங்கிகள் ஆண்டின் இறுதிப் பாகத்தில் வெளிநாட்டு நாணய வைப்புக்களுக்கு செலுத்தும் வட்டி வீதங்களையும் உயர்த்தின. எனினும் வைப்பு வீதங்கள் கடன் வழங்கல் வீதங்களின் மாற்றங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அதிகரிப்புக்களை பதிவு செய்து வங்கித் தொழில் துறையின் அதிகரித்த வட்டி வேறுபாட்டினை பிரதிபலித்தன.

வர்த்தக வங்கிகளின் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் அமைப்பு

வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு பிரிவுகளின் மொத்த மூலவாங்கள் 2000 இல் ரூ 106,826 மில்லியனால் (18.7 சதவீதம்) அதிகரித்தன. 1999 இன் ரூ 69,173 மில்லியன் (13.8 சதவீதம்) மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பொன்றாகும். சொத்துக்கள் பக்கத்தில் இது வழங்கப்பட்ட கொடுகடனிலும் வெளிநாட்டு சொத்துக்களிலும் ஏற்பட்ட அதிகரிப்பில் முக்கியமாக பிரதிபலிக்கப்பட்டது. கடன்கள், மேலதிகப்பற்று வசதிகள், வர்த்தக உண்டியல்கள். என்பனவற்றை உள்ளடக்குகின்ற மொத்த கடன்களும் முற்பணங்களும் * 17 சதவீதத்தினால் அதிகரித்து வர்த்தக வங்கி மொத்த சொத்துக்களின் வளர்ச்சியில் 48 சதவீதத்திற்கு பங்களிப்புச் செய்தன. உள்நாட்டு உண்டியல்களும் ஏற்றுமதி உண்டியல்களும் அதிகரித்ததன் காரணமாக வர்த்தக உண்டியல்களின் உடைமைகளில் கணிசமான அதிகரிப்பொன்று காணப்பட்டதுடன் இது பன்னாட்டு வர்த்தகம் மேம்பட்டமை மற்றும் குறிப்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்கள் பிரயோகப்பட்டமையினால் உயர்வடைந்த அரசுக்கூட்டுத் தாபனங்களின் கடன் பாடுகளினால் ஏற்பட்டதாகும். அரசு, தனியார் துறை, அரசுகூட்டுத் தாபனங்கள் என்பவற்றிற்கு வழங்கப்பட்ட மேலதிகப்பற்றுக்கள் கணிசமானதொரு அதிகரிப்பினை பதிவு செய்தன. வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களிலேவற்பட்ட அதிகரிப்பு 1999 இல் பதிவு செய்யப்பட்ட 25 சதவீத வளர்ச்சியிடுன் ஒப்பிடுகையில் மொத்தச் சொத்துக்களின் வளர்ச்சியில் 18 சதவீதத்திற்கு பங்களிப்புச் செய்தது. காசம் வங்கிகளுடனான மீதிகளும், நிலையான மற்றும் ஏனைய சொத்துக்களும் 2000 இல் சொத்துக்களின் வளர்ச்சியில் முறையே நியமித்தபடி 20 சதவீதம் 16 சதவீதம் பங்களிப்புச் செய்தன.

முதலீட்டு வகையினுள் அரசு பிணையங்களிலான முதலீடுகள் கணிசமாக வீழ்ச்சியடைந்தமைக்கு வர்த்தக வங்கிகள் பணச்சந்தையில் காணப்பட்ட திரவத்தன்மை கட்டுப்பாடுகளை குறைப்பதற்காக அரசாங்கப் பத்திரிகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக ஓரளவு நேரமாற்று

அட்டவணை 10.5

வர்த்தக வங்கிகளின் தெரிந்தெடுக்கப்பட்ட
சொத்துக்களும் பொறுப்புக்களும் (அ)

விடயம்	மாற்றம்			
	1999 திசைம்/ 1998 திசைம்		2000 திசைம்/ 1999 திசைம்	
	தொகை (கு.மில.)	%	தொகை (கு.மில.)	%
சொத்துக்களின் வகை				
1. திரவச் சொத்துக்கள்	19,261	13.9	15,552	9.9
கையிலுள்ள பணம்	3,409	41.0	-1,060	-9.0
மத்திய வங்கியிலிருந்து வரவேண்டியவை	-2,966	-9.5	492	1.7
கையிலுள்ள வெளிநாட்டு நாணயம்	17,626	33.7	19,179	27.5
திறைசேரி உண்டியல்கள்	-1,925	-14.2	-4,225	-36.3
திறைசேரி முறிகள் (ஆ)	2,495	49.8	-260	-3.5
வர்த்தக உண்டியல்கள்	622	2.2	1,426	5.0
உண்நாட்டு உண்டியல்கள்	-3	-25.5	8	93.3
இந்குமதி உண்டியல்கள்	977	4.6	-906	-4.1
ஏற்றுமதி உண்டியல்கள்	-352	-5.2	2,325	36.0
2. முதலீடு	559	1.7	-2,396	-7.3
திறைசேரி உண்டியல்கள்	-1,925	-14.2	-4,225	-36.3
ஏனைய அரச பிள்ளைகள்	2,243	41.9	-260	-3.4
ஏனைய முதலீடுகள்	241	1.8	2,089	15.4
3. மொத்தக் கடன்களும்				
முற்பணங்களும்	41,039	15.6	51,848	17.0
கடன்	30,685	20.0	22,702	12.3
மேலதிகப் பற்றக்கள்	9,733	11.8	27,730	30.1
வர்த்தக உண்டியல்கள்	622	2.2	1,426	5.0
4. நிலையான மற்றும் ஏனைய சொத்துக்கள்	5,957	6.4	16,753	16.8
பொறுப்புக்களின் வகை				
1. மூலதான கணக்குகள்	1,351	2.7	237	0.5
2. மொத்த வைப்புகள்	50,242	14.8	55,963	14.4
கேள்வி வைப்புக்கள்	6,901	12.1	6,309	9.8
தவணை சேமிப்பு வைப்புக்கள்	43,342	15.4	49,654	15.3
3. கடன்பாடுகள்	5,175	16.2	35,381	95.1
உண்நாட்டு கடன்பாடுகள்	4,420	15.6	33,810	103.0
வெளிநாட்டு கடன்பாடுகள்	755	20.8	1,571	35.9
4. ஏனைய பொறுப்புக்கள்	12,404	15.5	15,245	16.5
மொத்தச் சொத்துக்கள்/ பொறுப்புக்கள்	69,173	13.8	106,826	18.7

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) உண்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகளின் தொழிற்பாடுகளை மட்டுமே உள்ளடக்கும்.

(ஆ) 1998 மே 18இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் திறைசேரி முறிகள் வர்த்தக வங்கிகளின் திரவச் சொத்துக்களின் ஒர் பகுதியாகக் கருதப்பட்டது.

மீன்கொள்வனவு வசதியின் கீழ் மத்திய வங்கியிடமிருந்து நிதிகளைப் பெற்றமையே காரணமாகும். எனினும் வர்த்தக வங்கிகளின் ஏனைய முதலீடுகள் 1999 உடன் ஒப்பிடுகையில் கணிசமாக மேம்பாட்டைந்தன.

திரவத்தன்மை சொத்துக்கள் வகையினால் வர்த்தக வங்கிகளின் காசு, கையிலிருப்பு 1999 இல் வை 2 கே பிரச்சினையுடன் தொடர்புபட்ட நிச்சயமற்ற தன்மையை கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1999 இறுதியில் வங்கிகளினால் மேலதிகமாக

வைத்திருக்கப்பட்ட காசு நிலுவையின் காரணமாக 1999 இல் பதிவு செய்யப்பட்ட 41 சதவீத வளர்ச்சியிடுன் ஒப்பிடுகையில் 9 சதவீதத் தினால் வீழ்ச்சியற்று. கையிலிருப்பிலுள்ள காசில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு எதிர்மாறாக மத்திய வங்கியிடுனான் வைப்புக்களும் வர்த்தக உண்டியல்களும் 2000 இல் அதிகரித்தன. மொத்தச் சொத்துக்கள் மொத்த திரவத்தன்மை சொத்துக்கள் விகிதம் 1999 இன் 28 சதவீதத்திலிருந்து 2000 இல் 25 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

பொறுப்புக்கள் வகையினால் 14.4 சதவீதத்தினால் வளர்ச்சிடைந்த வைப்புப் பொறுப்புக்கள் 1999 இல் பதிவு செய்யப்பட்ட 73 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2000 இல் மொத்தப் பொறுப்புக்களின் அதிகரிப்பில் 52 சதவீத த்திற்கு பங்களிப்புச் செய்தன.

கேள்வி வைப்புக்களினதும் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களினதும் வளர்ச்சி மெதுவடைந்து காணப்பட்ட போதிலும் கேள்வி வைப்புக்களினதும் வளர்ச்சி மெதுவடைந்து காணப்பட்ட போதிலும் கேள்வி வைப்புக்கள் 9.8 சதவீதத் தினால் மட்டுமே வளர்ச்சியடைந்தன. இது வட்டியீட்டாத வைப்புக்களை வைத்திருப்பதற்கான உயர்ந்து செல்லும் அமையச் செலவுகளுக்கு பதிலிருக்கும் வகையில் வைப்பிலிடுவோர் கேள்வி வைப்புக்களிலிருந்து அரசாங்க பிள்ளையங்களுக்கும் நிலையான வைப்புக்களுக்கும் மாறிச் செல்வதனால் ஏற்பட்டதாகும். சில வங்கிகளில் காணப்பட்ட திரவத்தன்மை பற்றாக்குறையை பிரதிபலித்து வங்கிகளுக்கிடையோன கடன்பாடு 1999இல் பதிவு செய்யப்பட்ட 15.6 சதவீத வளர்ச்சியிடுன் ஒப்பிடுகையில் 103.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. இதேவேளை வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டுக் கடன்பாடுகள் 1999 இன் 21 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 36 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன.

மூலதனக் கணக்கின் மீதிகள் 1999இன் 2.7 சதவீதத்துடன் (ரூ 1,351 மில்லியன்) ஒப்பிடுகையில் 2000 இல் 0.5 சதவீதத்தினால் (ரூ 237 மில்லியன்) சிறிதளவால் அதிகரித்தன.

2001 சனவரியிலிருந்து படி II மூலதனத்தின் மீது பிரயோகிக்கப்படும் மூலதனப் போதுமை விகிதம் 8 இலிருந்து 9 சதவீதத்திற்கும் படி I மூலதனத்தின் மீதான மூலதனப் போதுமை விகிதம் 4 இலிருந்து 4.5 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்படவுள்ளமையினால் படி II தேவைப்பாடுகளுக்கு இனங்கியோழுவதற்காக சில வங்கிகள் 1999 இலும் 2000 இலும் தொகுதிக்கடன் வழங்கல்களை மேற்கொண்டன.

வர்த்தக வங்கிகளின் உண்நாட்டுப் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 1999 உடன் ஒப்பிடுகையில்

2000 இல் வெளிநாட்டு சௌலாவணிச் சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ரூபா பாரியளவில் பெறுமானத் தேய்வடையுமென்ற எதிர்பார்ப்பு என்பன காரணமாக வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகை குறைவடைந்தமையினால் கணிசமாக மேம்பாடுதைந்த இவ்வாண்டில் வெளிநாட்டு சொத்துக்களும் வெளிநாட்டுப் பொறுப்புக்களும் வளர்ச்சியடைந்த வேளையில் சொத்துக்கள் விரைந்து வளர்ச்சியடைந்தமையினால் தேறிய சொத்துக்கள் இருப்பில் மேம்பாடுதைந்த வழிவகுக்கப்பட்டது. வெளிநாட்டு சொத்துக்கள் 1999 இன் 29.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 28.2 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. இச் சொத்துக்களினுள் வெளிநாட்டிலுள்ள வங்கிகளுடனான வைப்புக்கள் 44.5 சதவீதத்தினால் (1999 இல் 28.8 சதவீதம்) வளர்ச்சியடைந்த வேளையில் வெ.நா.வ.கோ.பிரிவுகளுடனான வைப்புக்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டுச் சொத்துக்கள் என்பன முறையே 13.6 சதவீதத்தினாலும் 43.1 சதவீதத்தினாலும் (1999 இல் முறையே 38.3 சதவீத அதிகரிப்பும் 4.8 சதவீத வீழ்ச்சியும்) வளர்ச்சியடைந்தன. ஏனைய சொத்துக்களில் பெரும்பகுதி கழிவிடப்பட்ட ஏற்றுமதி உண்டியல்களை உள்ளடக்கியிருந்தது.

உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகளின் வெளிநாட்டுப் பொறுப்புக்களில் கிட்டத்தட்ட 90 சதவீதமானவை வதிவற்ற வெளிநாட்டு நாணய கணக்கு, வதிவுள்ள இலங்கையர்ல்லாதோரது வெளிநாட்டு நாணய கணக்கு, வதிவுள்ளோர் வெளிநாட்டு நாணய கணக்கு என்பவற்றிலான வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் என்பவற்றிலிருந்து எழுகின்றது. இக்கணக்குகளின் மீதிகள் 1999 இல் பதிவு செய்யப்பட்ட 22 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2000 இல் 17 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. 1999 இன் உயர்ந்த வளர்ச்சிக்கு வளைகுடா போரின்போது இடம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சார்பளவில் பெருந்தொகையான இழப் பீட்டுக் கொடுப்பனவுகளே காரணமாக அமைந்தது.

பதிய வர்த்தக வங்கியொன்று வங்கித் தொழில் வாணிபத்தை அன்மித் தமையினால் தொழிற் பாட்டிலிருக்கின்ற வெ.நா.வ.கோ.பிரிவுகளின் எண்ணிக்கை 1999 இன் 25 இலிருந்து 2000 இல் 26 இற்கு அதிகரித்தது. வெ.நா.வ.கோ.பிரிவுகளின் சொத்துக்களும் பொறுப்புக்களும் 1999 இல் ஜ.அ.டொலர் 143 மில்லியனால் (9சதவீதம்) வீழ்ச்சியடைந்ததற்கு மாறாக ஜ.அ.டொலர் 206 மில்லியனால் (15 சதவீதம்) அதிகரித்தன. வெ.நா.வ.கோ.பிரிவுகளின் மூலவளங்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவை உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகளின் வெளிநாட்டு நாணய வைப்புக்கள்

மற்றும் முதலீட்டுச் சபை தொழில் முயற்சிகளின் வைப்புக்கள் என்பனவற்றினாடாகப் பெறப்பட்டது. இலங்கையர்ல்லாதோரான மூலங்களிலிருந்தான மூலவளங்கள் மொத்த மூலவளங்களில் கிட்டத்தட்ட 27 சதவீதத்திற்கு வகை கூறின. 1999 உடன் ஒப்பிடுகையில் வதிவுள்ள மற்றும் வதிவற்ற ஆகியிலிரு வகைகளிலிருந்தான மூலவளங்கள் 2000 இல் மேம்பாடுதைந்தன. வதிவற்ற தொழில் நிறுவனங்களிலான முதலீட்டுகள், முதலீட்டுச் சபை தொழில் நிறுவனங்களுக்கு வகை கான் கடன் களும் முற்பணங்களும் ஆகிய முதன்மை விடயங்களுக்கே வெ.நா.வ.கோ.விரிவுகளினது நிதிகள் பயன்படுத்தப்பட்டன. முதலீட்டுச் சபை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 1999 இன் ஜ.அ.டொலர் 680 மில்லியனிலிருந்து 2000 இல் ஜ.அ.டொலர் 690 மில்லியனுக்கு அதிகரித்து இவ்வாண்டில் ஏற்றுமதியிலேறப்பட்ட வளர்ச்சியையும் உள்நாட்டு வட்டி வீதங்களின் அதிகரிப்பினையும் பிரதிபலித்தது.

2000 இல் வெ.நா.வ.தொ.பிரிவுகள் அரசுக்கு ஜ.அ.டொலர் 58 மில்லியன் கொண்ட மேலுமொரு கடனைவழங்கின. இவ்வாண்டில் உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகளின் வெளிநாட்டுச் சொத்துக்களில் தேறிய மேம்பாடோன்று காணப்பட்டமைக்கு எதிர்மாறாக வெ.நா.வ.தொ.பிரிவுகளின் தேறிய வெளிநாட்டு சொத்துக்கள் வீழ்ச்சியடைந்தன.

வெ.நா.வ.தொ.பிரிவுகள் அரசு கூட்டுத் தாபனங்களுக்கும் தனியார் துறைக்கும் கணிசமான அளவு கொடுகடனை வழங்கின. அரசு கூட்டுத் தாபனங்களுக்கான கொடுகடன் ஜ.அ.டொலர் 134 மில்லியனால் அதிகரித்தமைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட கொடுகடனே முக்கிய காரணமாகும். இதேவேளை முதலீட்டுச் சபை தொழில் நிறுவனங்களையும் உள்ளடக்கிய தனியார் துறைக்கான கொடுகடன் ஜ.அ.டொலர் 10 மில்லியனால் அதிகரித்து ஜ.அ.டொலர் 709 மில்லியனை எட்டியது. பொறுப்புக்கள் பகுத்தில் இவ்வகிரிப்பானது குறிப்பாக ஜ.அ.டொலர் 100 மில்லியன் கடன் காரணமாக வதிவற்றோரின் பொறுப்புக்கள் (ஜ.அ.டொலர் 123 மில்லியன்) அதிகரித்ததுடன், வதிவுள்ளோரின் பொறுப்புக்கள் (ஜ.அ.டொலர் 36 மில்லியன்) அதிகரித்தமை மற்றும் தள்ளக கணக்குகள் (ஜ.அ.டொலர் 47 மில்லியன்) அதிகரித்தமை என்பவற்றின் கூட்டு விளைவினால் ஏற்பட்டதாகும். வதிவுள்ளோரின் பொறுப்புக்களில் கிட்டத்தட்ட 62 சதவீதமானவை உள்நாட்டு பிரிவுகளினால் வைப்பிலிடப்பட்ட நிதிகளினுடோன தாகக் கணப்பட்டது.

சிறப்பு வசதியின் கீழ் முதலீட்டுச் சபை சாராத ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் இவ்வாண்டில் சிறிதளவு அதிகரிப்பினை மட்டுமே எடுத்துக் காட்டியது. 1999 இன் ஜ.அ.டோல் 124 மில்லியன் தொகைக்கெதிராக 2000 இல் ஜ.அ.டோலர் 128 மில்லியன் தொகையான்று வழங்கப்பட்டது. 1999 இல் இவ்வசதியின் கீழ் வெ.நா.வ.தொ பிரிவுகளினால் வழங்கப்பட்ட ஜ.அ.டோலர் 25 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000 இல் வழங்கப்பட்ட அனைத்து கொடுகடனும் உள்ளாட்டு வங்கித் தொழில் பிரிவுகளிலிருந்தே பெறப்பட்டது.

வர்த்தக வங்கி உள்நாட்டுப்பிரிவு மூலங்களும் நிதிகளின் பயன்பாடும்

வர்த்தக வங்கிகளின் உள்நாட்டுப் பிரிவுகளினது நிதியங்களின் மூலங்களும் பயன்பாட்டாளர்களும் 2000 இல் சொத்துக்களும் பொறுப்புக்களும் உயர்ந்த வித்தில் வளர்ச்சியடைந்தமைக்கேற்ப வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கத் தக்காக விருந்த மூலவளங்களும் அதிகரிப்பினை பதிவு செய்தன. வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கத் தக்காக விருந்த தேறிய மொத்த மூலவளங்கள் 2000 இல் 71 சதவீதத்தினால் ரூ.26,697 மில்லியனுக்கு வளர்ச்சியடைந்தன. ஒப்பிடுகையில் இது 1999 இல் 3.9 சதவீதத்தினால் அதிகரித்தது. தேறிய அடிப்படையொன்றில் ஏனைய வங்கிகள், தனியார் துறை மத்திய வங்கி ஆகியன நிதியங்களின் முக்கிய மூலங்களாக (மொத்தத்தில் ஏறத்தாழ 99.7 சதவீதம்) விளங்கிய வேளையில் அரசு கூட்டுத்தாபனங்கள், வெளிநாட்டுத் துறை, அரசு மற்றும் ஏனைய சொத்துக்களும் ஏனையப் பொறுப்புக்களும் நிதியங்களின் முக்கிய பயன்பாட்டாளர்களாகக் காணப்பட்டனர்.

தேறிய அடிப்படையொன்றில் வர்த்தக வங்கிகளுக்கான தனிப்பெறும் நிதிமூலமாக 2000 இல் சில, வங்கிகளில் காணப்பட்ட இறுக்கமான திரவத்தன்மை நிலையினை பிரதிபலித்து தேவைப்படுத்தப்பட்ட நிதிகளில் ஏறத்தாழ 55 சதவீதத்திற்கு தேறிய அடிப்படையில் பங்களிப்புச் செய்த உள்ளாட்டு வங்கிகளிலிருந்தரன் கடன் பாடுகள் விளங்கின. ஒப்பிடுகையில் 1999இல் இம் மூலம் 9 சதவீத மூலவளங்களை மட்டுமே வழங்கியது. மூலங்களினதும் பயன்பாட்டாளர்களினதும் இவ்வகைப்படுத்தவில் வெளிப்படையாக தோற்றமளிக்காத மத்திய வங்கியின் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கை 1999 இன் ரூ 513 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000 இல் ஏறத்தாழ ரூ 30,426 மில்லியனை வழங்கி வர்த்தக வங்கிகளுக்கான நிதிகளின் பாரியதொரு மூலமாக விளங்கியது. தனியார் துறையானது மொத்தத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கு பங்களிப்புச் செய்து நிதியங்களின் இரண்டாவது பாரிய தேறிய மூலமாக விளங்கியது.

அட்டவணை 10.6 வர்த்தக வங்கிகளின் மூலவளங்களின் மூலங்களும் பயன்பாடுகளும் (அ) ரூ.மில்லியன்

	1999	2000
1. அரசுத்துறை	6,483	3,763
அரசு பிள்ளைகளின் உடைமைகள்	318	4,485
வைப்புக்கள்	1,021	490
இறக்குமதி உண்டியல்கள்	1,429	3,695
குறுக்காலக் கொடுகடன்	214	1,842
மேலதிசப் பற்றுக்கள்	5,542	10,591
2. மத்திய வங்கி	86	1,284
குள்ளபாடுகள்	358	715
ஒதுக்குகள்	2,966	492
மத்திய வங்கிப் பிள்ளைகளின் முதலீடுகள்	3,409	1,060
3. அரசு கூட்டுத்தாபனங்கள் (இ)	6,415	14,549
வைப்புக்கள்	2,389	270
முற்பணங்கள்	4,026	14,279
4. கூட்டுத்துறை	184	68
வைப்புக்கள்	20	129
முற்பணங்கள்	204	61
5. ஏனைய உள்நாட்டுத் தனியார்த்துறை (இ)	6,664	10,739
வைப்புக்கள் (ச)	37,831	42,760
உள்நாட்டு உண்டியல்கள்	450	1,360
இறக்குமதி உண்டியல்கள்	212	1,763
மேலதிசப் பற்றுக்கள்	4,352	13,894
கடன்கள்	26,551	12,916
பிள்ளைகளிலும் முற்களிலுமான முதலீடு	241	2,089
தொகுதிக் கடன்கள்	215	
6. வங்கிகளுக்கிளையிலான கொடுக்கல் வாங்கல்கள்	1,523	14,607
உள்நாட்டு வங்கிகளுடனான நிலுவை	2,790	18,524
உள்நாட்டு வங்கிகளுடனான வைப்புக்களும் குள்ளபாடுகளும்	4,313	33,130
7. வெளிநாட்டுத் துறை	2,625	6,897
கடன்பாடுகள்	755	1,571
வைப்புக்கள்	13,894	13,037
வெளிநாட்டு நிலுவைகள் ஏற்றுமதி உண்டியல்களுட்பட	17,274	21,504
8. ஏனைய சொத்துக்களும்	7,238	1,489
ஏனைய பொறுப்புக்களும் மூலதனமும் ஒதுக்குகளும் நிலையான சொத்துக்கள் அரசு முற்கள் மீளமைப்பு முற்கள் ஏனைய சொத்துக்கள் ஏனைய பொறுப்புக்கள்	1,351	237
2,047	984	
1,000		
4,910	15,769	
11,844	15,027	
மொத்தத் தேறிய மூலங்கள்/ பயன்படுத்துநர்	15,609	15,609
	26,697	26,697

மூலம்: இலங்கை மத்திய வங்கி.
(அ) உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவுகளின் தொழிற்பாடுகளை மட்டுமே உள்ளடக்கும்.
(ஆ) தடித்த எழுத்திலுள்ள எண்ணெதாகைகள் ஒவ்வொரு துறைக்குமான தேறிய மூலங்களை அல்லது தேறிய பயன்படுத்துநரை அவை பொறுத்துமிடங்களைப் பொறுத்துக் குறிக்கின்றன.
(இ) சிறிலங்கா ரெலாக்காம்பிரத்து வழங்கப்பட்ட கொடுகடன் அரசு கூட்டுத்தாபனங்களிலிருந்து நீக்கப்பட்டு, 1998 திசைம்பரிவருந்து தனியார் துறையின் கீழ் உள்ளடக்கம்பட்டுள்ளது.
(ஈ) சிறிலங்கா ரெலாக்காம்பிரத்து நிதியின் கீழ் இரண்டாவது பாரிய தேறிய மூலமாக விளங்கியது.

முன்னைய ஆண்டிற்கு முற்றிலும் மாறுபட்டதாக மத்திய வங்கி 2000 இல் வர்த்தக வங்கிகளின்து மூலவளங்களின் அதிகாரிப்பில் கிட்டத்தட்ட 5 சதவீதத்தினை வழங்கி தேறிய நிதி வழங்குனராக விளங்கியது. இது மூக்கியமாக வெளிநாட்டு நானை வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவைப்பாடு இல்லாதொழிக்கப்பட்டமையினால் ஏற்பட்டதாகும்.

அரசு கூட்டுத்தாபனங்களும் அரசும் நிதியங்களில் முறையே ஏறத்தாழ 54 சதவீதத்தினையும் 14 சதவீதத்தினையும் ஈர்த்துக் கொண்டன. இதேவேளை வர்த்தக வங்கிகளின் உள்நாட்டுப் பிரிவுகள் அவற்றின் தேறிய வெளிநாட்டுச் சொத்து இருப்பினை அதிகரித்துக் கொண்டமையினால் வெளிநாட்டுத்துறை முன்னைய ஆண்டைக் காட்டிலும் மேலும் மேம்பாட்டினைக் காட்டி நிதியங்களின் தேறிய பயன்பாட்டாளராக விளங்கியது.

முன்னைய ஆண்டில் அவதானிக்கப்பட்ட வழுமையான போக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ஏனைய சொத்துக்களும் பொறுப்புக்களும் வகை நிதியங்களின் தேறிய பயன்பாட்டாளராக விளங்கியது. இவ்வகையினுள் மூலதனத்தினதும் ஒதுக்குகளினதும் அதிகரிப்பு 1999 இனைக் காட்டிலும் குறைவாகக் காணப்பட்ட வேளையில் ஏனைய சொத்துக்களின் அதிகரிப்பு ஏனைய பொறுப்புக்களின் அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டது.

வர்த்தக வங்கிகளின் கடன்களும் முற்பணங்களும்'

வர்த்தக வங்கிகளின் கடன்கள் முற்பணங்கள் தொடர்பான காலாண்டு அளவிடிடின்படி வர்த்தக வங்கிகளினால் அரசாங்கமல்லாத துறைக்கு (அரசு கூட்டுத்தாபனங்கள், தனியார் துறை) வழங்கப்பட்ட மொத்தக் கடன் களினதும் முற்பணங்களினதும் வெளிநின்ற தொகை 1999 செத்தெம்பரில் முடிவடைந்த 12 மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட 12.4 சதவீத வளர்ச்சிக்கெதிராக 2000 செத்தெம்பர் இறுதியில் 15.9. சதவீத பள்ளிக்குப் புள்ளி வளர்ச்சியினை பதிவு செய்தது.

துறைகளிடையே பணிகள், கைத்தொழில் வீடுமைப்பு, சொத்து அபிவிருத்தி, வர்த்தகத் துறைகள் என்பன உயர்ந்த வளர்ச்சி வீதங்களைப் பதிவு செய்தன. பணிகள் துறையின் மொத்த வெளிநின்ற கொடுகடன் தொகை 32 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து வெளிநின்ற மொத்த கொடுகடனில் 6 சதவீதத்தினை ஈர்த்துக் கொண்டது. வீடுமைப்பு சொத்து அபிவிருத்தி மற்றும் கைத்தொழில்துறை என்பன ஒவ்வொன்றும் 20 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து 2000 செத்தெம்பர் இறுதியில் வெளிநின்ற மொத்தக் கொடுகடனில் முறையே

1. 2000ஆம் ஆண்டு செத்தெம்பர் இறுதியில் உள்ளவாறு வர்த்தக வங்கிகளின் கடன்கள் மற்றும் முற்பணங்களின் காலாண்டு அளவிடுகளை அடிப்படையாகக் கொண்டது.

13 சதவீதத்தினையும் 11 சதவீதத்தினையும் ஈர்த்துக் கொண்டன. பணிகள் துறை மற்றும் கைத்தொழில் துறை என்பனவற்றுக்கான கொடுகடன் வளர்ச்சியானது 2000 மூன்றாம் காலாண்டில் 6.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த பணிகள் துறை, 10.2 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த கைத்தொழில்துறை என்பனவற்றின் மேம்பட்ட செயலாற்றங்களுக்கு இசைந்ததாகக் காணப்பட்டது.

வெளிநின்ற கொடுகடனின் பெரும் பங்கிற்கு (42 சதவீதம்) வகை கூறும் வர்த்தகத் துறை கொடுகடனில் மிதமானதொரு வளர்ச்சியினை (1999 செத்தெம்பர் இறுதியிலிருந்து 2000 செத்தெம்பர் இறுதிக்கு 18 சதவீதம்) பதிவு செய்தது. வர்த்தகத் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் ஆடைகள் மற்றும் புடவைகள், பதனிப்பட்ட தேயிலை மற்றும் சீரு ஏற்றுமதிப் பயிர்கள் ஆகிய சில ஏற்றுமதி வகையினது மருந்தாக்கல் பொருட்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகள் ஆகிய சில இறக்குமதி வகையினதும் வளர்ச்சிக்கு இணைந்ததாக அதிகரித்தது. வர்த்தகத் துறையின் ஏனைய துணை வகைகளிடையே வெளிநின்ற மொத்தக் கொடுகடனில் 11 சதவீதத்தினை ஈர்த்துக் கொண்ட மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் 2000 செத்தெம்பர் இறுதியில் கொடுகடனில் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

வெளிநின்ற மொத்தக் கொடுகடனில் 11 சதவீதத்தினை ஈர்த்துக் கொண்ட நுகர்வு வகை கொடுகடனில் 9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இவ்வகையினுள் கொடுகடனின் பெரும்பங்கொன்று (79 சதவீதம்) தனிநபர்களினால் அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக ஈர்த்துக் கொள்ளப்பட்டது. இதேவேளை கடன் அட்டைகளினுடோக வழங்கப்படும் கொடுகடன் மொத்தக் கொடுகடனில் 0.5 சதவீதத்தினை மட்டுமே ஈர்த்துக் கொண்ட போதிலும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதிலேற்பட்ட வளர்ச்சியைப் பிரதிபலித்து 41 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது.

வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட மொத்தக் கொடுகடனில் நிதியியல், வேளாண்மை மற்றும் ஏனைய துறைகள் ஆகியன 2000 செத்தெம்பர் இறுதியில் முறையே 4 சதவீதத்தினையும், 5 சதவீதத்தினையும், 6 சதவீதத்தினையும் ஈர்த்துக் கொண்டன. நிதியியல் துறையின் வெளிநின்ற கொடுகடனில் ஜம்பது சதவீதமானவை நிதியியல் நிறுவனங்களினாலும் குத்தகைத் தொழில் கம்பனிகளினாலும் ஈர்த்துக் கொள்ளப்பட்ட வேளையில் வேளாண்மைத் துறையின் வெளிநின்ற மொத்தக் கொடுகடனில் மூன்றிலொரு பங்கினை தேயிலைத் துறை ஈர்த்துக் கொண்டது.

கொடுகடனில் 1 சதவீதத்தினை மட்டுமே ஈர்த்துக் கொண்ட சுற்றுலாத்துறை 2000 இன் முதல் ஒன்பது மாதகாலப் பகுதியில் மௌதுவடைந்த சுற்றுலா

அட்டவணை 10.7
நோக்கங்களின் படியும் முதிர்ச்சிக் காலங்களின்படியுமான வர்த்தக வங்கிகளின் முற்பணங்கள் (அ)

வகை	குறுங்காலம்		நடுத்தரகாலம்		நீண்டகாலம்		மொத்தம்	
	(1)	தொகை ரூ.மில்.	(2) (7)இன் % ஆக (1)	தொகை ரூ.மில்.	(4) (7)இன் % ஆக (3)	தொகை ரூ.மில்.	(6) (7)இன் % ஆக (5)	தொகை ரூ.மில்.
வர்த்தகம்								
செத்தெம்பர் 1999	80,252	74.5	21,490	20.0	5,923	5.5	107,665	41.4
திசெம்பர் 1999	79,863	72.8	22,855	20.8	7,031	6.4	109,749	39.9
செத்தெம்பர் 2000	96,308	75.6	24,385	19.1	6,763	5.3	127,456	46.3
நிதியியல்								
செத்தெம்பர் 1999	8,652	68.6	2,668	21.2	1,291	10.2	12,611	4.8
திசெம்பர் 1999	8,446	70.7	2,191	18.3	1,316	11.0	11,953	4.3
செத்தெம்பர் 2000	9,346	71.9	2,295	17.7	1,360	10.5	13,001	4.7
வேளாண்மை								
செத்தெம்பர் 1999	9,006	63.5	3,667	25.9	1,505	10.6	14,177	5.5
திசெம்பர் 1999	11,111	66.6	3,856	23.1	1,709	10.2	16,676	6.1
செத்தெம்பர் 2000	8,915	58.2	3,830	25.0	2,586	16.9	15,332	5.6
கைத்தொழில் (ஆ)								
செத்தெம்பர் 1999	19,698	68.7	5,952	20.8	3,025	10.5	28,675	11.0
திசெம்பர் 1999	23,423	70.3	6,668	20.0	3,223	9.7	33,315	12.1
செத்தெம்பர் 2000	22,845	66.3	7,484	21.7	4,124	12.0	34,454	12.5
சுற்றுலா								
செத்தெம்பர் 1999	1,746	41.6	880	21.0	1,573	37.5	4,198	1.6
திசெம்பர் 1999	1,959	43.6	1,006	22.4	1,533	34.1	4,498	1.6
செத்தெம்பர் 2000	1,581	38.5	1,026	25.0	1,495	36.5	4,102	1.5
வீடுமைப்பு								
செத்தெம்பர் 1999	7,870	23.5	11,982	35.8	13,608	40.7	33,460	12.9
திசெம்பர் 1999	7,450	20.9	12,435	34.8	15,822	44.3	35,707	13.0
செத்தெம்பர் 2000	7,731	19.3	13,026	32.4	19,390	48.3	40,147	14.6
நுகர்வு								
செத்தெம்பர் 1999	18,720	64.1	5,540	19.0	4,950	16.9	29,209	11.2
திசெம்பர் 1999	17,932	61.8	6,088	21.0	4,979	17.2	28,999	10.5
செத்தெம்பர் 2000	20,417	64.1	6,774	21.3	4,673	14.7	31,864	11.6
ஏனைய கடன்கள்								
செத்தெம்பர் 1999	20,456	68.0	7,010	23.3	2,626	8.7	30,092	11.6
திசெம்பர் 1999	23,328	68.1	7,679	22.4	3,246	9.5	34,254	12.4
செத்தெம்பர் 2000	21,988	62.7	9,245	26.4	3,834	10.9	35,068	12.7
மொத்தம்								
செத்தெம்பர் 1999	166,400	64.0	59,188	22.8	34,500	13.3	260,087	100.0
திசெம்பர் 1999	173,512	63.1	62,778	22.8	38,861	14.1	275,150	100.0
செத்தெம்பர் 2000	189,132	62.7	68,065	22.6	44,226	14.7	301,423	100.0

(அ) முற்பணங்கள், சேமிப்பு நிலையிலுள்ள பண விடயங்களை நீக்கி ஏனைய கடன்கள், மேலதிகப் பற்றுக்கள், கழிவு செய்யப்பட்ட உண்டியல்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(ஆ) பொறியியல், கட்டடவாக்கம், சுரங்கம் அகழ்தல், கடற்றொழில் ஆகிய துறைக்கு வழங்கப்பட்ட முற்பணங்களை உள்ளடக்கும்.

வருடக்களுக்கு இனங்கிச் செல்லும் வகையில் 2000 செத்தெம்பர் இறுதியில் கொடுகடனில் மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

முதிர்ச்சி அமைப்பின்படி வர்த்தக வங்கிகளினால் அரசல்லாத துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் பெறும்பகுதி தொடர்ந்தும் குறுங்காலக் கொடுகடன் வடிவில் காணப்பட்டது. 2000 செத்தெம்பர் இறுதியில் குறுங்கால கொடுகடன் (ஓராண்டிற்கு குறைந்த) மொத்த

கொடுகடனில் 63 சதவீதத்திற்கு வகைக்கூறிய வேளையில் நடுத்தரகால (2-5 ஆண்டுகள்) மற்றும் நீண்டகால (5 ஆண்டுகளுக்கு மேல்) கொடுகடன்களின் பங்கு முறையே 22 சதவீதமாகவும் 15 சதவீதமாகவும் காணப்பட்டது. இப்போக்கானது வீடுமைப்பு சொத்து அபிவிருத்தி மற்றும் சுற்றுலா தவிர்ந்த அனைத்து துறைகளுக்கும் ஏற்படுத்தயதாகக் காணப்பட்டது. வீடுமைப்பு சொத்து அபிவிருத்தி துறைக்கான கொடுகடனைப் பொறுத்தமட்டில் நீண்டகாலக் கொடுகடன் 48

அட்டவணை 10.8
பின்னைகளின்படி முற்பணங்கள் (அ)
1999 செத்தெம்பர் - 2000 செத்தெம்பர்

பின்னை	1999 செத்தெம்பர் 30		1999 திசைம்பர் 30		2000 செத்தெம்பர் 30	
	தொகை (ரூ.மில.)	மொத்தத் தின் %	தொகை (ரூ.மில.)	மொத்தத் தின் %	தொகை (ரூ.மில.)	மொத்தத் தின் %
1. ஆவன உண்டியல்கள்	7,176	2.8	6,299	2.3	7,594	2.5
2. அரச பின்னைகள்	3,943	1.5	4,200	1.5	10,388	3.4
3. கூட்டுப்பங்கு நிலையங்களின் பங்குகள், முறிகள் தொகுதிக்கடன்கள், ஆயுட் காப்புறுதியின் காகச் பெறுமதியை உள்ளடக்கிய விடயங்கள்	3,147	1.2	4,377	1.6	4,413	1.5
4. நிலையான, சேமிப்பு மற்றும் காக வைப்பு மற்றும் வைப்புச் சான்றிதழ்கள்	26,429	10.2	27,324	9.9	29,574	9.8
5. வர்த்தக இருப்புகள்	17,353	6.7	19,129	7.0	18,639	6.2
6. அசைவற்ற சொத்து, பொறித்தொகுதி, பொறி	68,038	26.2	73,905	26.9	83,707	27.8
7. தனியாள் உத்தரவாதங்கள், வாக்குறுதிப் பத்திரங்கள்	40,844	15.7	40,239	14.6	42,069	14.0
8. நம்பிக்கைப் பற்றுச் சீட்டுக்கள்	6,974	2.7	6,878	2.5	7,667	2.5
9. கொள்வனவு உடன்படிக்கைகள்	2,137	0.8	2,515	0.9	2,739	0.9
10. உழவுப் பொறிகளும், உந்து ஊர்திகளும்	3,372	1.3	2,986	1.1	4,294	1.4
11. ஏனைய பின்னைகள்	43,270	16.6	45,930	16.7	47,713	15.8
12. பின்னைகளற்றவை	37,404	14.4	41,370	15.0	42,626	14.1
மொத்தம்	260,087	100.0	275,150	100.0	301,423	100.0

(அ) சேமிப்பு நிலையிலுள்ள காக விடயங்களும் உத்தரவாத விலைத் திட்டத்தின்கீழ் கொள்வனவுகளை நிதியிடுவதற்காக, வழங்கப்பட்ட முற்பணங்களும் நீங்கலாக.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

சதவீதமாகவும் நடுத்தர மற்றும் குறுகிய காலக் கொடுக்கடன்கள் முறையே 33 சதவீதமாகவும் 19 சதவீதமாகவும் காணப்பட்டன.

பின்னையங்களின் அடிப்படையிலமைந்த கொடுக்கடன் வகைப்படுத் தலிலிருந்து பல்வேறு வகையான பின்னைகளுக்கெதிராக வழங்கப்பட்ட கொடுக்கடன்களின் பங்கு சார்பு ரீதியில் உறுதியாக இருந்தமை அவதானிக்கப்பட்டது. எனினும் அரச பின்னைகள், அசையாச் சொத்து, பொறியும் இயந்திரங்களும், தனிப்பட்ட உத்தரவாதங்கள் மற்றும் வாக்குறுதிப் பத்திரங்கள் என்பனவற்றுக்கெதிராக வழங்கப்பட்ட கொடுக்கடன்களில் சிறிதளவு மாறுபாடு காணப்பட்டது. அரச பின்னையங்களுக்கெதிராக வழங்கப்பட்ட கொடுக்கடன்களின் சார்பு ரீதியான முக்கியத்துவம் 1999 செத்தெம்பர் இறுதியில் 1 சதவீதத்திலிருந்து 2000 செத்தெம்பர் இறுதியில் 3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது விளைவு வீதங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் அரச பத்திரங்களின் உடைமை மேம்பாட்டைந்தமையினால் ஏற்பட்டதாகும். அசையாச் சொத்து, பொறி மற்றும் இயந்திரங்களுக்கெதிராக வழங்கப்பட்ட கொடுக்கடன்களும் இதே காலப்பகுதியில் 26 சதவீதத்திலிருந்து 28 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் தனிப்பட்ட உத்தரவாதங்கள், வாக்குறுதிப் பத்திரங்கள் என்பனவற்றுக்கெதிராக வழங்கப்பட்ட கொடுக்கடன்களின் சார்பு ரீதியான முக்கியத்துவம் 2000 செத்தெம்பர் இறுதியில் 2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 14 சதவீதத்தினை எட்டியது. நிலையான, சேமிப்பு மற்றும் ஏனைய வைப்புக்கள் (10 சதவீதம்)

என்பன ஏனைய முக்கியமான பின்னைகளாககும். பின்னையளிக்கப்படாத கொடுக்கடன் மொத்தக் கொடுக்கடனில் 14 சதவீதத்திற்கு வகைக்கூறியது.

வட்டி வீத அடிப்படையிலமைந்த கடன்களினதும் முற்பணங்களினதும் வகைப்படுத்தலின்படி வர்த்தக வங்கிகளினால் உயர்வட்டி வீதத்தில் வழங்கப்பட்ட கொடுக்கடன் களின் தொகை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. 25 சதவீதத்திற்கும் மேலான வட்டி வீதத்தில் வழங்கப்பட்ட மொத்தக் கொடுக்கடனின் சதவீதப் பங்கு 1999 செத்தெம்பர் இறுதியிலிருந்து மட்டத்திலிருந்து ஏற்ததாழ 2 சதவீதப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்த வேளையில். 21-25 சதவீதத்திற்கிடைப்பட்ட வட்டி வீதங்களில் வழங்கப்பட்ட கொடுக்கடன் களின் சதவீதப் பங்கும் 3 சதவீதப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தது. 16-20 சதவீதத்திற்கிடையிலான வட்டி வீதங்களில் வழங்கப்பட்ட கொடுக்கடனின் சதவீதப் பங்கும் 3 சதவீதப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தது. 16-20 சதவீதத்திற்கிடையிலான வட்டி வீதங்களில் வழங்கப்பட்ட கொடுக்கடனின் வெளிநிற மொத்த விகிதாசாரப் பங்கு 1999 செத்தெம்பர் இறுதியில் 34 சதவீதத்திலிருந்து 2000 செத்தெம்பர் இறுதியில் 38 சதவீதத்திலிருந்து உயர்வடைந்தது.

10.6 மத்திய வங்கித் தொழில்

மத்திய வங்கித் தொழிற்பாடுகள் 2000 இல் வெளிநாட்டு செலாவனி மற்றும் பணச் சந்தைகளின் உறுதிப் பாட்டினைப் பேணி பொருளாதார செயற் பாட்டினை வசதிப் படுத் துவதற் கான போதுமானவை ரூபா திரவத்தன்மை கிடைப்பனவை உறுதி செய்வதில் கவனம் செலுத்தின. குறிப்பாக இர

சிறப்புக்குறிப்பு 11

அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைகள்

நிதியில் துறையிலான விரைந்த தொழில்நுட்ப அபிவிருத் திகள் மற்றும் சந்தையில் பங்கு கொள்பவர்களிடையே அதிகரித்த போட்டி என்பன கொடுப்பனவு தீர்ப்பனவு முறைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்த அறைகளில் மிகக் பங்கினை ஆற்ற வேண்டுமென கோரி நிற்கின்றன. பன்னாட்டு தீர்ப்பனவுகளுக்கான வங்கியின் பிரசரத்தில் (அ) விளக்கப்பட்டவாறு கொடுப்பனவு முறையொன்றானது ஒரு தொகுதி கருவிகள், வங்கித்தொழில் நடைமுறைகள் மற்றும் பணத்தின் சுற்றோட்டத்தினை உறுதிப்படுத்தும் வங்கிகளுக்கிடையேயான நிதி மாற்றல் முறைகள் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. நிதி மாற்றல் முறை அல்லது தீர்ப்பனவு முறையானது ஏதேனும் கொடுப்பனவு முறையின் மையக் கருவாக விளங்குவதுடன் இது முறையிலுள்ள குறித்துரைக்கப்பட்ட பங்கேற்பினை குழுவிற்கும், முறையிலுள்ள தொழிற்படுத்துபவர்களுக்கும் இடையேயான உடன்படிக்கையொன்றையும், பங்கேற்பாளர்களிடையே நிதிகளை மாற்றல் செய்வதுடன் தொடர்புபட்ட குறித்துரைக்கப்பட்ட விதிகளையும் நடைமுறைகளையும் பொருத்தமாக கொண்ட மைந்துள்ளது.

பொதுவாக இரு வகையான முக்கிய கொடுப்பனவு தீர்ப்பனவு முறைகள் காணப்படுகின்றன.

- குறித்துரைக்கப்பட்ட நேர (அல்லது பிறப்போடப்பட்ட) தேறிய தீர்ப்பனவு முறை (குதே.தி)
- அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைகள் (அ.நே.மொ.தி)

அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைகளுக்கும் குறித்துரைக்கப்பட்ட நேர தேறிய தீர்ப்பனவு முறைக்கும் இடையேயான முக்கிய வெறுபாடானது முறையை மற்றும் தீர்ப்பனவு நிகழும் நேரம் தொடர்புபட்டாக அமைகின்றது. குறித்துரைக்கப்பட்ட நேர தேறிய தீர்ப்பனவு முறைகள் கொடுப்பனவு சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல் களை அதேநேரத்தில் கையாள முடியுமென்றும் அவை தேறிய அடிப்படையொன்றில் குறித்துரைக்கப்பட்ட நேரங்களில் தொகுதிகளாக தீர்ப்பனவு செய்கின்றன. குறித்துரைக்கப்பட்ட நேரமானது தொழிற்படுகின்ற நாளாகவோ அல்லது மிகப் பொருத்தமாக கூறுவதாயின் அந்நாளின் இறுதியாகவோ அமையலாம். மாறாக அதே நேர மொத்த தீர்ப்பனவு முறைகள் கொடுப்பனவுகளை

இவ் வொரு கொடுக்கல் வாங்கல் களிலும் அடிப்படையில் அவை முறையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடனேயே தீர்ப்பனவு செய்கின்றன.

குறித்துரைக்கப்பட்ட நேர தேறிய தீர்ப்பனவு முறையில் குறித்துரைக்கப்பட்ட நேரத்தில் நிதி மாற்றல்கள் மேற்கொள்ளப்படுத்தால் அது முறையில் பங்கேற்பவர்களை தீர்ப்பனவு பிறப்போடப்பட்ட காலப்பகுதியிலான நிதியில் இடரிற்கு உள்ளாவதற்கு வழி வகுக்கின்றது. போதியளவில் கட்டுப்படுத்தாது பங்கேற்பாளர் ஒருவரின் தீர்ப்பனவு செய்ய இயலாத நிலைமை ஏனைய பங்கேற்பாளர்களின் நிதி இறுப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களும் அவர்களது கடப்பாட்டினை நிறைவேற்றுவதிலிருந்து நழுவிச் செல்லும் சாத்தியத்தினை உருவாக்கி இவ்விடர்கள் கொடுக்கல்வாங்கல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டோரை மட்டுமன்றி ஏனைய பங்கேற்பாளர்களையும் பாதிப்புள்ளாக்கலாம். எனினும் முறையினால் தீர்ப்பனவிற்காக அது ஏற்றுக் கொள்ளப்பட்டவுடனேயே ஒவ்வொரு கொடுப்பனவையும் அவை தனித்தனியாக தீர்ப்பனவு செய்கின்றமையால் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையானது பெற்றுக்கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு கொடுக்டன இடரினை ஏற்படுத்தாது.

இலங்கை மத்திய வங்கி அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையொன்றினை நிறுவுவதற்கான வாய்ப்பு குறித்து தற்போது ஆராய்ந்து வருகின்றது. பங்கேற்பாளர்களது வெளிச் செல்லும் மொத்தக் கொடுப்பனவுகளை ஈடுசெய்வதற்கு அவர்களுக்கு போதியளவு திரவத் தன்மை தேவைப் படுகின்றமையினால் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையானது சார்பளவில் பாரிய தொகை நாளாந்த திரவத் தன்மையை தேவைப் படுத்தலாம். திரவத் தன்மையை மத்திய வங்கியிலுள்ள ஆரம்ப மீதிகள் அல்லது ஒதுக்கு மீதிகள், உள்வரும் கொடுப்பனவுகள் மற்றும் அன்றைய நாளுக்கான கொடுக்டன் என்பன உள்ளிட்ட பல வேறு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். கொடுப்பனவுகளின் பெறுமதிக்கும் பசிர்ந்தனிப்பிற்கும் தொடர்புடையதான் போதியளவு திரவத் தன்மையானது அத்தகைய முறைகளினுடாக ஒழுங்கமைந்த கொடுப்பனவுகளின் பாய்ச்சலொன்றினை சாத்தியப்படுத்தி தனிப்பட்ட கொடுப்பனவுகளிலான தாமதங்களை தவிர்த்தி திரவத் தன்மை இடர்களை

சிறப்புக் குறிப்பு (தொடர்ச்சி)

மிகக் குறைந்த நிலையில் வைத் திருப்பதற்கு உதவுகின்றது. குறிப்பாக தொழிற்பாட்டு ஒழுங்குகள் மற்றும் திரவத் தன்மையை வழங்குவதற்கான நாளோன்றுக்கான கொடுக்டனின் பயன்பாடு என்பன போன்ற வடிவமைப்பிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்டு காணப்படுகின்ற பலவகையான அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைகள் காணப்படுகின்றன.

அதேநேர மொத்த கொடுப்பனவு முறைகள் அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் குறிப்பாக குழு-10 நாடுகளில் பெரும்பாலானவற்றில் தொழிற்பாட்டிலிருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் பெட்வயர் (1970), நெதர்லாந்தின் எப் ஏ (1985), சவீட்டனின் ரிக்ஸ் (1986), சவிட்சர்லாந்தின் எஸ்ஜூச் (சவிஸ் வங்கிகளுக்கிடையேயான தீர்ப்பனவு) (1987), சேர்மணியின் (ஏ.எல்.எஸ்) யூரோவின்க (1987), யப்பானின் பீஷேஜ்-நெட் (பேங்க் ஓப் யப்பானின் நிதியியல் வகையமைப்பு முறை) (1988), இத்தாலியின் (பீஜூஎஸ்எஸ்) (1989). ஐக்கிய இராச்சியத்தின் சீஎச்.எல்.பிளஸ் (தன்னியக்கமாக்கப்பட்ட தீர்வக கொடுப்பனவு முறை) (1996), பெல்ஜியத்தின் இஎல்.எல்லஜிஎல் (மின்னியக்கபாரிய பெறுமதி முறை வங்கிகளுக்கிடையேயான கொடுப்பனவு முறை) (1996) ஆகியன் தற்போது தொழிற்படுகின்ற அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைகளுள் சிலவாகும். ஐரோப்பாவிலுள்ள இசீபீடார்கட் (ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான அதேநேர மொத்த தீர்ப்பனவு விரைந்த மாற்றல்கள்) ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மத்திய வங்கி உறுப்பினர்களது அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைகளை ஒன்றிணைக்கும் பலநாட்டு கொடுப்பனவு முறையாக விளங்குகின்றது. அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைகள் 1996 இலிருந்து கொங்கொங்கிலும் 1998 இலிருந்து அவுஸ் திரேவியாவிலும் தொழிற்பாட்டிலிருந்து வருகின்றன. குழு 10 நாடுகளுக்கு வெளியேயுள்ள ஏனைய பல மத்திய வங்கிகள் மொத்த கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக அதேநேர மொத்த கொடுப்பனவு முறைகளை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அல்லது பாதுகாப்பான உறுதிவாய்ந்த கொடுப்பனவு முறைகளை எய்துவதற்காக அவற்றின் தற்போதைய முறைகளை அதேநேர மொத்த தீர்ப்பனவு முறைக்கு தரமுயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

எனினும் நிதியிலான திஹர்க் குழப்பங்களின் தாக்கங்கள் பங்கேற்பாளரிலிருந்து மற்றுமொரு பங்கேற்பாளருக்கு மாற்றல் செய்யப்பட முடியுமாகையினால் இடர்கள் போதுமானவில் கட்டுப்படுத்தப்படாவிடத்து குறைபாட்டுடன்

வடிவமைக்கப்பட்ட கொடுப்பனவு முறைகள் செயற்பாட்டு முறையில் நெருக்கடி நிலைமைகளின் தாக்கங்கள் முறையினையும் அதன் பங்கேற்பாளர்களையும் கடந்து சென்று பணச் சந்தைகளின் உறுதிப்பாட்டினையும் ஏனைய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிதியியல் சந்தைகளின் உறுதிப்பாட்டினையும் பயமுறுத்தல்களுக்கு உள்ளாக்கலாம். கொடுப்பனவு முறையொன்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு வகையான இடர்கள் தோற்றம் பெறலாம் அல்லது முறையொன்றினுள் எவ்வாறு உள்ளடக்கப்படலாம் என்பதையும் அவை எங்கு தோற்றம் பெற்றன என்பதையும் முதலில் இனங்களாக பகிர்ந்துகொள்வது அத்தியவசியமாகும். இத்தகைய இடர்கள் உரியமுறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுவடன் அவற்றினை கண்காணித்து, முகாமைப்படுத்தி கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமானதும் பயன்தருவதுமான பொறுமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும்.

மத்திய வங்கிகள் குறிப்பாக அவற்றின் நிதியியல் சந்தை உறுதிப்பாட்டிலுள்ள வலுவான ஆர்வத்தின் காரணமாக கொடுப்பனவு தீர்ப்பனவு முறைகளை விருத்தி செய்வதில் முக்கிய பங்கொன்றினை ஆற்றுகின்றன.. கொடுப்பனவு முறையில் பங்கேற்பவர்களுக்கு தீர்ப்பனவு கணக்குகளை வழங்குவதிலான அவற்றின் பங்கு, நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்துதலுக்கான பணச்சந்தைகளின் தொழிற்பாடு மற்றும் சாதாரண சூழ்களிலும் நெருக்கடியான சூழலிலும் உள்நாட்டு நாணயத்தின் நம்பகத் தன்மையை பேணல் என்பவற்றிலான அவற்றின் அக்கறைகள் என்பனவும் இம்முறைகளை விருத்தி செய்வதிலான அவற்றின் கணிசமான ஈடுபாட்டிற்கு பங்களிப்புச் செய்த காரணிகளாக விளங்குகின்றன.

இலங்கை மத்திய வங்கி தற்பொழுது அதேநேர மொத்த தீர்ப்பனவு முறையிலைான றினை நிறுவுவதற்கான ஆரம்ப வேலைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் செயன்முறையில் ஈடுபட்டுள்ளது. இந்த அதேநேர மொத்த கொடுப்பனவு முறையின் விருத்தியாது நாட்டில் கொடுப்பனவு தீர்ப்பனவு முறையொன்றை விருத்தி செய்வதற்கான பரந்த செயற்றிட்ட மொன்றின் கூறொன்றாக அமைந்து காணப்படுகின்றது.

சிறப்புக் குறிப்பு (தொடர்ச்சி)

கொடுப்பனவு முறைகள் பின்வருவன உள்ளிட்ட பலதரப்பட்ட இடர்களை கொண்டிருக்கலாம்.

- கொடுகடன் இடர்-இவ் விடரானது முறையொன்றினுள் தொழிற்படும் பங்கேற்பாளரொருவரினால் முறையொன்றினுள்ளான அதன் நிதியியல் கடப்பாடுகளை தறபோதைக்கோ அல்லது எதிர்காலத்தில் எப்போதாவதோ முழுமையாக ஈடுசெய்ய முடியாத நிலையை குறிப்பிடுகிறது.
- திரவத் தன்மை இடர்-இவ் விடரானது முறையொன்றின் தொழிற்படும் பங்கேற்பாளரொருவரினால் முறையொன்றினுள்ளான நிதியியல் கடப்பாடுகளை ஈடுசெய்வதற்கு தேவைப்படுத்துகின்ற போது குறைந்தவு நிதிகளை கொண்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் எப்போதாவது முழுமையாக செலுத்தக்கூடிய நிலை ஏற்படுவதனை குறிப்பிடுகிறது.
- சட்ட ரீதியான இடர்-இவ் விடரானது குறைந்த வலுவுள்ள சட்ட வரைச்சட்டம் அல்லது சட்ட ரீதியான நிச்சயமற்ற தன்மைகள் கொடுகடன் அல்லது திரவத் தன்மை இடர்களை விளைவிப்பதனை அல்லது அதனை மேலும் மோசமாக்குவதனை குறிப்பிடுகிறது.
- தொழிற்பாட்டு ரீதியான இடர்-இவ் விடரானது தொழில் நுட்ப தவறுகள் அல்லது தொழிற்பாட்டு தவறுகள் ஆகிய தொழிற்பாட்டு காரணிகள் கொடுகடன் அல்லது

திரவத் தன்மை-இடர்களை விளைவிப்பதை அல்லது மேலும் மோசமாக்குவதனை குறிப்பிடுகிறது.

- முறை சார்ந்த இடர்-கொடுப்பனவு முறைகளின் நோக் சில இவ் விடரானது பங்கேற்பாளரொருவரினால் அவரது கடப்பாடுகளை ஈடுசெய்ய முடியாத நிலை அல்லது முறையில் ஏற்படுகின்ற தடங்கலானது ஏனைய பங்கேற்பாளர்களினது அல்லது நிதியியல் முறையினது ஏனைய பாகங்களிலான நிதியியல் நிறுவனங்களுக்கு தமது கடப்பாடுகளை எதிர்கொள்ள இயலாது காணப்படுகின்றனம். அத்தகைய இயலாமையானது பரந்தளவிலான திரவ அல்லது கொடுகடன் பிரச்சனைகளை உருவாக்குவதோடு அதன் விளைவாக நிதியியல் முறையின் அல்லது நிதியியல் சந்தைகளின் உறுதிப்பாடு அச்சுறுத்தப்படலாம்.
- பத்திரங்களற்ற பிணையங்கள் வியாபாரம் உள்ளக மின் னியலூடாக நிதி மாற்றல் என்பவற்றை நிறுவுவதன் மூலம் இச் செயற்றிடத்தின் ஆரம்ப வேலைகள் ஏற்கனவே தொடங்கியிருக்கின்றன. அரசு பிணையங்களின் முதலிலை ஏலங்களில் பயணபடுத்துவதற்காக மத்திய வைப்பு முறையையும் உள்ளடக்கி பத்திரங்களற்ற பிணையங்கள் வியாபார முறை தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தினாலும் பொதுப்படுகடன் திணைக்களத்தி னாலும் விருத்தி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் அரையாண்டில் சுருக்க நாணயக் கொள்கை பின்பற்றப்பட்டமையினால் வங்கி வீதம், மீன்கொள்வனவு வீதம், நேர்மாற்று மீன்கொள்வனவு வீதம் என்பன உயர்த்தப்பட்டன. எனினும் பணச்சந்தையில் காணப்பட்ட இறுக்கமான திரவத் தன்மை நிலைமையினை பிரதிபலித்து நேர்மாற்று மீன்கொள்வனவு வசதியின் கீழான நிதிகளுக்கான கேள்வி உயர்வடைந்து காணப்பட்டது. இதனையடுத்து மத்திய வங்கி அதன் நேர்மாற்று மீன்கொள்வனவு வசதிகளினாடாக கணிசமானவு ரூபாத் திரவத் தன்மையினை சந்தைக்கு வழங்கியது. மத்திய வங்கியின் ஐ.அ.டோலருக்கான வாங்கும் விற்கும் வீதத்திற் கிடையிலான மிகையானது சந்தைக்கு பெருமளவு நெகிழ்ச்சியை வழங்கி வெளிநாட்டு

இதுக்குகள் மீதான அமுத்தத்தினை குறைப்பதற்காக ஆண்டின் பிற்பகுத்தில் 2 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.

சொத்துக்கள் பொறுப்புக்களின் அமைப்பு

மத்திய வங்கியின் மொத்தச் சொத்துகளும் பொறுப்புகளும் 1999 இன் 6.3 சதவீத (ரூ.11,913 மில்லியன்) வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2000 இல் ரூ 217,191 மில்லியனுக்கு 8.3 சதவீதத்தினால் (ரூ.16,605 மில்லியன்) அதிகரித்தன.

சொத்துக்கள் பக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகாரிப்பிற்கு வெளிநாட்டு சொத்துக்களிலேற்பட்ட வீழ்ச்சியை அளவுக்குக்கமாகவே எதிரீடு செய்த மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்களிலேற்பட்ட அதிகரிப்பே

முழுமையான காரணமாகும். மத்திய வங்கியின் மொத்த பன்னாட்டு ஒதுக்குகள் 2000 இல் சென்மதி நிலுவையிலேற்பட்ட அதிகரித்த பற்றாக்குறையை பிரதிபலித்து 28.7 சதவீதத்தினால் (ரூ.31,030 மில்லியன்) வீழ்ச்சியடைந்தன. ஒப்பிடுகையில் 1999இல் வெளிநாட்டுச் சொத்துக்கள் 14.9 சதவீதத்தினால் (ரூ.18,954 மில்லியன்) வீழ்ச்சியடைந்தன. வெளிநாட்டு பொதுப்படுகடனின் மீள்கொடுப்பனவு மற்றும் வர்த்தக வங்கிகளுக்கு வெளிநாட்டு செலாவனி விற்பனை செய்யப்பட்டமை என்பனவே வெளிப்பாய்ச்சலை ஏற்படுத்திய முக்கிய காரணிகளாகும்.

வெளிநாட்டுச் சொத்துக்களிலேற்பட்ட வீழ்ச்சிக்கு முற்றிலும் மாறுபட்டதாக, மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்கள் 1999 இல் பதிவு செய்யப்பட்ட ரூ 30,886 மில்லியனுடன் (50.2 சதவீதம்) ஒப்பிடுகையில் ரூ 47,635 மில்லியனால் (52 சதவீதம்). குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தன. சமூல் கொடுகடன் வசதியினாடான அரசுக்கான கடன்களும் முற்பணங்களும் ரூ 4,200 மில்லியனால் (11.8 சதவீதம்) அதிகரித்த வேளாயில் திறைசேரி உண்டியல்களினதும் திறைசேரி முறிகளினதும் உடைமை ரூ 41,392 மில்லியனால் (161 சதவீதம்) அதிகரித்தது. சென்மதி நிலுவையில் பிரதிபலிக்கப்பட்ட வெளிப்பாய்ச்சலினால் விளைவிக்கப்பட்ட திரவத்தன்மை பற்றாக்குறையை ரூ செய்வதற்காக சந்தைக்கு திரவத் தன்மையை வழங்குவதற்கு வங்கி அதன் முதலாந் தர இரண்டாந் தரச் சந்தை தொழிற்பாடுகளினாடாக சந்தைக்கு திரவத்தன்மையை உட்பாய்ச்சியதன் விளைவாக மத்திய வங்கியின் அரசு பத்திரங்களின் உடைமை அதிகரித்தது.

மத்திய வங்கியின் உடைமையிலிருந்த திறைசேரி உண்டியல்களினதும் திறைசேரி முறிகளினதும் வெளிநின்ற மொத்த தொகை 2000 இல் ரூ 41,329 மில்லியனால் ரூ.66,952 மில்லியன் பெறுமானமொன்றுக்கு (ரூ.37,898 மில்லியன் திறைசேரி உண்டியல்கள், ரூ.29,054 மில்லியன் திறைசேரி முறிகள்) அதிகரித்தது. இம் மொத்த உடைமைகளில் ரூ.30,426 மில்லியன் வங்கியின் நேர்மாற்று மீள் கொள்வனவு வசதியினாடான நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களின் பேரிலான தாக (ரூ.1,372 மில்லியன் திறைசேரி உண்டியல்கள் ரூ.29,054 மில்லியன் திறைசேரி முறிகள்) காணப்பட்டது. ஒப்பிடுகையில் 1999 இறுதியில் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்களின் பெறுமானம் ரூ.630 மில்லியனாகக் காணப்பட்டது.

பொறுப்புக்கள் பக்கத்தில், வங்கியின் மொத்த நாணய வழங்கல் இவ்வாண்டில் 4.4 சதவீதத்தினால் (ரூ.3,106 மில்லியன்) அதிகரித்தது. நாணயத் தாள்களின் வழங்கல் 4.1 சதவீதத்தினால் அதிகரித்த வேளாயில் நாணயக் குத்திகளின் வழங்கல் 12.5 சதவீதத்தினால் அதிகரித்தது. 1999 இறுதியில் வை 2 கே உடன்

தொடர்புட்ட பிரச்சினைகளின் காரணமாக முன்னெச்சரிக்கை நோக்குடன் அதிகரித்தளவு காசு கையிருப்பில் வைத்திருந்தமையினால் 1999 இல் 16.8 சதவீதத்தினால் கணிசமாக அதிகரித்ததற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அவ்வாண்டில் நாணய வழங்கல் வழுமையான வளர்ச்சியை பிரதிபலித்தது. மத்திய வங்கியின் வைப்புப் பொறுப்புக்கள் ரூ 261 மில்லியனால் (0.4 சதவீதம்) வீழ்ச்சியடைந்தன. இது பெரும்பாலும் பன்னாட்டு அமைப்புக்களின் வைப்புக்கள் 1999 இல் பதிவு செய்த ரூ 1,229 மில்லியன் (3சதவீதம்) அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.2,577 மில்லியனால் (6.9 சதவீதம்) வீழ்ச்சியடைந்தமையினால் ஏற்பட்டது. இதேவேளை அரசின் வைப்புக்கள் ரூ 689 மில்லியனாலும் (28 சதவீதம்) வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் ரூ.1,585 மில்லியனாலும், (5.2 சதவீதம்) அதிகரித்தன.

10.7 வங்கித் தொழில் அபிவிருத்தி

2000 இறுதியில் நாட்டில் தொழிற்பாட்டிலிருந்த வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 26 ஆக விளங்கி, 2 அரசு வங்கிகள், 8 உள்நாட்டு தனியார் வங்கிகள், 16 வெளிநாட்டு வங்கிகள் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. உள்நாட்டு வங்கிகள் இவ்வாண்டில் தொழிற்படத் தொடங்கிய புதிய தனியார் வங்கியான வரையறுக்கப்பட்ட நசனல் மேர்க்கண்ரைல் வங்கியை உள்ளடக்கியிருந்தன. வெளிநாட்டு வங்கியென்றில் நிலையான வரையறுக்கப்பட்ட ஏ.என் இசெட் சிரின்லேஸ் வங்கியை அதன் தலைமையில் அமைந்துள்ள நாட்டில் வரையறுக்கப்பட்ட ஸ்ரேஞ்ட்ட் சார்ட்ட் வங்கி சல்காரம் செய்தமையைத் தொடர்ந்து அவ்வங்கி வரையறுக்கப்பட்ட் ஸ்ரான்ட்ட் சார்ட்ட் சிறீன்லோஸ் வங்கி என மீள் பெயரிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட சிலிங்கோ சேமிப்பு வங்கி (2000 இல் வாணிபத்தை ஆரம்பிக்கா விடினும்) உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியாக தொழில்படுத்தற்கு உரிமம் வழங்கப்பட்டதனால் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 13 இற்கு அதிகரித்தது. இது 6 பிரதேச அபிவிருத்தி வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, அரசு ஈட்டு முதலீட்டு வங்கி, 2 நீண்டகால கடன்வழங்கும் நிறுவனங்கள், 3 தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றது. 2000 இல் வங்கித் தொழில் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட முக்கியதொரு மாற்றமாக வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு உடைமை மேலும் தாராளமயப்படுத்தப்பட்டமை அமைகின்றது. 2000 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு உடைமையை வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தின் 49 சதவீதத்திலிருந்து 60 சதவீதத்திற்கு அதிகரிப்பதனை அனுமதிக்கும் முன்மொழிவொன்றை அறிவிப்புச் செய்தது.

கிளை வலையமைப்பு

வங்கிக் கிளைகளின் வலையமைப்பு 2000 இல் மேலும் விரிவடைந்தது. பிரதான கிளைகள்(186 நகை சடுபிடிக்கும் நிலையங்கள் தவிர்ந்த). கமநல்சேவை நிலையக் கிளைகள், கச்சேரிக் கிளைகள், விரிவாக்கல் அலுவலகங்கள், வெளிநாட்டுக் கிளைகள் என்பனவற்றை உள்ளடக்கிய வர்த்தக வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை 1999 இறுதியின் 1,055 இலிருந்து 2000 இல் 1,090 இறகு அதிகரித்தது. கிளை வலையமைப்பிலேற்பட்ட அதிகரிப்பானது முக்கியமாக உள்நாட்டு தனியார் வங்கிகளினால் 32 கிளைகள் திறக்கப்பட்டதனுடாக ஏற்பட்டது. இவ்வாண்டில் வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கி, வரையறுக்கப்பட்ட பான் ஆசியா வங்கி ஆகியன ஒவ்வொன்றும் ஐந்து கிளைகளை திறந்த வேளையில் வரையறுக்கப்பட்ட அட்டன் நசனல் வங்கி, வரையறுக்கப்பட்ட சம்பத் வங்கி ஆகியன ஒவ்வொன்றும் நான்கு கிளைகளை நிறுவின. வரையறுக்கப்பட்ட நேசன் ட்ரஸ்ட் வங்கியும், வரையறுக்கப்பட்ட சேலான் வங்கியும் முறையே முன்று கிளைகளையும், ஒரு கிளையையும் நிறுவின. விரிவாக்க அலுவலகங்கள்/பணம் செலுத்தும் அலுவலங்கள் ஒன்பதால் அதிகரித்த வேளையில் இலங்கை வங்கியின் கமநல சேவை நிலைய கிளைகளினதும் கச்சேரி கிளைகளினதும் எண்ணிக்கை மாற்றமின்றியிருந்தது. இரு அரச வங்கிகளினது கிளை வலையமைப்பும் மாற்றமின்றியிருந்தது. இந்திகழுவுகளும் வரையறுக்கப்பட்ட நசனல் மேர்க்கன்றை வங்கி நிறுவப்பட்டமையும் இணைந்து உள்நாட்டு வங்கிகளின் மொத்த கிளை வலையமைப்பை 2000 இறுதியில் 32 இனால் 1,045 இறகு விரிவடையச் செய்தன. விரிவாக்க/துணை அலுவலகங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை 2000 இறுதியில் 42 இலிருந்து 45 இறகு அதிகரித்து வர்த்தக வங்கிக்கிளைகளின் மொத்த எண்ணிக்கையை 2000 இறுதியில் 1,090 இறகு உயர்த்தியது. கிளை வலையமைப்பு விரிவடைந்தமையினால் வர்த்தக வங்கியையும் நிறுவினால் (அடவு பிடிக்கும் நிலையங்கள் நீங்கலாக) பணிவழங்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை 1999 இறுதியின் 18,050 ஆட்களிலிருந்து 2000 இறுதியில் 17,761 ஆட்களுக்கு வீழ்ச்சிடைந்தது.

உரிமம் பெற்ற பண்ணிரண்டு சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் கிளைகளானது மொத்த எண்ணிக்கை 4 இனால் அதிகரித்து முக்கியமாக பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் 181 கிளைகள் தேசிய சேமிப்பு வங்கியின் 100 கிளைகளையும் உள்ளடக்கி 315 ஆகக் காணப்பட்டது.

வங்கித் தொழில் வசதிகள்

வாட்டுக்கையாளர் களின் அதிகரித்துவரும் கேள்வியினை ஈடுசெய்வதற்காக செறிவான போட்டிச் சூழல் ஒன்றில் வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட

அட்டவணை 10.9
வங்கிக் கிளைகளின் பரம்பரை

வகை	1998	1999	2000(ஆ)
1. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்			
i. வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	26	25	26
உள்நாட்டு வங்கிகள்	8	9	10
வெளிநாட்டு வங்கிகள்	18	16	16
ii. வர்த்தக வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை (ஆ)	1038	1055	1090
உள்நாட்டு வங்கிக் கிளைகள்	993	1013	1045
முதன்மைக் கிளைகள்	889	908	931
வேளாண்மைப் பணிநிலையக் கிளைகள்	12	11	11
கச்சேரிக் கிளைகள்	23	23	23
விரிவாக்க/கொடுப்பனவு அலுவலகங்கள்	65	67	76
கடலநீர்த்த வங்கிக் கிளைகள்	4	4	4
வெளிநாட்டு வங்கிக் கிளைகள்	45	42	45
அடகு வைக்கும் நிலையங்கள்	185	186	186
2. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இ)			
i. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை	9	12	12
பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	3	6	6
தேசிய சேமிப்பு வங்கி	1	1	1
நீண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள்	1	1	1
வீடுமைப்பு நிதி நிறுவனங்கள்	2	2	2
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள் (ஈ)	2	2	2
ii. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் எண்ணிக்கை	210	311	315
பிரதேச அபிவிருத்தி வங்கிகள்	80	177	181
தேசிய சேமிப்பு வங்கி	100	100	100
நீண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள்	18	20	20
வீடுமைப்பு நிதி நிறுவனங்கள்	2	3	3
தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள் (உ)	40	11	11

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) தற்காலிகமானவை.

(ஆ) நகை அடகு பிடிக்கும் நிலையங்கள் நீங்கலாக தலைமை அலுவலகங்கள் உட்பட.

(இ) விரிவாக்க அலுவலகங்களையும் துணை அலுவலகங்களையும் உள்ளடக்கும்.

(ஈ) உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியைக் கொடுவதற்கு வங்கித் தொழிற் சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்படுவதன் நிதியில் நிறுவனங்களை உள்ளடக்குகின்றது.

(உ) வங்கித் தொழிற் உரிமம் வழங்கப்பட்டிருக்கின்ற போதும் 2000ஆம் ஆண்டில் வியாபாரத்தைத் தொடங்காத சிலங்கோ சேமிப்பு வங்கி நீங்கலாக.

வசதிகள் விரிவடைந்தன. மரபுவழி வங்கித் தொழில் பணிகளுக்கு மேலதிகமாக வங்கித் தொழில் உற்பத்திப் பொருட்களான தன்னியக்கக் கூற்றுப் பொறிகள், கடன் அட்டைகள், மின்னியல் நிதிய மாற்றல் வசதிகள் இணைய வங்கித் தொழில், உடனடிப் பணிகள், நீடிக்கப்பட்ட வங்கித் தொழில், உடனடிப் பணிகள், நீடிக்கப்பட்ட வங்கித் தொழில் காலம் போன்ற ஏணை பணிகளும் வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்டன. வங்கித் தொழில் வசதிகளில்

சிறப்புக் குறிப்பு 12

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதல்-அதன் பொருளாதார விளைவுகள்

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச்

சட்டரீதியாக்குதல் என்றால் என்ன?

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதல் என்பது சாதாரண நியதிகளில், சட்டரீதியற்ற அல்லது அழுக்குப் பணத்தை மதிப்பு வாய்ந்த சொத்துக்களாக மாற்றம் செய்முறையாகும். குற்றவியல் நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட பணம் அல்லது ஏனைய சொத்தை சட்டரீதியான மூலமொன்றிலிருந்து பெறப்பட்டதென்ற தோற்றத்தை கொடுக்கும் வகையில் மாற்றம் செய்யும்முறை என்பது இதன் தொழில் நுட்ப அடிப்படையிலான வரைவிலக்கனை மொன்றாகும்.¹

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்கும் பிரச்சனை புதியதொன்றல்ல. எனினும், கடந்த பத்தாண்டுகளில் பல காரணிகள் இப்பிரச்சனையை மோசமடையச் செய்யக்கூடிய நிலைமை காணப்பட்டது. இக் காரணிகளுள் முதன்மையானவையாகக் காணப்படுவது, நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்திய பொருளாதார உலகமயமாக்கல், மூலதனப் பாய்ச்சல்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கான நிதியங்களின் பாய்ச்சலை ஊக்குவித்த செலாவனிக் கட்டுப்பாடுகள் நீக் கப்பட்டமை, பொருளாதார அபிவிருத்திக்காக பன்னாட்டு நிதியங்களைத் தேவைப்படுத்திய புதிய நாடுகளின் தோற்றம், பல நாடுகளினால் அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் பாரிய அளவில் விற்கப்பட்டமை, பன்னாட்டுச் சந்தைகளில் இவ்விற்பனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டமை, நிதியங்களின் மாற்றலை இலகுவாக்கிய தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் நிதியங்களின் பெயர் குறிப்பிடப்படாத மாற்றலை ஊக்குவித்த புதிய நிதியியற் கருவிகள் என்பனவாகும்.

பிரச்சனையின் பரிமாணம்

மேலே கூறியவற்றுடன் பாய்ச்சல்களின் பரிமாணமானது, இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக் கொடுக்கல் வாங்கல்களின் இயல்பு அளவீட்டினாக் கடினமாக்கிய போதிலும்

1. மக்களை ஆர்(1997) உலகளாவிய சட்டரீதியாக்கல் பிரச்சனை சருவடேச சட்டரீதியாக்கலுக்கு எதிரான தரங்கள் மற்றும் நிதியல் நடவடிக்கைப் பணிக்குழு உலகப் பொதைப் பொருள் சட்டங்கள். புதுடெல்லி

சட்டரீதியற்ற போதைப் பொருள் கைத்தொழிலின் ஆண்டுக்கான வருவாய் மட்டும் 1977இல் ஐஏடோலர் 4000 பில்லியனாக அல்லது உலகளாவிய அனைத்து வர்த்தகத்தினதும் 8 சதவீதமாகக் காணப்பட்டது. சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்கும் நடவடிக்கை போதைப் பொருள் கடத்தலை மட்டுமன்றி, ஆயுதக் கொள்வனவு விற்பனை நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளதுடன் இவற்றில் ஈடுபடுத்தப்பட்டுள்ள உண்மையான தொகைகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன. பிரச்சனையின் பரிமாணம் மோசமாகக் காணப்பட்டமையே குழு 10 இனால் நிறுவப்பட்ட நிதியியல் நடவடிக்கைச் செலாவனிக் குழு மற்றும் ஐ.நா.பன் னாட்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் போன்ற பன்னாட்டுக் குழுக்களை சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்கும் பிரச்சனையை முறியடிப்பதில் தமிழ ஈடுபடுத்திக் கொள்ளவேண்டிய நிரப்பந்ததை ஏற்படுத்தியது.

பொருளாதார ஈடுபாடு

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குவதில் சட்ட முகவர் நிலையங்களும் வரி அதிகாரசபைகளும் மட்டுமன்றி பொருளாதார அபிவிருத்திக் கொள்கைக்குப் பொறுப்பான விடயங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இச்சிறப்புக் குறிப்பின் நோக்கம், கீழே விபரிக்கப்பட்டுள்ள பொருளாதார விளைவுகள் பற்றியதாகும்.

அ. சந்தைப் பொறி முறைகளின் பகுப்பு

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதலென்பது தனியார் நலன்களும், சமூக நலன்களும் பொருந்தாத சிறப்பான விடயமொன்றாகக் காணப்படுவதுடன், சாதரண சுயாதீன சந்தைப் பொறி முறையில் நிலைகுலவொன்றினை விளைவித்தது. சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தனியாட்கள் அல்லது நிறுவனங்கள், இவ்வாறு செயற் படுவதன் மூலம் கணிசமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றவெனிலும், முழுமையாகப் பார்க்கையில் சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கூடிய, செய்வினையொன்றினையே இது காணப்படுகிறது. சந்தைப் பொறி முறையின்

சிறப்புக் குறிப்பு (தொடர்ச்சி)

நிலைகுலைவு அரசின் நேரடித் தலையீட்டை வேண்டி நிற்கிறது.

ஆ.நிதியங்களின் பாய்ச்சல்கள் முதலீட்டுக்கான வருவாய்களின் அடிப்படையில் அமைந்திருக்க வில்லை.

மூலவளங்கள் உச்ச வருவாய் களை விளைவிக்கக்கூடிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதே சுயாதீன் சந்தையின் பொதுவான கோட்பாடாகும். எனினும், சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்க விரும்புவோர் கூடிய வருவாய்கள் பெறுவதைக் காட்டிலும் தமது நிதியங்களைத் தூய்மையாக்குவதிலேயே கூடிய கவன முடையவர்களாக உள்ளனர். தமது நிதியங்கள் சட்டரீதியாக்கப்பட வேண்டியதற்காக இவர்கள் குறைந்த உச்ச வருவாய்டையை நிறுவனங்களிலும் முதலீட்டை மேற்கொள்கின்றனர். பேரண்ட அளவில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குவதைப் பொறுத்த வரையில் மிகையாக மதிப்பிடப்பட்ட செலாவணி வீதம், உயர்வான இறை மற்றும் வர்த்தகத்துறைகள் மற்றும் உயர் பணவீக்கம் போன்ற திருப்தியற்ற பேரண்டப் பொருளாதார நிலைமைகளை அத்தகைய நாடுகள் கொண்டிருந்தாலும் இது தளர்வான ஒழுங்குவிதிகளைக் கொண்ட நாடுகளுக்கான பெருமளவான பணப் பாய்ச்சல் களில் பிரதிபலிக்கப்படும். இதனால் தேர்ச்சி மிகக் குறுவனங்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் வாய்ப்புமிக்க பேரண்டப் பொருளாதார நிலைமைகளை இந் நாடுகளில் பேணுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கக்கூடிய சாதாரணமான சந்தை விசைகள் தொழிற்படமாட்டா. சந்தையிலிருந்து ஏற்படும் சமிக்ஞங்கள், தளர்வான பொருளாதாரக் கொள்கைகளுக்கு வலுவுட்டுநோக்காக்க காணப் படுவதுடன் மூலவளங்களின் பயன்தரத்தக்க பயன்பாடு எதிர்காலத்தில் இழக்கப்படும்.

இப்பணத்துக்கான தேவை, பொருளாதார நடவடிக்கையைப் பிரதிபலிக்காது.

தற்காலப் பொருளாதாரத்திலான பல கொள்கைத் தீர்மானங்கள், பொருளாதார நடவடிக்கை மற்றும் பணத்துக்கான கேள்வி ஆகியவற்றுக்கிடையிலான தொழிற்பாட்டு உறவுமுறைகளின் அடிப்படையிலேயே

அமைந்துள்ளன. எனினும், சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதல் மற்றும் அதனோடினைந்து கறுப்புப்பணம் காணப்படுதல் ஆகியன பணத்துக்கான கேள்வியில் குறிப்பிடத்தக்க திரிபினை உருவாக்கி, நானைய முகாமைத்துவத்தில் சிக்கல்களை விளைவிக்கும்.

ஏ.வரிகளின் தீரிபு

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதல் தீர்வுகான இயலாத அளவுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டிருப்பதால் இதனால் வரிசெலுத்தாது தப்புவதற்கும் வழிவகுத்தது. குறிப்பிடத்தக்க அளவுகளில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட சட்டரீதியாக்கப்படுதல் இடம்பெற்றால், வரிப்பணம் அரசிறைகளைக் குறிப்பிடத்தக்களவில் குறைத்து நாட்டின் வரித்தளமானது பாதிக்கப்படக்கூடும்.

உ.சொத்துவிலைத் தளம்பல்கள்

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதல், குறிப்பிட்ட பொருளாதாரச் சொத்துக்களுக்கு, எடுத்துக்காட்டாக உண்மைச் சொத்து பங்குகள், முறிகள் ஆகியவற்றுக்கான நிதியங்களின் உட்பாய்ச்சல்களை விளைவிப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. இவ்வுட்பாய்ச்சல்கள் பெருமளவிலும், குறுகிய காலப்பகுதியிலும் ஏற்படுவதுடன் பொருளாதார அடிப்படைகளினால் நியாயப் படுத்தப்பட்ட மட்டங்களுக்கப்பால் அதிகளுக்கு இச் சொத்துக்களின் விலைகளை அதிகரிக்கச் செய்கின்றன. இதன் விளைவாக சொத்து விலைத் தளம்பல்கள் அதிகாரிக்கின்றன. நிதியங்களின் வெளிப்பாய்ச்சல்களும் விரைவாக காணப் படக் கூடியதாயிருப்பதுடன், பொருளாதாரத்தின் ஏனைய துறைகளில் அழிவு ஏற்படக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இத்தளம்பல்கள் அதிகரிக்கவும் செய்கின்றன. எடுத்துக்காட்டாக உண்மைச் சொத்து விலைகளில் ஏற்படும் சடுதியான வீழ் சியானது, துணைப் பிணையாக வழங்கப்பட்ட உண்மைச் சொத்துடன் பெருமளவு தொகையிலான கொடுக்கடன் வழங்கப்பட்டிருந்தமையினால் முழு வங்கித்தொழில் துறைக்கும் பெருமளவான தீங்கினையேற்படுத்தலாம்.

சிறப்புக் குறிப்பு (தொடர்ச்சி)

ஊ. பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையையும் நம்பிக்கை இழப்பும்.

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதலின் நோக்கமானது, பணத்தை முதலீடு செய்வதிலும் பார்க்க அதனைத் தூய்மைப்படுத்துவதாகவே காணப்படுகின்றமையால், சட்டரீதியாக்கப்பட்ட நிதியங்கள், ஒரு முதலீட்டிலிருந்து மற்றொன்றுக்கும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கும் உடனடியாக நகரக்கூடிய போக்குடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வாறு, பெருந்தொகைப் பணம் அடிக்கடி அசைதலானது பாதிக்கப்பட்டது றைகளின் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுப்பதுடன், முழுப் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதாகவுமிருக்கும். இதனால் நிதியங்களின் இத்தகைய அசைவுகள் பொருளாதார அபிவிருத்தியில் மோசமான தாக்கத்தைக் கொண்டனவாக அமையும். மேலும் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்கும் நடவடிக்கை, அடிப்படையான முறையில் காணப்படும் நம்பிக்கைத் தன்மையை இல்லாமற் செய்யக்கூடிய தன்மையைக் கொண்டதாக காணப்படுகிறது. புதிய முறையிலான பொருளாதாரமானது, குறிப்பாக நிதியியல் துறை, நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. எனினும், பொருளாதாரத்தின் குறிப்பிட்ட முக்கியமான பிரிவுகள், சட்டவிரோதமான நடவடிக்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், இம்முறையில் மக்கள் நம்பிக்கையிழப்பதுடன் பொருளாதார நடவடிக்கை மற்றும் அபிவிருத்தி ஆகியன இடருக்குள்ளாகின்றன.

பிரச்சனையைக் கையாளால்

சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குதல் பண்ணாட்டு பொருளாதாரத்தில் முக்கியமான பிரச்சனையைான்றாகக் காணப்படுகின்றமை தெளிவாகியுள்ளது. ஒரு சில நாடுகள் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லைப் பரப்பினை சட்டவிரோதமாக்குவதற்குப் பட்டவிரோதப் பணத்தினை சட்டபூர்வமாக்குவதற்கு பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பதன் மூலம் நன்மையடைந்த போதிலும், முழுமையாகப் பார்க்ககையில் உலக பொருளாதாரம் இதனால் இடரினையே அடைகின்றது. அத்துடன் ஒரு சில நாடுகள் மட்டுமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியாதென்பதும் தெளிவானதாகும். பண்ணாட்டுச் சமூகம் முழுமையும் ஒன்று சேர்ந்து திட்டமிடுவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சனையைப் பயன்தரத்தக்க முறையில் தீர்க்கமுடியும். இத்தெரி நிலையிலே இப்பிரச்சனையை கையாளவதில் பல எண்ணிக்கையிலான பண்ணாட்டு நிறுவனங்கள் தமது கவனத்தைச் செலுத்தி வருகின்ற தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கையும் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்கும் நடவடிக்கையை முறியடிப்பதற்கான பண்ணாட்டு முயற் சியின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இலங்கையின் வங்கித் தொழில் துறையும் இப்பிரச்சனையை அறிந்திருப்பதுடன், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரகசிய எண்களுடனான கணக்குகளைப் பேணும் முறை ஒழிக்கப்பட்டது. சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணத்தைச் சட்டரீதியாக்குவதன் பிரச்சனையினைக் கையாளுவதற்கு முறைசார்ந்த சட்டவாக்கமொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பிரயோகிக்கின்ற வேளையில் வர்த்தக வங்கிகள் இவ்வாண்டில் புதிய பல வைப்புத் திட்டங்களையும் கடன் வகைகளையும் வேறும்சில பணிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

வர்த்தக வங்கிகள் இவ்வாண்டில் 57 தன்னியக்கக் கூற்றுப் பொறிகளை நிறுவியதுடன் நாட்டில் தொழிற்படும் தன்னியக்கக் கூற்றுப் பொறிகளின் எண்ணிக்கை 373இற்கு அதிகரிக்கப்பட்டது. கடன் அட்டைகளின் பயன்பாடு தொடர்ந்து வளர்ச்சி யடைந்தது. வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கை (இரத்துச் செய்யப்பட்டவையிலிருந்து தேறிய) 1999இன் ஏறத்தாழ 143,000 இலிருந்து 2000ஆம் ஆண்டு இறுதியில்

எறத்தாழ 205,000இற்கு அதிகரித்தது. வழங்குப்பட்ட மொத்த அட்டைகளில் 52,000 உள்ளுர் அட்டைகளாக விளங்கிய வேளையில் 153,000 குளோபல் அட்டைகளாக விளங்கின. பண்ணாட்டுக் கொடுக்கல் வாங்கல் மற்றும் உள்நாட்டுக் கொடுக்கல் வாங்கல் ஆகிய இரண்டிலும் குளோபல் அட்டைகளைப் பயன்படுத்தலாம். வெளிநிற்கடன் நிலுவை 58 சதவீதத்தினால் ரூ.3.738 மில்லியனுக்கு அதிகரித்தது.

வர்த்தக வங்கிகளுக்கு மேலதிகமாக புதிய வைப்பு மற்றும் கடன் திட்டங்களின் அறிமுகப்படுத்தலுடன் உரிமை வழங்கப்பட்ட சிறப்பியல்பு வங்கிகளும் இவ்வாண்டில் வசதிகளை விரிவாக்கின.

வங்கி	புதிய வர்த்தக திட்டங்கள்	அட்டவணை 10.10 வங்கித் தொழில் வசதிகள் - 2000	
வங்கி	புதிய வைப்புத் திட்டங்கள்	புதிய கடன் வழங்கல் திட்டங்கள்	அறிமுகப்படுத்தப்பட்ட ஏனைய பணிகள்
மக்கள் வங்கி	'சன ஜி' கணக்குகள், கடன் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள சேமிப்புத் திட்டமொன்று	கைத்தொழில்களுக்கும் பணிகளுக்குமான நீண்டநாள் வசதி (சுரங்கை நீட்டம்) சிறு துறை அபிவிருத்தி கடன் திட்டம் (மீன்பிடி மற்றும் ஆடு வளர்ப்பு) பயிர்ச்செய்கை கடன் திட்டம் (பியர்ஸ் மற்றும் இக்ரோபரி வேளாண்மை) குறித்துறைக்கப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து நீண்டகால நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நுகர்வுக் கடன் திட்டம்	முன்னொக்கிய விற்பனை ஒப்பந்தங்களினாடாக வேளாண்மை உற்பத்திப் பண்டங்களை வர்த்தகப்படுத்தலுக்கான கொடுகடன் திட்டமான 'கொவி சகனை'
இலங்கை வங்கி			முன்னொக்கிய விற்பனை ஒப்பந்தங்களினாடாக வேளாண்மை உற்பத்திப் பண்டங்களை வர்த்தகப்படுத்தலுக்கான கொடுகடன் திட்டமான 'கொவி சகனை'
வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கி	இளைஞர்களுக்கான 'பொட் கொம்' வைப்புத் திட்டம்	சிறு மற்றும் நடுத்தரகால கைத்தொழில்களுக்கு கொடுகடன் உதவியை வழங்குவதற்கான நீண்டகால வசதியான - அபிவிருத்திக் கடன் திட்டம் (திரிபல)	இணைய வங்கித்தொழில்
வரையறுக்கப்பட்ட அட்டன் நெசனல் வங்கி	முன்றாண்டு நிலையான வைப்புத் திட்டம்	பராயமடையாதோது கல்விக்கான சிறப்பு கடன் திட்டமான 'சிங்கித்தி செத'	
வரையறுக்கப்பட்ட சம்பத் வங்கி	ஒருமாத நிலையான வைப்புத் திட்டம்	தனியாள் கடன் திட்டம் (சபசிறி)	
வரையறுக்கப்பட்ட சம்பத் வங்கி	வயது முதிர்ந்தொருக்கான 'சம்பத் சன்னிதி' வைப்புத் திட்டம் இளைஞர்களுக்கான 'சம்பத் எஸ் செ' செமிப்புத் திட்டம்	இலகு கொடுப்பனவு முறையின்கீழ் நீண்டகால நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான 'சக்னிமினி' கொடுகடன் திட்டம்	‘சம்பத் திலின்’ என்ற வெகுமதிக் கூப்பன் திட்டம்
வரையறுக்கப்பட்ட செலான் வங்கி	'செலான் சக்தி' 4 ஆண்டு நிலையான வைப்புத் திட்டம்	தாயரிப்பு மற்றும் பணிகள் சார்ந்த கைத்தொழிலாளருக்கான நீண்டகால கடன் வசதியான 'செலான் ஸ்மெல்ல்' கடன் திட்டம்	இணைய வங்கித்தொழில்
வரையறுக்கப்பட்ட நெசன் ரஸ்ட் வங்கி	வங்கியினால் வாய்த்தகையாளர் சார்பில் காக் முகாமைத்துவப்படுத்தப்படும் செமிப்புக் கணக்கான 'கால் மனைஜர்' முதலீட்டு மற்றும் நுகர்வு நோக்கங்களுக்கான மாதாந்திர தவணைக் கட்டணங்களுடனான சேமிப்பு வைப்பான 'இன்வெஸ்ட்மெண்ட் பிளேனர்'	முதலீட்டு மற்றும் நுகர்வு நோக்கங்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான 'தனியாள்' கடன் திட்டம் வீட்டமைப்பு கடன் திட்டம்	இணைய வங்கித்தொழில் தீர்த்திலேபேசியூடான வங்கித்தொழில்
வரையறுக்கப்பட்ட நெசனல் மேர்க்கன் வங்கி	மேர்க் புளோட் (மாறுபடும் வீத்துவடனான சேமிப்புக் கணக்குகள்) மேர்க் கெமகா (சேமிப்புத் திட்டமொன்று)	அத்தகை	
வரையறுக்கப்பட்ட ஸ்ரான்றட் சார்ட்டட் சிறின்லஸ் வங்கி	பராயமடையாதோருக்கான 'ஏஸி பேர்ட்' வைப்புத் திட்டம்	மாதாந்த சம்பளத்தை உழைக்கும் நபர்களுக்காக வத்நதுறைத்த கடன் திட்டமான 'ஓரிரல் கடன்கள்'	தன்னியக்க கூற்றுப்பொறி அட்டை வசதி
வரையறுக்கப்பட்ட பான் ஆசியா வங்கி	நிலையான வைப்புத் திட்டங்கள் போர்ச்கன் 3, போர்ச்கன் 4 போர்ச்கன் பிளேஸ்		

அட்டவணை 10.11
வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடன் அட்டைகள்

	1999(அ)	2000(ஆ)	%மாற்றம்
வழங்கப்பட்ட கொடுகடன்			
அட்டைகளின் மொத்த	143,124	205,324	43.5
என்னிக்கை	49,781	51,727	3.9
உள்ளநா	93,343	153,597	64.6
உலகளாவிய			
ஆண்டு இறுதியில் வெளிநின்ற கொடுகடன் (ரூ.மில்)	2,365	3,738	58.0
உள்ளநா	358	403	13.0
உலகளாவிய	2,007	3,335	66.2
வணிகர்களிடமிருந்தான தரசு (%)	0.25-4.5	0.25-4.5	-

(அ) தற்காலிகமானவை. மூலம்: தொடர்பான நிறுவனங்கள்
 (ஆ) திருத்தியமைக்கப்பட்டது.

10.8 இலங்கைக் கொடுகடன் தகவல் பணியகம்

1995 இன் 8 ஆம் இலக்கச் சட்டத் தினால் திருத்தப்பட்டவாறான 1990 இன் 18 ஆம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் 2000 மேயில் தன் 10 ஆண்டு தொழிற்பாட்டினை பூர்த்தி செய்தது. இப்பணியகத்தின் முக்கிய சூரிக்கோள் களாக கடன் பெறுனர் கள் தொடர்பான தகவல்களை தீர்ட்டலும் வகைப்படுத்தலும், பணியகத்தின் பங்குதாரர்களான கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கொடுகடன் தகவல்களை வழங்குதல் என்பன விளங்குகின்றன. இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், 6 உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் ஆகியன இப்பணியகத்தின் முக்கிய பங்குதாரர்களாகும். இதற்கு மேலாக உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள், பிரதேச அபிவிருத்தி வங்கிகள், சில குத்தகைக் கப்பனிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியனவும் இதன் பங்குதாரர்களாகும்.

2001 இல் நிதிக் குத்தகை சட்டத்தின் கீழ் குத்தகைக் கம்பனிகள் குத்தகை நிறுவனங்களாக பதிவு செய்யப்படும்போது ஆகக் குறைந்தது மேலும் 12 நிறுவனங்கள் இப்பணியகத்தில் உறுப்புரிமை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைக்கு பணியகத்தின் முக்கிய கவனம் தகவல்களின் உள்ளடக்கம் தரம் என்பவற்றிலேயே உள்ளது. இதற்கமைய பணியகம் இவ்வாண்டில் அதன் தரவுத் தளத்தினை 172,099 கடன் பெறுனர்களுக்கு அதிகரித்துக் கொள்க கூடியதாக விருந்தது. இக்கடன் பெறுனர்களின் கடன்பாடுகள் 66,476 சிரமமான முற் பணங்களையும் 37,869 சிரமமற் முற்பணங்களையும் உள்ளடக்கியிருந்தது.

பணியகத்தினால் இவ்வாண்டில் வழங்கப்பட்ட கொடுகடன் அறிக்கைகளின் எண்ணிக்கை 1999 இல்

வழங்கப்பட்ட 155,243 அறிக்கைகளிலிருந்து 9 சதவீதத்தினால் 169,088 இற்கு அதிகரித்தது. இதனால் கொடுகடன் அறிக்கைகளிலிருந்தான மொத்த வருவாய் 1999 இன் ரூ 7.9 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ 9.4 மில்லியனிற்கு அதிகரித்தது. பணியகத்தின் தேறிய இலாபம் ரூ 6.5 மில்லியனிற்கு அதிகரித்து 1999 இன் 5.4 மில்லியன் தேறிய இலாபத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீத அதிகரிப்பைக் காட்டியது. இதற்கமைய பணியகத்தின் பணிப்பாளர் சபை முதற் தடவையாக 1999 இலாபத்தில் பங்குதாரர்களுக்கு 10 சதவீத பங்கிலாபத்தை பிரகடனம் செய்தது. மேலும் இச்சபை 2000 இன் இலாபத்தில் 12 சதவீத பங்கிலாபத்தை பிரகடனம் செய்துள்ளது.

10.9 கிராமிய வங்கித் தொழிலும் கொடுகடனும் பொதுவான போக்குகளும் நிகழ்வுகளும்

விவசாயிகளுக்கு உறுதியான விலைகள் கிடைப்பதனை உறுதிப்படுத்துவதற்காக மத்திய வங்கியினால் 1999 இல் பரீட்சார்த்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கான முன் னோக்கிய விற்பனை ஒப்பந்தங்கள் முறையானது 2000 இல் வங்கியினால் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கொள்கை மூலோபயமானது விவசாயிகளுக்கும் வாங்குனர்களுக்கும் இடையே அத்தகைய உடன் படிக்கைகளை உறுவாக்குவதற்கான வசதியளிப்போராக வங்கித் தொழில் நிறுவனங்கள் செயற் படுவதுடன் இவ்வெண்ணக்கருவை கிராமிய உற்பத்தியாளரிடையே ஊக்குவிப்பதில் முக்கிய கவனம் செலுத்தியது. இத்திட்டமானது கடன் வழங்கும் நிறுவனங்கள், வேளாண்மை அமைச்சு, வேளாண்மைத் திணைக்களம், விவசாயக் கமத்தொழில் காப்பறுதிச் சபை, கூட்டுறவுத் துறை, தனியார் துறை நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புக்கள் என்பனவற்றின் உதவியுடன் கிராமியப் பிரதேசங்களில் ஊக்குவிக்கப்பட்டது. முன் னோக்கிய இவ்விற்பனை பொறுமையானது விவசாயிகள் அவர்களது உற்பத்திகளை முன்னரே நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்வனவாளர்களுடன் விவசாயிகள் உடன் படிக்கைகளை செய்துகொள்வதற்கு வசதியளிப்பதன் மூலம் பயிற்கூட காலத் திற்கும் பயிர்ச்செய்கை பண்ணப்படாத காலத்திற்கும் இடையில் முனைப்பாக தளம்பலுறும் விலையை மிதப் படுத்துவதனை நோக்காகக் கொண்டுள்ளது. இத்திட்டமானது விவசாயிகளிடையேயும் கிராமிய துறையில் ஈடுபட்டுள்ள வங்கிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களிடையேயும் பிரபல்யம் பெற்று வருகின்றது.

நியாயமான விலைகளில் வேளாண்மை உற்பத்திகளை சந்தைப்படுத்த உதவுவதற்காக

அட்டவணை 10.12

புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கைக்கு வழங்கப்பட்ட கடன்கள்
(2000 திசேம்பர் 31இல் உள்ளவாறு)

போகம்	அரசு வங்கிகள்		உள்நாட்டு தனியார் வங்கிகள் (அ)		பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள்		மொத்தக் கடன்கள்		ஞபா மல்லியன்			
	நெல் உணவுப் பயிர்கள்	துணை மொத்தம்	நெல் உணவுப் பயிர்கள்	துணை மொத்தம்	நெல் உணவுப் பயிர்கள்	துணை மொத்தம்	நெல் உணவுப் பயிர்கள்	துணை உணவுப் பயிர்கள்				
1994/95 பெரும்போகம்	516	182	698	18	18	36	37	22	59	571	222	793
1995 சிறுபோகம்	179	131	310	8	23	31	34	22	56	221	176	397
பயிர்ச்செய்கை ஆண்டு 1995	695	313	1,008	26	41	67	71	44	115	792	398	1,190
1995/96 பெரும்போகம்	265	76	341	18	28	46	25	33	58	308	137	445
1996 சிறுபோகம்	71	33	104	3	12	15	14	8	22	88	53	141
பயிர்ச்செய்கை ஆண்டு 1996	336	109	445	21	40	61	39	41	80	396	190	586
1996/97 பெரும்போகம்	233	59	292	18	28	46	24	36	60	275	123	398
1997 சிறுபோகம்	72	35	107	20	32	52	16	13	29	108	80	188
பயிர்ச்செய்கை ஆண்டு 1997	305	94	399	38	60	98	40	49	89	383	203	586
1997/98 பெரும்போகம்	177	24	201	21	20	41	32	13	45	230	57	287
1998 சிறுபோகம்	74	24	98	12	30	42	24	17	41	110	71	181
பயிர்ச்செய்கை ஆண்டு 1998	251	48	299	33	50	83	56	30	86	340	128	468
1998/99 பெரும்போகம்	149	24	173	30	22	52	29	27	56	208	73	281
1999 சிறுபோகம்	75	23	98	10	29	39	25	20	45	110	72	182
பயிர்ச்செய்கை ஆண்டு 1999	224	47	271	40	51	91	54	47	101	318	145	463
2000/99 பெரும்போகம்	159	41	200	39	27	66	58	46	104	256	114	370
2000 சிறுபோகம் (ஆ)	42	22	64	33	46	79	43	38	81	118	106	224
பயிர்ச்செய்கை ஆண்டு 2000 (ஆ)	201	63	264	72	73	145	101	84	185	374	220	594

(அ) அட்டன் நசனல் வங்கி, வர்த்தக வங்கி, சௌலான் வங்கி, சம்பத் வங்கி மட்டும்.

(ஆ) தற்காலிகமானவை.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

இவ்வாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் அறுவடைக்கு முந்திய மற்றும் அறுவடைக்குப் பின் திய பதனிடல் செயற்பாடுகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத் தின் செயற்பாட்டு பரப்பு எல்லை விரிவாக்கப்பட்டமையும் அடங்கும். இத்திட்டம் கடந்த காலத்தில் நெல் மற்றும் துணை உணவுப் பயிர்களின் செய்கைக்கு மட்டுமே நிதியிடலை வழங்கியது. இப்புதிய ஏற்பாட்டின் கீழ் முன் னோக்கிய விற்பனை ஒப்பந்தங்களை செய்துகொள்ளும் வேளாண்மையாளர்கள், வேளாண்மை அமைப்புக்கள், வர்த்தகாகள், மக்கள் சார்ந்த கம்பனிகள் என்பன பயிர்ச்செய்கையாளர்களுக்கான அடே நியதிகளிலும் நிபந்தனைகளிலும் விரிவபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் கடன்களை பெறுவதற்கு உரித்துடையவராகின்றனர். புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டம் அரசின் வட்டி உதவுதொகையின் உதவியுடன் பங்குற்றும் கொடுகடன் நிறுவனங்களின் நிதிகளைப் பயன்படுத்தி நெல் மற்றும் துணை உணவுப் பயிர்களுக்கு தொடர்ந்தும் கடன்களை வழங்கியது. பொருளாதாரத்தின் ஏனைய துறைகளில் வட்டி வீதங்கள் அதிகரித்ததற்கு மத்தியிலும் இத்திட்டத்தின்

கீழான கடன் வழங்கலுக்கு பிரயோகிக்கப்பட்ட வட்டி வீதம் ஆண்டொன்றுக்கு 12 சதவீதமாக அமைந்து காணப்பட்டது. விவசாயக் கமத்தொழில் காப்பறுதிச் சபையானது முன்னோக்கிய விற்பனை ஒப்பந்தங்களை செய்து கொண்ட வேளாண்மையாளர்களுக்கு பெறப்பட்ட மொத்த கடனையும் நெல், ஏனைய உணவுப் பயிர்கள், பழங்கள், பூக்கள் தேங்காய் ஆகிய இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட பயிர்களின் பயிர்செய்கையிலிருந்து எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானத்தையும் உள்ளடக்குவதற்காக காப்பறுதிப் பொதியொன்றினை வழங்கியது.

1998 இலிருந்து தொழிற்பாட்டிலிருக்கின்ற அரசு நிதிகளுடனான கொடுகடன் உத்தரவாதத் திட்டம் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டக் கடன்களுக்கான கொடுகடன் உத்தரவாதக் காப்பினை தொடர்ந்தும் வழங்கியது. அறுவடைக்குப் பின் திய கையாளல்களுக்கும் பதனிடும் செயற்பாடுகளுக்கும் வழங்கப்பட்ட கடன்களுக்கான கொடுகடன் உத்தரவாத உள்ளடக்கம் ரூ 2.7 மில்லியன் களுக்கு அதிகரிக்கப்பட்ட வேளாணில் அதிகாடிய இழப்பீட்டுக் கொடுப்பனவு ரூ.1.6 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது.

அட்டவணை 10.13
வைப்புக்கள் - தெரிந்தெடுக்கப்பட்ட கிராமியத்துறை நிறுவனங்கள்

கூட்டுறவு வங்கிகள்	கிராமிய வங்கிகள்		வேளாண்மைப் பணி நிறுவனங்களிலுள்ள துணை அலுவலகம்		பிரதேச அபிவிருத்தி வங்கிகள்		சிக்கன மற்றும் கொடுகடன் சங்கக்கூடுறவுக் கூட்டுறவு		சாலோதயா சங்கத்தி அம்பாந் தோட்டை		சங்கத்தி அபிவிருத்தி வங்கி			
	1999	2000	(அ)	1999	2000	(அ)	1999	2000	(அ)	1999	2000	(அ)	1999	2000
மொத்த சேமிப்புக்கள் (ஆ)	12,915	14,807	281	353	3,568	4,995	4,238	1,235	425	626	34	46	966	1,178
சேமிப்புக்கள்	9,546	10,870	227	284	2,319	2,731	1,757	490	329	488	17	21	169	194
சிறப்புச் சேமிப்புக்கள்	-	-	22	23	285	305	902	252	96	138	1	7	10	12
நிலையான வைப்புக்கள்	3,369	3,937	32	46	814	899	739	206	-	-	1	1	627	810
பங்குகள்	-	-	-	-	151	1,060	841	287	-	-	16	17	160	161
வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள்(ஆ)	3,496	3,612	114	159	3,346	4,043	2,483	2,235	504	749	1,025	1,199	325	387
வேளாண்மை	269	450	34	31	346	408	447	402	83	87	795	963	6	4
விஷங்கு வளர்ப்பு	619	491	1	8	37	46	113	102	10	14	-	-	1	0
கடற்றொழில்	117	60	-	-	23	26	-	-	-	-	41	41	1	0
சிறு கைத்தொழில்கள்	49	74	19	12	274	294	245	221	15	31	117	111	92	10
கட்டட நிருமானம்.	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
மின்னுட்டல், நீர் வழங்கல்	1,014	1,091	2	6	44	165	694	625	-	-	68	79	23	14
செயற்றிட்டங்கள் வர்த்தகம்	233	182	20	44	525	446	458	412	30	94	-	-	117	139
ஏனையவை	1,196	1,265	38	58	2,098	2,658	525	473	366	522	3	6	85	220

(அ) 2000ஆம் ஆண்டிற்கான எண்தொகைகள் தற்காலிகமானவை.

(ஆ) 2000ஆம் ஆண்டின் இறுதியிலுள்ள மொத்தக் சேமிப்புக்கள்.

(இ) 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள்.

மூலங்கள்: இலங்கை வங்கி,

பிரதேச அபிவிருத்தி வங்கிகள்,

சனச கூட்டுறவுமீப்பு,

சர்வோதயா

மகளிர் அபிவிருத்தி கூட்டுறவுமீப்பு (அம்பாந்தோட்டை)

கூட்டுறவு அபிவிருத்தித் திணொக்கள்.

வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டங்கள் இவ்வாண்டில் தொடர்ந்தும் தொழிற்பாட்டிலிருந்தன. சிறு வேளாண்மையாளர் நலமற்றோர் கொடுகடன் செயற்றிட்டம் நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து தொழிற்பட்டு அபிவிருத்திக்கான பாதுகாப்பு முறை யொன்றாக சமூக மூலதனத்தினை கட்டியெழுப்புவதன் வாயிலாக வறுமை நிலையிலுள்ள கிராமிய மக்கள் தாமாகவே மக்கள் சார்ந்த சங்கங்களை நிறுவிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்கியது. கண்டி, புத்தளம், காவி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தொழிற்பாட்டிலிருக்கின்ற இத்திட்டமானது பன்னாட்டு ஒத்துழைப்புக் கான யப்பானிய வங்கியினால் வழங்கப்படும் நிதியுடன் குருணாகல், மாத்தளை, நுவரை லியா, பதுளை, களுத்துறை, அம்பாந்தோட்டை ஆகிய ஏனைய ஆறு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படவள்ளது. சிறு வேளாண்மையாளர் நிலமற்றோர் கொடுகடன் செயற்றிட்டத்தின் இவ்விவாக்கமானது சமுதாயத்தின் முழு அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதில் பெண்களின் முழு அளவிலான பங்கேற்றை ஊக்குவிப்பதனாடாக அவர்களின் நிலையினை மேம்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழித்தல் என்ற எண்ணக்கருவிற்கு சான்றாக அமைகின்றது. இவ்வனுக்குமுறையிலான கொடுகடன்

பகிர்ந்தளிப்பு அச்சங்களின் உறுப்பினர்களது அதிகரித்த கொடுகடன் செலவுகளை குறைவடையச் செய்வதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்குப் பங்களிப்புச் செய்தமையினால் குறிப்பாக வறுமை அதிகமாகவுள்ள பிரதேசங்களில் மிகவும் வெற்றிகரமாக செயற்படுகின்றது.

தனியார் வங்கிகளின் பிரதேச கிளை விரிவாக்கல் நிகழ்ச்சித் திட்டம் அவ்வங்கிகளின் பணிகள் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு மிக இலகுவில் கிடைக்கச் செய்து தொடர்ந்து செயற்பாட்டிலிருந்தது. செலான் வங்கி “கொவி சம்பத்த” என அழைக்கப்படும் கடன் அட்டையினை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து வேளாண்மைத் துறைக்கென முதல் தடவையாக கடன் அட்டை முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையை வேளாண்மையாளர்களினால் முறையான வங்கித் தொழில் முறைமையைவிற்கு கொடுகடன் வசதிகளை பெற்றுக் கொள்வதுடன் சம்பந்தப்பட்ட பரிமாற்றல் செலவுகளை குறைப்பதனையும் வேளாண்மையாளர்களினது சுயகெளரவத் தினை கட்டியெழுப்புவதனையும் நோக்காகக் கொண்டுள்ளது. இச்சிறப்புக் கடன் அட்டை வசதியானது புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன்

திட்டத்தின் கீழ் கடன்களைப் பெறுவதற்கு தகுதியடைய வேளாண் மையாளர் களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ் சுதா திட்டமானது பொலன்றுவை மாவட்டத் திலுள்ள பக்கமுன் பிரதேசத் தில் இவ்வாண்டில் தொடக்கி வைக்கப்பட்டதுடன் எதிர் காலத் தில் ஏனைய பிரதேசங்களுக்கு விரிவாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கிராமிய கடன்வழங்கல் செயற்பாடுகளில் பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் பங்கேற்பு இவ்வாண்டில் விரிவடைந்தது. மாவட்ட அடிப்படையிலமைந்த பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவப்பட்ட பிரதேச அபிவிருத்தி வங்கிகள் மீளவொழுங்கமைத்தல் செய்துமுறையின் பின்னர் வெளிநாட்டு நிதியிடப்பட்ட பல கொடுகடன் திட்டங்களில் பங்கேற்பதற்கு தகுதி பெற்று மேம்பாட்டினைக் காட்டின. கந்துரட்ட அபிவிருத்தி வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்றிட்டங்களின் கீழ் பங்கேற்பதற்கான தகுதிகாண் நியமங்களை பூர்த்தி செய்ததன் பின்னர் நீண்டகால பயிர் அபிவிருத்தி செயற்றிட்டம், தேயிலை அபிவிருத்தி செயற்றிட்டம் ஆகியவற்றின் கீழ் பங்கேற்கும் நிதியியல் நிறுவனமொன்றாக அனுமதிக்கப்பட்டது.

முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த முறைமை (கொலி கணை திட்டம்)

முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த திட்டத்தை ஆரம்பித்தது. வைப்பதற்கான முதல் வழிமுறையொன்றாக இத்திட்டத்தினை வேளாண்மை சமூகம், வர்த்தகர்கள், வேளாண்மையாளர் அமைப்புக்கள், வங்கியாளர்கள் ஆகியோரிடையே சந்திப்புக்கள் மற்றும் தொடர்பு சாதனங்களினுடோக பிரபல யப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு சார்பற் ற அமைப்புக்கள், தனியார் துறை நிறுவனங்கள், வேளாண்மையாளர்களது அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு நெல், சோளம், எள்ளு, வெங்காயம், பாசிப்பயறு,

அட்டவணை 10.14
முன் ஒப்பந்தங்கள் - 2000

பயிர்கள்	உடன்	நன்மை	படிக்கை	யடைந்த	தீர்மானிக்கப்பட்ட
			கரினி	வேளாண்மை	முன்விலைகள்
			என்	யாளர்களின்	
			ளிக்கை	எண்ணிக்கை	
சோளம்	521	2,400	கிலோக்கிராமிற்கு	ரூ. 10.	
நெல்	1,905	1,905	கிலோக்கிராமிற்கு	ரூ. 12-14.	
எள்ளு	850	850	கிலோக்கிராமிற்கு	ரூ. 35.	
காய்கறிகள்	33	33	கிலோக்கிராமிற்கு	ரூ. 14-22	
ஏனைய பயிர்கள்	258	258	கிலோக்கிராமிற்கு	ரூ. 25-350.	
மொத்தம்	3,567	5,446			

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

உருந்து போன்ற வேளாண்மை பண்டங்களுக்கு முன்னோக்கிய விலைகளை நிர்ணயம் செய்யும் வழிமுறைகளை அறிவுட்டுவதற்காக நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டன. ஆய்விற்குரிய ஆண்டில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களின் மொத்த எண்ணிக்கை 443 ஆக காணப்பட்டதுடன் இதில் கிட்டத்தட்ட 17,000 பேர் பங்கேற்றனர். இப்பங்கேற்பாளர்களில் 15,379 பேர் வேளாண்மை யாளர் களாகவும் எஞ்சியோர் வங்கியாளர்களாகவும், அரசு மற்றும் அரசு சாராத முகவராண்மைகளின் முகவர்களாகவும் காணப்பட்டனர்.

வசதியளிக்கும் வங்கிகளின் தும் ஏனைய நிறுவனங்களினதும் உதவியுடன் செய்துகொள்ளப்பட்ட முன்னோக்கிய விற்பனை ஒப்பந்தங்கள் தொடர்பில் 2000 இல் அடையப்பட்ட மேம்பாடு வருமாறு.

ஆண்டிறுதியில் உதாரணமாக சோயா அவர்களின் வெங்காயம், பெரிய வெங்காயம் போன்ற ஏனைய பல பயிர்களை பயிரிட்ட சில வேளாண்மையாளர் குழுக்கள் முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த முறையையில் சேர்ந்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டினர். உற்பத்திப் பொருட்களின் தரம் விவசாயத் திணைக்களத்தினால் உத்தரவாதப்படுத்தப்படுவதனால் தனியார் மற்றும் அரசு துறைகளிலுள்ள கொள்வனவாளர்கள் வேளாண்மையாளர்கள், வேளாண்மை அமைப்புக்கள், சேகரிப்பாளர் போன்றோருடன் முன்னோக்கிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு சாதகமாக பதிலிறுத்தனர். நடைமுறைப்படுத்தல் செய்துமுறையில் முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த பொறிமுறை திருப்திகரமான வருமானத்தினை உறுதிப்படுத்துவதற்காக விலைகளை அதிகரித்து தரத்தினை மேம்படுத்துவதற்கு வேளாண்மையாளர்களை ஊக்குவித்த வேளையில் பாரியளவிலான கொள்வனவாளர்கள் ஒவ்வொரு பயிரினதும் வேண்டப்படும் தரத்தினைப் பேணுவதற்கு உட்பட்டு உள்ளூர் வேளாண்மையாளர்களிடமிருந்து அல்லது சேகரிப்போரிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்வதற்கும் தூண்டப்பட்டனர்.

1999 இல் அரசாங்கத்தினால் விருத்தி செய்யப்பட்ட தமிழ்கள் மொத்த விற்பனைச் சந்தை இலங்கையின் மிகப் பெரும் பழம் மற்றும் காய்கறிச் சந்தையாக தொடர்ந்து தொழிற்பட்டது. தமிழ்கள் சிறப்பு பொருளாதார மையம் என பெயரிடப்பட்ட இச்சந்தை பழங்கள் மற்றும் காய்கறிகளின் மொத்த சந்தைப்படுத்தலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்றது. இம் மையமானது அரசினாலும் வரத்தகர் களினாலும் கூட்டாக முகாமைப்படுத்தப்படுவதற்கு நியாயமான விலைகளில் வேளாண்மை உற்பத்திகளை இலகுவில் சந்தைப்படுத்துவதற்கான மத்திய நிலையமாக தோற்றம் பெற்றுள்ளது. தமிழ்கள் சிறப்பு பொருளாதார

சிறப்புக் குறிப்பு 13

சமூக மூலதனத்தை கட்டியெழுப்புதல்: சிறு வேளாண்மையாளர் நிலமற்றோர் கொடுக்கடன் செயற்றிட்டத்தினாடான இலங்கையின் அனுபவம்

“சமூக மூலதனம்” அல்லது மக்கள் குழுவாக இணைந்து செயல்படுகின்ற போது தோன்றுகின்ற உந்துவிசையானது நீண்டு நிலைத்திருக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாததொரு கூறு என அன்மையில் இனங் காணப்பட்டுள்ளது. சமூக மூலதனமானது தமக்கு பரசுபர நன்மையிருக்கும் குறிக்கோள்களை எய்துவதற்காக சுய உதவி குழுக்கள், வலையமைப்புக்கள், அமைப்புக்கள் என்பவற்றை நிறுவும் தனி நபர்களிடையோன ஒருவருக்கொரு வருடனான இணைந்த செயலாற்றம், முறைகள் ஒழுக்க நடைமுறைகள் என்பவற்றைக் குறிப்பிடுகின்றது. சமூக மூலதனமானது சமுதாயமொன்றுக்கு அடிப்படை ஆதயமாய் விளங்கும். நிறுவனங்களினது எண்ணிக்கை கூட்டு அல்ல, அவற்றை ஒருங்கே இறுக்கமாகச் சேர்த்து வைத்திடும் பசைப் பொருளாகும். இது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள், ஒரே மாதிரியான குறிக்கோள்களைக் கொண்டிருக்கும் இணையக் குழுக்கள், சமூக மற்றும் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களினது உறுப்பினர்கள் போன்ற மக்களின் இணைந்த செயற்பாடுகளினாடாக தோற்றம் பெறுகின்றது. இவ்வாறான இன்றியமையாத சமூக ஒன்றினைவானது சமூகத்தின் உற்பத்தித் திறனிலும் அதன் எதிர்கால வளர்ச்சிப் போக்கிலும் தாக்கமொன்றினை கொண்டுள்ளது. எனவே தனிப்பட்ட நபர்களை தனித்தனியாக பிரித்து எடுத்தால் சமூக மூலதனம் உருவாக மாட்டாது. ஆனால் பொதுவான குறிக்கோளினை எய்துவதற்காக தனிப்பட்ட நபர்கள் நம்பிக்கையுடனும் பரசுபர புரிந்துணர்வுடனும் குழுவொன்றாக இயங்குவதற்கு முயற்சிக்கும் போது சமூக மூலதனம் உருவாகின்றது. எனவே சமூக மூலதனமாகது சமூக ஒருங்கிணைப்பின் தரத்தினையும் அளவினையும் செம்மைப்படுத்தி மக்கள் குறிப்பாக வறியவர்கள் தனித் தனியாக இயங்கும் போது இன்னைகளை சந்திக்க முடியாமலிருந்த நிலையை மாற்றி அன்றாட இன்னைகளிலிருந்து தப்பி வாழுவதனை இயலச்செய்தது. அடிப்படையில் மக்கள் ஒன்றினைந்து செயல்படுவதனை இயலச்செய்யும் முறைமைகள் மற்றும் வலையமைப்புக்கள் குறிப்பிடும் சமூக மூலதனமானது அன்மையில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான செயற்றிறங் வாய்ந்த கருவியொன்றாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையின் பயன்பாட்டுத்தன்மை குறித்து அனைத்து பொருளியலாளர்களுக்கு உடன்பாடும் கிடையாது. (பீ.தாஸ்குப்தா மற்றும் சேராகில்டின் 1.1999 பார்க்கவும்)

சமூக மூலதனத்தின் முக்கியத்துவம் பல கோணங் களிலிருந்து நோக்கில், சமூக மூலதனம் சமூக

அலகுகளை இறுக்கமாக்கி குடும்ப வியாபாரங்களிலிருந்து செலவுகளை குறைவடையச் செய்து குறிப்பிட்டளவுக்கு குடும்ப வருமானங்களை அதிகரிக்கின்றது. அது கல்வி, நலம், சுகாதாரப் பணிகள், விளையாட்டு, களியாட்டம், சமூக ஒழுக்கம், கலாச் சார நடைமுறைகள் என்பவற்றின் பெறுமானத்தினை மேலும் அதிகரிக்கும். சமூக மூலதனமும் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளன. அதிகரித்த வறுமை நிகழ்வு சமூக மூலதனத்தை கட்டியெழுப்பும் அவசியத்தினையும் அதிகரிக்கின்றது. அத்தகைய நிலைமைகளில் சமூக மூலதனம் வறிய சமுதாயங்களின் குழுவாகவும் பாதுகாப்பு அமைப்பொன்றாகவும் செயற்படுகின்றது. மறுபுறத்தில் சமூக மூலதனம் நிறுவனங்கள், அமைப்புக்கள், வலையமைப்புக்கள், சங்கங்கள், (மரண நலன்புரி சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், சிக்கன கடனுதவு சங்கங்கள், வேளாண்மையாளர் சங்கங்கள், பெண்கள் சங்கங்கள் போன்றன) என்பவற்றை நிறுவுதன் மூலம் பொதுக் குறிக்கோள்களை எய்துவதற்கு முயற்சிக்கும் மக்கள் குழுக்களுக்கிடையே இணைந்த செயற்றிறங் வாய்ந்த பெயற்பாட்டினை உருவாக்குகின்றது. இதனால் அது பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் காரணியொன்றாக அமைந்து செல்வந்தர்களுக்கும், வறியவர்களுக்கும் இடையிலான சமனிலையற்ற தன்மையைக் குறைவடையச் செய்கின்றது. எனினும், சமூக மூலதனத்தின் தாக்கமானது ஒரு நாட்டின் பொருளாதார சமூக, அரசியல் சூழ்நிலையில் தங்கியுள்ளது.

சமூக மூலதனத்தின் முக்கியத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டோ அல்லது அளவிடப்பட்டோ இல்லாதிருந்ததுடன் சில வேளாகளில் பொருளாதார அபிவிருத்தி குறித்த பெறுமளவான கோட்பாடுகளில் குறை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. பிரதான பொருளியலானது தொழிற் பிரிப்பு மற்றும் சிறப்புதேர்ச்சி என்பவற்றினாடாக மனிதவலு மூலதனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்கக்கூடிய சாத்திய கூறினை வழையாக வலியுறுத்துகின்றது. ஒருங்கிணைந்த சமூக செயற்பாட்டின் சாதகமான பண்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக சமூக மூலதனமானது சுரண்டல் தன்மை வாய்ந்த, தாங்குதற்கியலாத, ஒழுங்கு முறையற்றாக மீண்டும் மீண்டும் கருதப்படுவதனால் ஒருங்கிணைந்த சமூக செயற்பாடுகளின் பாதகமான பண்புகளை மட்டு நோக்குவது பொருத்தமற்றதாகும். எனினும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து

பெறப்பட்ட அனுபவத் தினாடாக சமூக மூலதனம் மிகவும் முக்கியமானதென்றும் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதென்றும் நிருபிக்கப்பட்டிருள்ளது. மேலிருந்து சீழான அனுகுமுறையொன்றுடனான நிகழ்ச்சித் திட்டங்களைக் காட்டிலும் சமுதாயத்தின் அடிமட்டத்திலான நிகழ்ச்சித் திட்டங்கள் பெருமளவு வெற்றிகரமாக அமைந்திருந்தமை அவதானிக்கப்பட்டது.

சமூக மூலதனம் நாளாந்தம் பயன்படுத்தப்படும் மொழியில் மிகவும் பரீட்சயமற்றவொன்றாக காணப்பட்ட போதிலும் விரிவடைந்த குடும்ப முறையைகள் மற்றும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார செயற்பாடுகள் என்பன காரணமாக இலங்கையான் கலாச்சாரத்தில் இரண்டறக்கலந்துள்ள மையினால் அது இலங்கைக்கு புதியதொரு சித்தாந்தம் அல்ல. ஏனெனில் இன்றும்கூட சமூக மூலதமானது கிராமிய மட்டத்தில் வேளாண்மை செயற்பாடுகளிலும் ஏனைய சமூக நிகழ்வுகளிலும் பெருளமிர்க்கு பயன்படுத்தப்படுகின்றது. இப்பண்பானது வேளாண்மை மற்றும் ஏனைய சமூக செயற்பாடுகளில் "கைம்மாறு செய்யும் பாங்கு" அல்லது பரச்பர உதவி என ஒழுங்குபடுத்தப்படுகின்றது. இந்த கைம்மாறு செய்யும் பாங்கு மனிதவலு மூலதனம் மற்றும் பொதீக் மூலதனம் என்பவற்றை குறை நிரப்புவதனால் பல அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் அவற்றின் இலக்குகளை எய்துவதற்கான இன்றியமையாதவாரு கூறாக அதனை உள்ளடக்கியிருந்தன.

இவற்றை கருத்தில் கொண்டு 1970 களின் பிற்பாகத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வறுமை ஒழிப்பிற்கு பெரும்பாலான பன்னாட்டு அமைப்புக்கள் வலியுறுத்தலை மேற்கொண்டன. இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. அக்காலப் பகுதியில் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நிதிகள் வழங்கப்பட்டன. அரசு சார்பற்ற முன்னணி அமைப்பொன்றான சர்வோதய இயக்கம் அதன் கிராமிய ஏற்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வறுமை அதிகரித்துக் காணப்பட்ட பிரதேசங்களில் வறுமையை ஒழிப்பதற்காக சமூக மூலதனத்தினை பயன்படுத்தியது. இதனை அடுத்து இதைப்போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புக்கள் பன்னாட்டு நிதிகளுடன் கொடுக்கடனையும் ஏனைய பணிகளையும் வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தின. கொடையாளர்களின் நிதியிடப்படும் நிகழ்ச்சித் திட்டங்களில் நிலைத் திருக்கக்கூடிய தன்மை கிடைக்கத்தக்காகவிருக்கும். நிதியியல் மூலவளங்களில் தங்கியிருப்பதானால் முறைசார்ந்த வங்கித் தொழில் முறையையினாடாக வறியவர்களுக்கு கொடுக்கடன் வழங்குவதை

சிறப்புக் குறிப்பு (தொடர்ச்சி)

சிறப்பாக வலியுறுத்தும் பொருத்தமான நிலைத் திருக்கக்கூடிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றினை விருத்தி செய்வதற்கான அவசியம் எழுந்துள்ளது. இதனால் அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களின் நிடித்து நிலைத்து வெற்றியளிப்பதற்கு சமூக மூலதனத்தை கட்டியெழுப்புவது அவசியமானதென கருதப்படுகின்றது. மத்திய வங்கி இம் முறையினை அபிவிருத்தி கொடுக்கடன் நிகழ்ச்சித் திட்டங்களிலான்றான "இசுறு" என சிங்களத்தில் அழக்கப்படும் சிறு வேளாண்மையாளர் நிலமற்றோர் கொடுக்கடன் செயற்றிட்டத்தில் பரீட்சிப்புச் செய்தது.

இசுறு செயற்றிட்டத்தில் சமூக மூலதனத்தினை கட்டியெழுப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட பொறிமுறை

இசுறு செயற்றிட்டத்தில் சமூக மூலதனத்தினை கட்டியெழுப்புவதற்கு பின்பற்றப்பட்ட பொறிமுறை ஜந்து கட்டங்களை கொண்டதாக விளங்கியது. முதலாவது கட்டமானது மாற்று முகவரொருவரினால் நடாத்தப்பட்ட அளவிட்டின் அடிப்படையில் கிராமமொன்றினை இனங்கண்டு ஜனகமுவ என அழக்கப்படும் அது கிராமிய மக்களுடனான சந்திப்புகளில் நிகழ்ச்சித் திட்டத்தின் குறிக் கோவைகளும் எண்ணக்கருக்களையும் அறிவிப்புச் செய்வதாக இருந்தது. இரண்டாவது கட்டமானது இலக்கிடப்பட்ட பயன் பெறுநர்களை ஒரேயளவான வறுமை நிலையிலும் ஒரே மாதிரியான ஏனைய ஆரவங்களுடைய மக்களைக் கொண்ட சிறு குயற்று குழுக்களாக தாமாகவே அமைத்துக்கொள்வதற்கு ஊக்குவிப்பதாக இருந்தது. இக்குழு உறுப்பினர்கள் தொடர்ச்சியான பல சமூக திரட்டல் நிகழ்ச்சித் திட்டங்களில் அவர்களது பலத்தினையும், குறைபாடுகளையும் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புக்களையும் எதிர்கொள்ளும் பயமுறுத்தல்களையும் இனங்காண்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சமூக திரட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் வறுமைக்கான காரணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஏற்கனவேயுள்ள சந்தர்ப்பங்களையும் பலத்தினையும் பயன்படுத்தி வறுமை பொறியிலிருந்து வெளியேறும் முறை, குறிக்கோள்களை எய்துவதிலும், மக்கள் குழுவின் இணைந்த செயலாற்ற விசை அல்லது மனித மூலதனத்தின் ஆற்றல், சிக்கன மற்றும் சேமிப்பு பழக்கங்களிலும் கொடுக்கடன் ஒழுங்குமுறை, வருமான மீட்டும் செயற்பாடுகளில் பெண்களின் பங்கேற்பினை பலப்படுத்தல் ஆசிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.

மூன்றாவது கட்டமானது சுய உதவிக் குழுவின் உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தினையும், சிக்கனத்தினையும் வற்புறுத்திப் பயிற்றுவிப்பதாக விருந்தது. இச் செயற்றிட்டமானது சேமிப்புக்களை கட்டாய குழு சேமிப்புக்கள் மற்றும் சீட்டு என அழக்கப்படும் சமூக முறையிலான சேமிப்புக்கள்

சிறப்புக் குறிப்பு (தொடர்ச்சி)

மற்றும் மூலப்பொருட்கள், நுகர்வுப் பொருட்கள், வஸ்மாக்சிகள், சிருமிநாசினிகள் போன்றவற்றை மொத்த விலைகளில் கூட்டாக கொள்வனவு செய்தல் ஆகிய தன்னார்வ குழு சேமிப்புக்களை ஊக்குவித்தது. சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் மொத்தகுழு சேமிப்புக்கள் 2000 இறுதியில் ரூ.78.4 மில்லியனாக விளங்கியது. பயன்பெறுநர்களிடையே உழைப்பை பரிமாறிக் கொள்வதற்கு (அத்தம்) ஊக்க மளித் தமையானது சமூக மூலதனத் தினை கூட்டியெழுப்பி அவர்களது நாளாந்த வியாபாரத்தின் செலவினை குறைப்பதற்கு உதவியது. சுயஉதவிக் குழுக்கள் உறுதியாக நிறுவப்பட்டு உறுப்பினர்களுக்கு அடிப்படை தொழில்முனைவு சிறப்புத் தேர்ச்சிகளை விருத்தி செய்தல், கணக்கியல், தலைமைத்துவம், சந்தைப்படுத்தல் ஆகிய பலதரப்பட்ட விடயங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. 2000 இறுதியில் நான்கு மாவட்டங்களில் 42,867 பெண்கள் உள்ளிட்ட 61,752 உறுப்பினர்களுடன் 10,280 சுயஉதவிக் குழுக்கள் நிறுவப்பட்டிருந்தன. இதேவேளை குழு உறுப்பினர்கள் குழு சேமிப்புக்களிலிருந்தும், செயற்றிடங்களினுடோக பங்கேற்கும் வங்கிகளிடமிருந்தும் கடன் களை பெறவேண்டியும். உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மொத்த தொகை 2000 இறுதியில் ரூ.594 மில்லியனாக காணப்பட்டது. ஒன்று திரண்ட மீன் அறவிட்டு விகிதம் 97 சதவீதமாக காணப்பட்டது. முறைசார்ந்த வங்கித்தொழில் முறையிலிருந்து கடன் களை பெற நூக்குக்கொள்வதற்கு போதிய பினையங்களின்மையால் எழுந்த பிரச்சனைகளுக்கு ஏனைய குழு உறுப்பினர்களால் அவர்களுக்கிடையே வழங்கப்பட்ட உத்தரவாதத் தினுடோக தீர்வு காணப்பட்டது.

நான்காவது கட்டமாக சுயஉதவிக் குழுக்கள் கம்பனி பதிவாளருடன் பொறுப்பு வரையறைக்கப்பட்ட இச்சு அபிவிருத்திச் சங்கங்களாக பதிவு செய்யப்பட்டு சமூகாயத்தை அடிப்படையாகக் கொண்ட முறைசார்ந்த அமைப்புக்களாக மாற்றப்பட்டன. இது அவற்றிற்கு ஒப்படைக்கப்பட்ட பலதரப்பட்ட இலக்குக்களுடனும் பணிகளுடனும் பயன்தையும் அரசுசார்ந்த நிறுவனங்களும் ஒன்றாக அது தொழிற்படுவதனை இயலச்செய்தது. இது கொடுகடன் தொடர்பில் இணைப்பு முகவர்களாக தொழிற்பாடு, உறுப்பினர்களிடமிருந்து சேகரிப்புக்களைத் திரட்டல், மேலதிக நிதிகளை முதலீடு செய்தல் பங்குகளை வழங்கல், சிறு கடன்களை வழங்கல், இச்சு பயன்பெறுநர்களை பல்வேறு அரங்குகளில் பிரதிநிதித்துவம் செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றது. 1997 திசைம்பரில் நிதியளிக்கும் முகவர்கள் அவர்களது நிதியளிப்பினை நிறுத்தியதைத் தொடர்ந்து இச்சங்கங்கள் நிறுவப்பட்டிருந்தன. பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட

பங்குகளின் பெறுமதி ரூ.5.8 மில்லியனாகவும் சாதாரண சேமிப்புக்களும் கட்டாயச் சேமிப்புக்களும் முறையே ரூ.2.4 மில்லியனாகவும் 4.3 மில்லியனாகவும் விளங்கின. இச்சு அபிவிருத்தி சங்கங்கள் நாட்டின் சமூகாயத் தின் அடிமட்டத் திலுள்ளவர்களை அடிப்படையில் கொண்டமைந்த அமைப்பு உட்கட்டமைப்பினை பலப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தன.

ஜிந் தாவது கட்டமாக செயற்றிட்ட செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதற்காக இச்சு அபிவிருத்தி சங்கங்கள் கூட்டினைந்து இச்சு அபிவிருத்தி மாவட்ட ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டன. இச்சு அபிவிருத்தி மாவட்ட ஒன்றியங்கள் உறுப்பினர்களது குடும்பங்களில்லை சிறுவர்களுக்கு புலைமைப் பரிசீலகள் வழங்குவதற்கான நிதிகளை தீர்ட்டுவதற்கான பிரச்சார இயக்கத்தினை ஒழுங்கு செய்திருந்ததுடன் வியாபார சந்தைகளை நடாத்தி விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டன. இந்த செயற்பாடுகள் இச்சு அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் அவர்களது குடும்ப வருமானத்தை அதிகரித்து அவர்களது பிள்ளைகளினது கல்வியை மேம்படையச் செய்து அவர்களில் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்வதை இயலச் செய்தன.

இச்சு அபிவிருத்தி சங்கங்களும் இச்சு அபிவிருத்தி மாவட்ட ஒன்றியங்களும் வாய்ப்புமிக்க உறுப்பினர்கள் வலையமைப்பொன்றை நிறுவியுள்ளதன் மூலம் அவர்களது குழு செயற்பாட்டின் ஒன்றினைந்த வலுவினைப் பயன்படுத்திக்கொள்ள கூடியதாயிருந்தது. ஜனநாயக தேர்தல் நடைமுறைகள் தொழிற்பாடுகளிலான சிறந்த ஆட்சிமுறையும் புலப்பாட்டுத் தன்மையும் உறுப்பினர்களை ஒருங்கிணைந்துள்ள மையினால் இச்சு அபிவிருத்தி சங்கங்களினால் அவர்களை தற்பொழுது வெற்றிகரமாக எதிர்கொண்டு நீண்டு நிலைத் திருக்கக்கூடிய அபிவிருத்தி உறுதிப்படுத்த முடியும்.

உசாத்துணை

1. தாஸ்குப்தா மற்றும் சேராகில்டின், இஸ்மாயில் சமூக மூலதனம் பல்துறை தோற்றப்பாடு வாசிந்டன், டி.பி. 1999.
2. வூல்குக் மயிக்கல் மற்றும் நாராயணன், தீபா. சமூக மூலதனம் அபிவிருத்திக் கோடபாடு, ஆராய்ச்சி கொள்கை. உலக வங்கி ஆராய்ச்சி அவதானிப்பாளர் தொகுதி 15 இல 2. ஒக்டோபர் 2000
3. உலக வங்கி தாவுத்தளம் மற்றும் கட்டுரைகள் உலக வங்கி சமூக மூலதன வெப்தளம்

மையமானது அரசினால் பரீட்சார்த்த அடிப்படையில் விருத்தி செய்யப்படுவதுடன் ஏனைய வேளாண்மை உற்பத்திப் பண்டங்களுக்காக நாட்டின் ஏனைய பாகங் களில் இதைப் போன்ற சந்தைகள் நிறுவப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய வசதிகள் வேளாண்மை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தி உறுதியான விவைகளைப் பெறுவதற்கு உதவியளிக்கும் வேளையில் நுகர்வோர் தரமான உற்பத்திகளை குறைந்த செலவில் பெற்றுக் கொள்வதனையும் இயலச் செய்யும்.

புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து தொழிற்பட்டு நெல் மற்றும் ஏனைய துணையுணவுப் பயிர்களுக்கு குறுங்கால பயிர்ச்செய்கைகள் கடன்களை வழங்கியது. பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களினால் அவற்றின் சொத்து நிதிகளிலிருந்து புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் 2000 இல் பகிர்ந்தளிக்கப்பட்ட கொடுகடனின் மொத்தப் பெறுமதி ரூ.594 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டு பகிர்ந்தளிப்பைக் காட்டிலும் ரூ 131 மில்லியன் (28.2 சதவீதம்) அதிகரிப்பினைக் காட்டியது. மொத்தமாக பகிர்ந்தளிக்கப்பட்ட கொடுகடனில் ரூ 370 மில்லியன் தொகை 1999/2000 பெரும்போகம் தொடர்பிலானதாகவும் எஞ்சிய ரூ 224 மில்லியன் 2000 சிறுபோகம் தொடர்பிலாதனதாகவும் காணப்பட்டது. புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களின் மொத்த எண்ணிக்கை 1999 இன் 23,271 இலிருந்து 2000 இல் 32,339 இந்கு அதிகரித்தது. இக்கணிசமான மேம்பாட்டிற்கு 1994 இல் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண்மையாளர் நிவாரணத் திட்டம் தொடர்ந்தமையின் காரணமாக புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் கடன்களை பெறுவதற்கு பெருமளவு வேளாண்மையாளர்கள் தகுதிபெற்றமையே முக்கிய காரணமாகும். இந்நிவாரணத் திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கைக் கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறிய வேளாண்மையாளர்கள் வெளிநிற்ற செலுத்தத் தவறிய தொகையில் 25 சதவீதத்தினை செலுத்தி எதிர்வரும் பயிர்ச்செய்கை பருவத்திற்கு புதிய கடனொன்றை பெற்றுக்கொள்வதற்கான தகுதியைப் பெறுவதற்கான நந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டனர். எஞ்சிய 75 சதவீதம் பதிவழிக்கப்பட்டது. மேலும் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கீழான கடன் வழங்கல் வட்டி வீதம் ஆண்டொன்றுக்கு 12 சதவீதமாக அமைந்து சந்தை வீதங்களைக் காட்டிலும் குறைவான வீதமாக விளங்கி வேளாண்மையாளர்களை கவர்ந்திமுத்தது. புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட முக்கிய பயிராக நெல்

தொடர்ந்தும் விளங்கி 2000 இல் பகிர்ந்தளிக்கப்பட்ட கொடுகடனில் 70 சதவீதத்திற்கு வகை கூறிய வேளையில் எஞ்சிய 30 சதவீதம் துணையுணவுப் பயிர்களின் பயிர்ச்செய்கைக்கானதாக காணப்பட்டது.

புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டக் கடன்களுக்கு 1994 இலிருந்து அரசினால் வழங்கப்பட்ட வட்டி உதவுதொகை தொடர்ந்து பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்கள் அவற்றின் சொந்த நிதிகளிலிருந்து வேளாண்மையாளர்களுக்கு கடன் களை வழங்கி 1998 சிறுபோகத் திலிருந்து ஆண்டுக்கு 12 சதவீதமாக நிலவிகளிற் கடன் வழங்கல் வீதத்தினை பேணும் பொருட்டு திறைசேரியிடமிருந்து 10 சதவீதப் புள்ளி வட்டி உதவுதொகையான்றினையும் பெறுவின்றன.

குறுகிய உற்பத்தி சமூர்ச்சியின் காரணமாக புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டக் கடன் களை மீசுச் செலுத் துவதற்கு வேளாண்மையாளர்களுக்கு வழங்கப்படும் அதிகூடிய காலம் 270 நாட்களாக காணப்பட்ட வேளையில் பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்கள் அக்காலப் பகுதியை உள்ளடக்கிய காலத்திற்கு வட்டி உதவுதொகையினை கோருவதற்கு தகைமை பெற்றனர். 1996/97 பெரும் போகத்திலிருந்து 1999 சிறுபோகம் வரை க்குமான தொடர்ச்சியான ஆறு பயிர்ச்செய்கை பருவங்களில் பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட ரூ 1,736 மில்லியன் தொகை கடன் கள் தொடர்பில் அரசினால் இவ்வாண்டில் செலுத்தப்பட்ட வட்டி உதவுதொகை ரூ 40.3 மில்லியனாகக் காணப்பட்டது.

வேளாண்மையாளர்களுக்கான நிவாரணப் பொதி

1994 இல் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண்மையாளர்களுக்கான நிவாரணத் திட்டம் ஆய்வின் கீழான ஆண்டிலும் தொழிற்பாட்டிலிருந்தது. திட்டம் முடிவுறும் காலப்பகுதியை அரசு 1999 யூனிலிருந்து 1999 திசைம்பர் வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்ததுடன் பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்கள் அவற்றின் கோரிக்கைகளை 2000 மார்ச் 31 அன்று அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் வேளாண்மையாளர்கள் கடன் முதலில் 25 சதவீதத்தினை திருப்பிச் செலுத்துவதன் மூலம் ஒன்று தீரண்ட வட்டி உள்ளிட்ட அவர்களினால் திருப்பிச் செலுத்தப்படாத கடன்கள் வங்கிகளினால் பதிவளிக்கப்படும் எஞ்சிய 75 சதவீதம் மத்திய வங்கி (37.5 சதவீதம்), கடன் வழங்கும் வங்கிகள் (18.75), அரசாங்கம் (18.75 சதவீதம்) என்பவற்றால் பசிர்ந்து கொள்ளப்படும். மேலும் இப்பொதியானது நல்ல

நிலையிலுள்ள கடன்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் புதிய கடன்களை பெற்றுக் கொள்வதற்கான தகைமையினையும் வழங்குகின்றது. அரசின் நிவாரணப் பொதியானது முழு கொடுகடன் உத்தரவாத தொகையினை பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு கடன் வழங்கும் வங்கி சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவைப்பாட்டினை தள்ளுபடி செய்வதன் வாயிலாக மத்திய வங்கி அதன் கொடுகடன் உத்தரவாத ஒழுங்கு விதிகளை தளர்த்த வேண்டுமென கோருகின்றது. இந்த தளர்த்தவின் நியதிகளின்படி மத்தியவங்கி வேளாண்மையாளரினால் 25 சதவீதம் செலுத்தியதன் பின்னர் எஞ்சியுள்ள கடன் முதல்தொகை இழப்பீட்டில் அரைவாசியினை செலுத்துவதற்கு இனங்கியது.

இத்திட்டத்தின் கீழ் 2000 இறுதி வரைக்குமான மத்திய வங்கியின் மொத்தப் பொறுப்பு ரூ 333 மில்லியனாக காணப்பட்ட வேளாண்மையாளரினால் 25 சதவீதம் செலுத்தியதன் பின்னர் எஞ்சியுள்ள கடன் முதல்தொகை இழப்பீட்டில் அரைவாசியினை செலுத்துவதற்கு இனங்கியது.

புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் செயற்பரப்பு விரிவாக்கம் ஆய்விற்குட்பட்ட ஆண்டில் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் நிதியிடுவதற்கு தகுதிபெற்ற செயற்பாடுகளாக பயிரிடலுக்கு முந்திய மற்றும் பயிரிடலுக்கு பின்னரான செயற்பாடுகளும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் செயற்பரப்பு விரிவாக்கப்பட்டது. இச்செயற்பாடுகள் விதை மற்றும் பயிரிடும் பொருட்களை வர்த்தக ரீதியான அளவில் உற்பத்தி செய்தல், தனியார் அமைப்புக்கள், வேளாண்மையாளர் அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர்களினால் நெல் மற்றும் ஏனைய வேளாண்மைப் பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தல், மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த முறைமையின் கீழ் தனியார் துறை வியாபாரிகளினாலும் கம்பனிகளினாலும் வேளாண்மை உற்பத்திகளை கொள்வனவு செய்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.

புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் விரிவாக்கப்பட்ட செயற்பரப்பின் கீழான அதிகூடிய கடன் உத்தரவாத காப்பு ரூ 2.7 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்ட வேளாண்மை கொடுகடன் உத்தரவாத காப்பின் கீழ் செலுத்தப்படும் அதிகூடிய இழப்பீட்டுத் தொகை ரூ 1.6 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது. இழப்பீட்டுக் கொடுப்பனவானது இழப்பிலுள்ள கடன்களில் 60 சதவீதம் அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையாக அமையும். கொடுகடன் உத்தரவாத காப்பிற்காக செலுத்தப்பட வேண்டிய தவணைக் கட்டணம் வழங்கப்பட்ட கொடுகடன் தொகை மீது ஆண்டுக்கு 2.0 சதவீதமாக இருக்கும்.

உருளைக் கிழங்கு பயிரிடும் சிறு அளவு வேளாண்மையாளர்களுக்கு வழங்கப்பட்ட மீள் அட்டவணைப்படுத்தல் வசதிகள்

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உருளைக் கிழங்கை பயிரிடுவதற்காக 1995/96 பெரும்போகம் தொடக்கம் 1997/98 சிறுபோகம் வரை க்குமான காலப்பகுதியில் வங்கிகளிலிருந்து கடன்களை பெற்றுக் கொண்ட சிறு அளவு வேளாண்மையாளர்களினால் எதிர்கொள்ளப்பட்ட இடர்பாடுகளைக் கருத்திற் கொண்டு அரசினால் நிவாரண வழிமுறை கள் கொண்ட பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கமைய பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்கள் 1995/96 பெரும்போகம் தொடக்கம் 1997/98 பெரும்போகம் வரைக்குமான காலப்பகுதியில் வேளாண்மையாளர்களினால் திருப்பிச் செலுத்தப்படாதிருந்த கடன் களுக்கு மீள் அட்டவணைப்படுத்தும் வசதிகளை விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. இவ்வசதியானது வேளாண்மையாளர்கள் நிலுவையாகவுள்ள வெளிநின்ற கடன் முதலை தொடர்ச்சியான நான்கு பயிரசெய்கைப் பண்ணப்படும் பருவகாலங்களில் திருப்பி செலுத்துவதன் கீழ் வேண்டும் பருவகாலங்களில் திருப்பி செலுத்துவதனை இயலச் செய்தது. மீள் அட்டவணைப்படுத்தும் நாளன்று வரையான தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்று திரண்ட வட்டியின் 100 சதவீதத்தினை வங்கிகளுக்கு மீளச் செலுத்துவதற்கு திறைசேரி உடன்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏனைய நிவாரணங்களாக தன்விருப்பு இன்றியே திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் 1995/96 பெரும்போகத்திலிருந்து 1997/98 பெரும்போகம் வரைக்குமான பகுதியில் உருளைக் கிழங்கு பயிரிடலுக்காக வழங்கப்பட்ட கடன்களை மீள் அறிவிடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்தல், மீள அட்டவணையிடப்பட்ட கடன்களுக்காக திறைசேரியினால் ஆண்டொன்றுக்கு ரூ 10 சதவீதம் வட்டி உதவுத் தொகை வழங்கப்பட்டமை, திருப்பிச் செலுத்தப்படாத கடன்களை மீள அட்டவணைப்படுத்த உடன்பட்டவர்களுக்கு புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட கொடுகடன் வசதிகளை வழங்கல் என்பன விளங்கின.

ஒன்றுதிரண்ட வட்டி தளர்த்தல்களின் பேரில் பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களுக்கு திறைசேரியினால் ரூ 13.6 மில்லியன் தொகையொன்று 2000 இல் மீளிப்புச் செய்யப்பட்டது. இதில் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழான கடன்களுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டி ரூ 8.3 மில்லியனாக காணப்பட்ட வேளாண்மையில் எஞ்சிய ரூ 5.3 மில்லியன் புதிய அனைத்தை உள்ளடக்கிய கொடுகடன் திட்டத்திற்குட்படாத கடன்களின் பேரில் செலுத்தப்பட வேண்டிய வட்டியின்

பேரிலானதாகவும் காணப்பட்டது. இந்நோக்கத்திற்காக திறைசேரி மொத்தமாக ரூ.54.8 மில்லியன் களை வழங்கியது.

மேற்குறிப்பிடப்பட்ட வட்டி தளர்த்தல்களையடுத்து 1994 சிறுபோகம் தொடக்கம் 1997/8 பெரும்போகம் வரையிலான பகுதியில் வழங்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்தாத உருளைக் கீழங்கு பயிரிடுவோருக்கு மேலுமொரு நிவாரண நடவடிக்கை அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. உருளைக் கீழங்கு செய்கைக்காக இக்காலப்பகுதியில் வழங்கப்பட்டு இன்னும் செலுத்தப்படாதிருந்த ரூ 60,000 இற்கு கீழான அனைத்து கடன்களையும் பதிவளிப்பதற்கு அரசு தீர்மானித்தது. இத்திட்டத்தின் நியதிகளின்படி திருப்பிச் செலுத்தத் தவறிய வேளாண்மையாளர்கள் திருப்பிச் செலுத்தப்படாத கடன் முதலில் 25 சதவீதத்தினை கொடுப்பனவு செய்யுமாறு கோரப்பட்டவேளையில் எஞ்சிய 75 சதவீதம் பதிவழிப்புச் செய்யப்படும். இவ்வசதியானது அனைத்து வங்கிகளினாலும் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில் கந்துரட்ட அபிவிருத்தி வங்கி, ஊவா அபிவிருத்தி வங்கி என்பனவற்றால் பதிவழிப்புச் செய்யப்படும் தொகை அரசினால், ஈர்த்துக் கொள்ளப்படும்.

ரூ 60,000 இற்கு மேற்பட்ட உருளைக் கீழங்கு பயிர்ச்செய்கைக் கடன்களைப் பொறுத்தமட்டில் அக்கடன்களின் முதல் தொகையை ஆண்டுக்கு 8 சதவீத வட்டி வீதத்தில் ஆக்கடிய 36 மத காலப்பகுதியில் திருப்பிச் செலுத்துவதற்கு மீள் அட்டவணைப்படுத்துவதற்கு அனைத்து வங்கிகளும் அறிவுறுத்தப்பட்டன. பதிவழிக்கப்பட்ட ஒன்று சேர்ந்த வட்டிகள் திறைசேரியினால் வழங்கப்படும்.

பயிர்க் காப்பறுதித் திட்டம்

ஆய்விற்குரிய ஆண்டில் விவசாயக் கமத்தொழில் காப்பறுதி சபையும் வரையறுக்கப்பட்ட செலிங்கோ இன்குரன்ஸ் கம்பனியும் நெல், துணையணவுப் பயிர்கள், கால்நடை என்பவற்றிற்கு வேளாண்மைக் காப்பறுதிக் காப்பினை தொடர்ந்தும் வழங்கின. விவசாயக் கமத்தொழில் காப்பறுதிச் சபை (1) இலங்கை புகையிலைக் கூட்டுத்தாபனத்தின் கீழான புகையிலைச் செய்கை, (2) முன்னோக்கிய விற்பனை ஒப்பந்த முறை மையின் கீழான வேளாண்மைச் செயற்றிடங்கள், (3) விதை நெல் மாதிரிப் பண்ணைகள் (4) தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேயிலை சிறுவடமை அதிகார சபை என்பனவற்றின் கீழான தேயிலை காப்பரண்களும் செடிகளும், (5) என்னு, குரக்கன், சோளம் போன்ற பயிர்களுக்கான வேளாண்மை மற்றும் வேளாண்மைக் காப்பறுதிச் சபை ஏற்றுமதி வேளாண்மைப் பயிர்கள் மற்றும் பல்லான்டுப் பயிர்கள் திட்டம் ஆகிய புதிய காப்பறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஏற்றுமதி

வேளாண்மைப் பயிர்கள் ஆகியவற்றுக்கான காப்பறுதித் திட்டங்களை விவசாயக் கமத்தொழில் காப்பறுதிச் சபை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியது. வெங்காயம், நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கான இழப்பினை மதிப்பீடு செய்வதற்கான தொழினுட்ப முறையொன்றினை அறிமுகப்படுத்தியதன் மூலம் விவசாயக் கமத்தொழில் காப்பறுதிச் சபை அதன் செயற் பரப்பை விரிவுபடுத்தியது. மலர்ச் செடிகளும் அலங்காரப் பூச்களும், முலிகைச் செடிகள், வேளாண்மை உற்பத் திகளையும் மூலிகை உற்பத் திகளையும் களஞ்சியப்படுத்தல் என்பனவற்றுக்கான புதிய காப்பறுதித் திட்டங்களையும் வேளாண்மை இயந்திரங்களை காப்பறுதி செய்வதற்கான திட்டமொன்றினையும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்துறையில் தொழிற்படும் ஒரேயொரு தனியார் காப்பறுதி நிறுவனமான வரையறுக்கப்பட்ட செலிங்கோ இன்குரன்ஸ் அதன் பணிகளை 1999 இன் 20 ஆம் இலக்க விவசாயக் கமத்தொழில் காப்பறுதிச் சட்டத்தின் கீழ் பலதரப்பட்ட புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தியது.

விவசாயக் கமத்தொழில் காப்பறுதி சபையினால் 2000 இல் காப்பறுதி செய்யப்பட்ட நெற்காணிகளின் பரப்பு 1999 இன் 11,000 ஹெக்டேயர்களுடன் ஒப்பிடுகையில் 7000 ஹெக்டேயர்களாக (பயிரிடப்பட்ட பரப்பில் 2 சதவீதத்திற்கும் கீழ்) விளங்கின. இக்குறைப்பானது ஈர வலய மாவட்டங்களில் விதை நெல் மற்றும் மாதிரிப் பண்ணை முறைமைகளுக்கு நெற் காப்பறுதி தொழிற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டமையினாலும் மன்னார், மூல்லைத் தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் அரசு படையின் கட்டுப்பாட்டிற்குட்படாத பிரதேசங்களில் காப்பறுதித் தொழிற்பாடுகள் முழுமையாகவே இடைநிறுத்தப் பட்டமையினாலும் ஏற்பட்டதாகும். 2000 சிறுபோகத்திலும், 2000/2001 பெரும்போகத்திலும் நெற் காப்பறுதியின் கீழ் சேகரிக்கப்பட்ட காப்பறுதிக் கட்டணங்களும் செலுத்தப்பட்ட இழப்பீடுகளும் முறையே ரூ 3.7 மில்லியனாகவும், ரூ 0.6 மில்லியனாகவும் (2000 சிறுபோகத்தில்) காணப்பட்டன. விவசாயக் கமத்தொழில் காப்பறுதிச் சபையினால் காப்பறுதி செய்யப்பட்ட ஏனைய பயிர்களின் கீழான பரப்பு 1,077 எக்டேயர்களாகும். இதன் கீழ் சேகரிக்கப்பட்ட காப்பறுதிக் கட்டணங்களும் செலுத்தப்பட்ட இழப்பீடுகளும் முறையே ரூ 2.3 மில்லியன்களாகவும் ரூ 0.1 மில்லியனாகவும் விளங்கின. வரையறுக்கப்பட்ட செலிங்கோ இன்குரன் கம்பனி 2000 சிறுபோகத்தில் 2,255 ஹெக்டேயர் நெற்காணியினை காப்பறுதி செய்து ரூ 2 மில்லியன் பெறுமானங்கொண்ட காப்பறுதிக் கட்டணங்களை சேகரித்தது. வரையறுக்கப்பட்ட செலிங்கோ இன்குரன் கம்பனியால் செலுத்தப்பட்ட இழப்பீடுக்

கொடுப்பனவுகள் ரூ 1.1 மில்லியனாக காணப்பட்டன. வரையறுக்கப்பட்ட செலிங்கோ இன்சூரன்ஸ் கம்பனியை பயிர்களையும் காப்புறுதி செய்து ரூ 1.5 மில்லியன் காப்புறுதிக் கட்டணத்தை சேகரித்ததுடன் ரூ 0.5 மில்லியன் பெறுமதி இழப்பீட்டினையும் செலுத்தியது. வரையறுக்கப்பட்ட செலிங்கோ இன்சூரன்ஸ் கம்பனியும் விவசாயக் கமத்தொழில் காப்புறுதிக் கமையும் தொடர்ந்து கால்நடைகளுக்கான காப்புறுதியை வழங்கின.

நுண்பாக நிதியிடல் மற்றும் சேழிப்பத் திட்டங்கள் சமூர்த்தி அபிவிருத்திக் கொடுகடன் திட்டங்கள்

சமூர்த்தி இயக்கத்தின் அடிமட்ட கொடுகடன் சேமிப்பு அமைப்புக்களான சமூர்த்தி வங்கித் தொழில் சங்கங்கள் அவற்றின் செயற்பாடுகளான சேமிப்புக்களை திரட்டல், கடன் வழங்கல் மற்றும் சமூர்த்தி உறுப்பினர்களுக்கு ஏனைய பணிகளை வழங்கல் என்பனவற்றை தொடர்ந்து மேற்கொண்டன. 2000 இறுதியில் சமூர்த்தி சட்டத்தின் கீழ் 252 பிரதேச செயலகப் பிரிவுகளில் 940 சமூர்த்தி வங்கித்தொழில் சங்கங்கள் நிறுவப்பட்டிருந்தன. இவ்வாண்டில் இது 75 சங்கங்களினால் அதிகரித்தது. சமூர்த்தி வங்கித்தொழில் சங்கங்களின் முக்கிய பண்புயாதெனில் அபிவிருத்தி செயன்முறையில் பெண்களின் செயற்றிறங் மிகக் பங்குபற்றலாகும். 2000 இறுதியில் சமூர்த்தி வங்கித்தொழில் சங்கங்களின் தலைவர்களில் 65 சதவீதமானோர் பெண்களாக இருந்தனர்.

சமூர்த்தி வங்கித் தொழில் சங்கங்களின் பங்குதாரர்களது களது மொத்த எண்ணிக்கை 2000 இறுதியில் 1,571,200 ஆக விளங்கி இவ்வாண்டில் 21.5 சதவீத அதிகரிப்பைக் காட்டியது. சமூர்த்தி வங்கித் தொழில் சங்கங்களின் செலுத்தப்பட்ட மூலதனத்தின் பெறுமதி ரூ 983 மில்லியனாக காணப்பட்ட வேளையில்

அட்டவணை 10.15 சமூர்த்தி கொடுகடன் நிகழ்ச்சித் திட்டங்கள் (அ)

நிகழ்ச்சித் திட்டத்தின் பெயர்	கடன்களின் எண்ணிக்கை	தொகை (க.மில்)	மீண்டும் பெறுகை வீதம் (%)
சமூர்த்தி வங்கிச் சங்கங்களினால் வழங்கப்பட்ட கடன்கள்	480,643	2,783	107
சனன்	84,160	513	79
சவன்	13,112	321	70
குத்தகை	721	167	51
ஒன்றினைந்த சமூர்த்தி ஷக்குவிப்பாளர் கொடுகடன்	180,572	159	99
நிகழ்ச்சித் திட்டங்கள் பன்	17.5	52	99
	71	9	92
மொத்தம்	759,454	4,004	

மூலம்: இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபை.

(அ) 2000 இறுதியில் உள்ளவாறு.

உறுப்பினர்களினதும் உறுப்பினரல்லாதோரினதும் சேமிப்பு (சமூர்த்தி பயன்பெறுனர்களின் கட்டாய சேமிப்பு உள்ளிட்ட) ரூ 3,011 மில்லியனாக விளங்கியது. சமூர்த்தி வங்கித் தொழிற்சங்கங்களின் மொத்த நிதி தளத்தில் பெரும்பாலும் மூன்றில் இரண்டு பங்கு (61 சதவீதம்) முதலேடு செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய 39 சதவீதம் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டது. சமூர்த்தி வங்கித் தொழில் சங்கங்களினால் வழங்கப்பட்டு வெளிநிற்க கடன் தொகை ரூ 1,359 மில்லியனாக விளங்கி சில கடன்பெறுனர்கள் செலுத்த வேண்டிய தொகையைக் காட்டிலும் கூடுதலாக திருப்பி செலுத்தியமையினால் 107 சதவீதம் மீள் அறவிடல் வீதத்தினை காட்டியது. சமூர்த்தி ஊக்குவிப்பாளர்களின் நெருங்கிய கண்காணிப்பு, சிறந்த மீள் கொடுப்பனவு சாதனையை பேணுவதற் காக சூழுக்களின் உறுப்பினர்களிடமிருந்து எழும் அமுத்தம் என்பன இவ்வயர்ந்த மீள் அறவீட்டு வீதத்தினை எய்துவதனை இயலச் செய்தன. இக்கடன்கள் வேளாண்மை, வேளாண்மைப் பதனிடல், சிறியவு வர்த்தகம், மீன்பிடித் தொழில் சிறு அளவிலான வாணிபங்களை ஆரம்பிப்பதற்காகவும் நுகர்வுத் தேவைப்பாடுகளை ஈடுசெய்வதற் காகவும் உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டன.

சமூர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான ஏனைய கடன் திட்டங்களான சமூர்த்தி அபிவிருத்தி கொடுகடன் திட்டம், சமூர்த்தி ஊக்குவிப்பாளர்களுக்கான கொடுகடன் நிகழ்ச்சித் திட்டம், மீளநிதியளித்தல் கொடுகடன் நிகழ்ச்சித் திட்டம், சமூர்த்தி குத்தகையிடல் நிகழ்ச்சித் திட்டம் என்பனவும் 2000 இல் தொழிற்பாட்டிலிருந்தன. இதனைவிட சமூர்த்தி இயக்கத்தினால் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக சமூர்த்தி செயலணிக்கும் என அழைக்கப்பட்டும் புதிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான நிதி சமூர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கெழி புதுவு திட்டம்

கிராமிய மற்றும் நகரம் சார் குடித்தொகையினரின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்ட அட்டன் நசனல் வங்கியின் கிராமிய நிதியிடல் திட்டமான கெழி புதுவு திட்டம் 2000 இல் அதன் பதினேராவது ஆண்டு தொழிற்பாட்டினை நிறைவு செய்தது. இத்திட்டமானது கிராமிய மற்றும் நகரம் சார் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 106 விநியோக அலகுகளுடனான அட்டன் நசனல் வங்கியின் பரந்த கிளை வலையமைப்பினாடாக தொழிற்படுகின்றது. செயற்றிட்ட காலப்பகுதியில் 36,700 இற்கு மேற்பட்ட சுயதொழில் வாய்ப்பு செயற்றிட்டங்களை நிறுவவதற்கு நிதியதவி வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட கடன் களின்

ஒன்றுதிரண்ட பெறுமதி 2000 இறுதியில் ரூ 1.4 பில்லியனாக காணப்பட்ட வேளையில் வெளிநின்ற தொகையானது 10,000 இற்கு மேற்பட்ட நடைமுறையிலுள்ள செயற்றிட்டங்களை உள்ளடக்கி ரூ.380 மில்லியனாக விளங்கியது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக கடன் பெறுனருக்கும் வங்கிக்கும் இடையில் இணைப்பினை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு அலகிற்கும் கிளை அலுவலகரொருவர் (கோழி புதுவூபதேசக) நியமிக்கப்படல் அமைகின்றது. அத்தகைய கள் அலுவலகரொருவர் சராசரியாக 100 வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றுதல் வேண்டும். இச்செயன்முறையின் கீழ் 2000 இறுதிவரையிலும் ரூ 850 மில்லியன் சேமிப்பு வைப்பாக திரட்டப்பட்டுள்ளது. அட்டன் நசனல் வங்கி செயற்றிட்ட காலப்பகுதி முழுவதும் சராசரியாக 97 சதவீத மீள் அறவீட்டு வீதத்தினை பேணி நெருங்கிய கண்காணிப்பும் அதனை பின் தொடரும் நடவடிக்கைகளும் இத்துறைக்கு வழங்கப்படும் கடன்களை மீள் அறவிடவிலுள்ள இடர்பாட்டினை குறைக்க முடியுமென நிறுபித்தது. இத்திட்டமானது நிதியியல்துறையின் முதன்மை பணிகளை பெற்றுக் கொண்டிராத வறியவர்களுக்கும் பணியாற்றுகின்றது.

சிக்கனக் கொடுக்கடன் கூட்டுறவுச் சங்கங்களின் கொடுக்கடன் திட்டம்

சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களும் சனச அபிவிருத்தி வங்கயும் தொர்ந்து அவற்றின் உறுப்பினர்களிடமிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் சேமிப்புக்களை திரட்டி. அவர்களுக்கு கடன்களை வழங்கியது. சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் அவற்றின் பாரிய கிளை வலையமைப்பினாக உறுப்பினர்களிடமிருந்து ரூ 3,058 மில்லியன் தொகையினை திரட்டி அவற்றின் உறுப்பினர்களுக்கு ரூ 2,235 மில்லியன் பெறுமதியான கடன்களை வழங்கின. வழங்கப்பட்ட பங்குகளின் பெறுமதி 2000 இறுதியில் ரூ 287 மில்லியனாக விளங்கியது 2000 திசைம்பர் இறுதியில் உள்ளவாறு சனச அபிவிருத்திவங்கி அதன் உறுப்பினர்களிடமிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் ரூ 1,017 மில்லியன் பெறுமதியான சேமிப்புக்களைத் திரட்டியதுடன் உறுப்பினர்களுக்கு ரூ 161 மில்லியன் பெறுமான மூள்ள பங்குகளையும் வழங்கியது. சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கமும் சனச அபிவிருத்தி வங்கியும் வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, சிறுகைத்தொழில்கள் கிராமிய மின் வியாபாரம் மற்றும் வர்த்தகம் என்பனவற்றுக்கு கொடுக்கடனை வழங்கியது.

சர்வோதய பொருளாதார தொழில்முயற்சி அபிவிருத்திப் பணிகள்

சர்வோதய இயக்கத்தின் தொழில் முயற்சிப் பிரிவான சர்வோதய பொருளாதாரத் தொழில் முயற்சி அபிவிருத்திப் பணிகள் பல்வேறு வகையான சிறு வகை நிதியில் உற்பத்திகளினாடாக அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பணிகளை வழங்கியது. சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி அபிவிருத்திப் பணிகள் அதன் முதன்மைப் பணிகளாக சிறு மற்றும் மிகச் சிறு தொழில் முயற்சிகளை நிறுவுவதற்காக சர்வோதய சிரமதான சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கொடுக்கடன் வசதிகளை வழங்கல், சூரிய மின்வலு முறைமையினை கொள்வனவு செய்வதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான கடன் திட்டமொன்றினை தொழிற்படுத்தல், (உலக வங்கியினால் நிதியிடப்பட்டது) கொடை வழங்கும் முகவரான் மைகளினால் தொழிற்படுத்தப்படும் சிறப்புக் கொடுக்கடன் திட்டங்களை தொழிற்படுத்தல் என்பனவற்றில் ஈடுபட்டுள்ளது. சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி பணிகள் சிறு வேளாண்மையாளர் நிலமற்றோர் கொடுக்கடன் செயற்றிட்டத்திலும் வறுமை ஒழிப்ப சிறு நிதியிடல் செயற்றிட்டத்திலும் பங்கேற்றல் முகவராண்மையாக தொழிற்படுத்தின்றது. சர்வோதய பொருளாதார தொழில்முயற்சிப் பணிகள் 2003 அளவில் 1,000 சர்வோதய அபிவிருத்தி வங்கிக் கிளைகளை கிராமியப் பிரதேசங்களில் நிறுவுவதனை நோக்காகக் கொண்டுள்ளது. 2000 இறுதியில் அத்தகைய 393 அபிவிருத்தி வங்கி கிளைகள் நிறுவப்பட்டிருந்தன. சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி பணிகள் 2000 திசைம்பர் இறுதியில் ரூ 748 மில்லியன் பெறுமானமூள்ள கடன்களை சிறு கொடுக்கடன்களாக பகிர்ந்தளித்து சூரிய மின்வலு முறைமையினை கொள்வனவு செய்வதற்காக உறுப்பினர்களுக்கு 2,078 கடன்களை வழங்கியிருந்ததுடன் ரூ 626 மில்லியனை சேமிப்பாகவும் திரட்டியிருந்தது. சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி அபிவிருத்தி பணிகளின் கீழான கொடுக்கடன் திட்டங்களினால் வழங்கப்பட்ட கடன்களின் மீள் அறவீட்டு வீதம் 94 சதவீதமாக காணப்பட்டது.

வேளாண்மையாளர் வங்கித் தொழில் சங்கங்கள்

“கொவிசன் பேங்கு” என சிங் களத் தில் அழைக்கப்படும் வேளாண்மையாளர் வங்கித் தொழில் சங்கங்கள் விவசாயக் காணி அமைச் சினால் நிறுவப்பட்டன. இதன் குறிக்கோளானது சிறந்த தரமான விதைகள், வளமாக்கிகள், விவசாய தொழில்நுட்பம், ஆதரவுப் பணிகள், நிதி உதவி உள்ளிட்ட பண்ணத் தேவைப்பாடுகளையும் பணிகளையும் முழு வேளாண்மை

சமூகத் தில் 40 சதவீதமாக விளங்கும் சிறு வேளாண்மையாளர்களுக்கு வழங்கல் செய்வதாக அமைகின்றது. வேளாண்மையாளர் வங்கித் தொழில் சங்கங்கள் பண்ணை வருமானத்தை அதிகரித்து வேளாண்மையாளர்களிடையே சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிப்பதன் மூலம் இலக்கிடப்பட்ட குழுக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக விரிவாக்கம் செய்யப்பட்டன. 2000 இறுதியில் 452 வேளாண்மையாளர் வங்கித் தொழில் சங்கங்கள் கமத் தொழில் பணிகள் நிலையங்களில் நிறுவப்பட்டிருந்ததுடன் இச்சங்கங்களின் ரூ 100 பெறுமதியான பங்கில் ஆகக்குழந்தது 1 பங்கையேனும் கொள்வனவு செய்யுமாறு நிரப்பந்திக்கப்பட 160,172 வேளாண்மையாளர் வங்கித் தொழில் சங்கங்களின் பங்கு மூலதனம் 2000 திசெம்பர் இறுதியில் ரூ 16 மில்லியனாக விளங்கியது. தனிப்பட்ட வேளாண்மையாளர்களது சேமிப்புக்கள் ரூ 24.5 மில்லியனாக விளங்கியதுடன் இதில் ரூ 18 மில்லியன் ஆய்விற்குப்பட்ட ஆண்டில் திரட்டப்பட்டாகும். 1999/2000 பெரும்போகத்திலும் 2000 சிறுபோகத்திலும் நெல் மற்றும் பணப் பயிர்களுக்காக முறையே ரூ.49.2 மில்லியன், ரூ.41.2 மில்லியன் பெறுமானமுள்ள கடன்கள் பதிர்ந்தளிக்கப்பட்டன. வேளாண்மையாளர் வங்கித் தொழில் சங்கங்கள் கொடுகடன் வசதிகளை கால்நடை, உள்நாட்டு மீன்பிடி, உணவுப் பதனிடல் வேளாண்மை உற்பத்திகளை சந்தைப்படுத்தல், போன்ற ஏனைய துறைகளுக்கு விரிவுபடுத்துவதற்கும் என்னியுள்ளன.

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான கொடுகடன் மற்றும் சேமிப்பத் திட்டங்கள்

காந்தா ரன் திவிமக

“காந்தா ரன் திவிமக” திட்டமானது பெண்களின் சமூக பொருளாதார தரத்தினை மேம்படுத்தி வருமான மட்டங்களை அதிகரிக்கும் நோக்குடன் இலங்கை மகளிர் பணியகத்தின் ஒத்துழைப்புடன் 1997 ஒக்டோப்டில் இலங்கை வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் இலக்கிடப்பட்ட குழுவாக இலங்கை மகளிர் பணியகத்துடன் பதிவு செய்து கொண்டுள்ள பெண்களுக்கான சங்கங்களின் உறுப்பினர்கள் விளங்கினர். இச்செயற்றிட்டமானது மகளிருக்கான சங்கங்கள் நிறுவப்படாத வடமாகாணம் தவிர்ந்த முழுத் தீவிளையும் உள்ளடக்குகின்றது. இச்செயற்றிட்டமானது சிறு அளவுக் கைத் தொழில் கள், வர்த்தகமும் வாணிபமும், பணிகள், விலங்கு வளர்ப்பு, வேளாண்மை மற்றும் ஏனைய வருமானமீட்டும் செயற்பாடுகள் என்பனவற்றை நிறுவுவதற்கு ஆண்டுக்கு 13.5 வட்டி வீதமொன்றுடன் ஆளொருவருக்கு ஆகக்கூடியது ரூ 100,000 இனை வழங்குகின்றது. இச்செயற்றிட்டத்தின்

கீழ் இலங்கை மகளிர் பணியகம் வாய்ப்பு மிக்க கடன்பெறுனர்களை வங்கிக்கு சிபாரிசு செய்கின்றது. இத்திட்டமானது கடன்பெறுனர்கள் கட்டாயமாக சேமிக்க வேண்டுமென தேவைப்படுத்துகின்ற “காந்தா ரன் சினும்” என அழைக்கப்படும் சிறப்பு சேமிப்புத் திட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு திசெம்பர் இறுதியில் வருமான உருவாக்க செயற்றிட்டத் தினை உருவாக்குவதற்காக ரூ.18.2 மில்லியன் வழங்கப்பட்டது.

அம்பாந்தோட்டையிலுள்ள சனசக்தி வங்கித் தொழில் சங்கங்கள்

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மகளிர் அபிவிருத்தி கூட்டமைப்பினால் நிறுவப்பட்டுள்ள சனசக்தி வங்கித் தொழில் சங்கங்கள் 2000 இல் அதன் பதினேராவது ஆண்டு தொழிற்பாட்டினை பூர்த்தி செய்தன. கொடுகடன் மற்றும் ஏனைய தொடர்புடைய பணிகளை வழங்கல், சேமிப்பு பழக்கவழங்கக்கூடினையும் வங்கித் தொழில் பழக்க வழக்கத்தினையும் ஏற்படுத்தல், அவர்களிடையே சுகாதார மற்றும் ஊட்டச் சத்து பழக்க வழக் கங்களை விருத்தி செய்தல், தேர்ச் சி அபிவிருத்திக்காக பயிற்சியளித்தல் என்பனவற்றின் மூலம் அப்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சிராமிய பெண்களின் ஆற்றலினை வளர்ப்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். முதன்மை நிகழ்ச்சித் திட்டமானது இந்நிகழ்ச்சித் திட்டத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கு பங்களிப்புச் செய்யும் பலதரப்பட்ட துணை நிகழ்ச்சித் திட்டங்களை உள்ளடக்குகின்றது. இத்திட்டத்தின் இலக்காக மாமொன்றுக்கு ரூ 1500 விற்கு குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்களிலுள்ள பெண்கள் குழு விளங்கியது. 2000 இறுதியில் 28,168 உறுப்பினர்களை உள்ளடக்கிய 67 சனசக்தி வங்கித் தொழில் சங்கங்கள் குறியவேவ, கட்டுவான், திஸ்ஸமகராம, அம்பாந்தோட்டை, தங்காலை ஆசிய பிரதேசங்களில் பரவலடைந்து காணப்பட்டன. சாதாரண வைப்புக்கள், சிறப்பு வைப்புக்கள், நிலையான வைப்புக்கள் மூலம் உறுப்பினர்களால் வைப்பிலிடப்பட்ட தொகை ரூ 29 மில்லியனாக விளங்கியது. உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பங்குகளின் பெறுமதி ரூ 17 மில்லியனாகக் காணப்பட்டது. ஆய் வின் கீழான பகுதியில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ 34 மில்லியனாக விளங்கின.

கூட்டுறவு இயக்கத்தினுடோன் சிராமியக் கொடுகடன் வழங்கல்

பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வங்கித் தொழில் பிரிவுகளான கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் கூட்டுறவு அபிவிருத்தி தீணைக்களத்தின் கீழான அவற்றின் நிதியில் தொழிற்பாடுகளையும் ஏனைய செயற்பாடுகளையும் தொடர்ந்து மேற்கொண்டன.

கூட்டுறவு கிராமிய வங்கிகளின் முதன்மைத் தொழிற்பாடுகளாக வைப்புக்களைத் தீர்ட்டி, அவற்றின் உறுப்பினர்களான கடன் பெறுகைகளுக்கு வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள், மீன்பிடித்தொழில், விலங்கு வளர்ப்பு, வர்த்தகமும் வியாபாரமும் என்பனவற்றிற்கு கொடுகடன் வழங்கல் ஈடுபிடித்தல் செயற்பாடுகளுக்காக கொடுகடன் வழங்கல், மின்சாரம், நீர்வழங்கல், தொலைபேசி போன்ற பொது பணிகளுக்கான பட்டியல்களுக்கான பணத்தை சேகரித்தல், வேளாண்மையாளர்களுக்கு ஒய்வுதியம் செலுத்துதல் என்பன அமைகின்றன. 2000 இறுதியில் நாடு முழுவதிலும் 1,476 கிளைவளையமைப்பைக் கொண்ட 300 கூட்டுறவு கிராமிய வங்கிகள் தொழிற்பாட்டிலிருந்தன. கூட்டுறவு கிராமிய வங்கிகளினால் 2000 இன் முதல் முன்று காலாண்டுப் பகுதியில் ரூ 3,612 மில்லியன் பெறுமதியடைய கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவு கிராமிய வங்கிகளின் வைப்பு மட்டம் 2000 இன் முன்றாம் காலாண்டின் இறுதியில் ரூ 14,806 மில்லியனாக காணப்பட்டது.

இதேவேளை கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் உச்ச ஆயமாக நிறுவப்பட்ட மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கித்தொழில் சங்கங்கள் அவற்றின் பணிகளான பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றல், பலநோக்கு கூட்டுறவு சங்கங்களினால் திரட்டப்பட்ட மிகை நிதியங்களை கூட்டுறவு கிராமிய வங்கித் தொழில் சங்கங்களினாடாக முதலீடு செய்தல், பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குதல் என்பனவற்றை தொடர்ந்து மேற்கொண்டன. 2000 இறுதியில் 240 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கித் தொழில் சங்கங்கள் நிறுவப்பட்டிருந்தன.


10.10 ஏணை நிதியில் நிறுவனங்கள்

சேமிப்பு நிறுவனங்கள்

இலங்கையின் முன்னணி சேமிப்பு நிறுவனமான தேசிய சேமிப்பு வங்கி போட்டித் தன்மை வாய்ந்த வங்கித் தொழில் சூழலொன்றில் அதன் தொழிற்பாடுகளின் செயற்பரப்பை விரிவுபடுத்துவதனாடாக வங்கியின் தொழிற்பாடுகளை வலுப்படுத்தியது. அதன் தொழிற்பாடுகள் பெறுமளவு சந்தை சார்ந்ததாக விளங்கின்றன. தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த மூலங்கள் 2000 இறுதியில் 14 சதவீதத்தினால் ரூ 115,102 மில்லியனிற்கு அதிகரித்து குறிப்பாக வைப்புக்களிலேற்பட்ட வளர்ச்சியை பிரதிபலித்தன.

தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த வைப்புக்கள் 2000 இறுதியில் ரூ 105,045 மில்லியனிற்கு 13 சதவீதத்தினால் உயர்வடைந்தன. ஒப்பிடுகையில் வர்த்தக வங்கிகளின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்கள் 2000 இல் 15 சதவீதத்தினால் அதிகரித்தன. தேசிய சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புக்களும் நிலையான வைப்புக்களும் முறையே 2 சதவீதத்தினாலும் 19 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்தன. இதேவேளை தேசிய சேமிப்பு சான்றிதழ்கள், பரிசூதியச் சேமிப்பு முறிகள், தேசிய சேமிப்பு வங்கியின் ஓய்வுதியத் திட்டம் என்பனவற்றை உள்ளடக்கிய ஏணை வைப்புக்கள் இவ்வாண்டில் 19 சதவீதத்தினால் உயர்வடைந்தன. சமூகத் திலுள்ள பல் வெறுபட்ட குழுவினரை இலக்காணோக்க் கொண்ட (உம்-பராயமடையாதோர், இளைஞர்கள்) வைப்புத் திட்டங்கள் நடைமுறை பெடுத்தப்பட்டமை, வாடிக்கையாளர் சார்ந்த வங்கித் தொழில் கவனம் செலுத்துதல், சேமிப்பு நிலையங்களை திறக்கல், தீவிரமான விளம்பர பிரச்சாரங்கள், சந்தைப் போக்கிற்கிணங்க வட்டி வீதங்கள் அடிக்கடி சீராக்கம் செய்யப்பட்டமை, அதிகரித்த வங்கி தன்னியமாக்கல் என்பன வலிமையான வைப்புத் தளத் திணை கட்டியெழுப்புவதற்கு உதவின. சேமிப்புத் திரட்டலை ஊக்குவித்து வசதிப்படுத்தும் பொருட்டு தேசிய சேமிப்பு வங்கி “ஓய் வில் வங்கியிலை” என்ற புதிய எண்ணக்கருவினை அறிமுகப்படுத்தி அதன் முன்று சேமிப்பு நிலையங்களின் வங்கிக் கரும் நேரங்களை விரிவுபடுத்தியது. தேசிய சேமிப்பு வங்கி இவ்வாண்டில் அதன் வட்டி வீதங்களை சந்தை போக்குகளுக்கு இணங்க பல தடவைகளில் சீராக்கம் செய்தது. சனவரியில் 9.2 சதவீதமாக இருந்த சேமிப்பு வைப்பு வீதங்கள் பெப்புருவரியில் 8.4 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு ஆண்டின் எஞ்சிய பகுதி முழுவதிலும் அதே மட்டத்தில் பேணப்பட்டது. சனவரியில் 11.5 சதவீதமாகவிருந்த 12 மாத நிலையான வைப்புக்கள் மீதான வீதம் பெப்புருவரியில் 10.5 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு யூனில் மீண்டும் 11.5 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓராண்டு நிலையான வைப்பு வீதங்கள் 2000 நவம்பர் அளவில் 15 சதவீத மட்டமொன்றிற்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

தேசிய சேமிப்பு வங்கி தனிப்பட்ட கடன் திட்டமொன்றினையும் ஆரம்பித்தது. மேலும் வங்கி இளைஞர்களான அதன் “இதுறு மிதுறு” கணக்கு வைப்பாளர்களுக்கு சிறப்புரிமை கொண்ட அட்டையினை அறிமுகப்படுத்தியது. பிளாத்திக்கிலான சிறப்பாளமை கொண்ட இவ்வட்டை வங்கியினால் குறித்துறைக்கப்பட்ட வர்த்தக மற்றும் பணி நிறுவனங்களிலிருந்து அட்டையை வைத்திருப்பவருக்கு கழிவுகளை பெற்றுக் கொள்வதனை



இயலச் செய் கின்றது. இவ்வாண்டில் இரண்டு தன்னியக்க பொறி நிறுவப்பட்டதன் மூலம் தேசிய சேமிப்பு வங்கியின் தன்னியக்க கூற்று பொறிகளின் மொத்த எண்ணிக்கை 2000 இறுதியில் மூன்றிற்கு அதிகரித்தது. வங்கியின் கிளை வலையமைப்பில் அரை வாசிக்கும் மேற்பட்டவை தன்னியக்கமாக்கப்பட்டுள்ளன.

சந்தையை அடிப்படையாகக் கொண்ட கருவிகள் உடைமைகளிலேற்பட்ட அதிகரிப்புடன் தேசிய சேமிப்பு வங்கியின் முதலீட்டுப் பட்டியலின் பல்லினப்படுத்தல் தொடர்ந்து இடம்பெற்றது. தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த முதலீடுகள் 13 சதவீதத்தினால் அதிகரித்து 2000 இறுதியில் ரூ 100,853 மில்லியன்களாக விளங்கின. மொத்த முதலீட்டில் திறைசேரி உண்டியல்களிலும் திறை சேரி முறிகளிலுமான முதலீடுகளின் பங்கு 1999 இறுதியின் 30 சதவீதத்திலிருந்து 2000 இறுதியில் 38 சதவீதத்திற்கு அதிகரித்தது. திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளிலான முதலீடுகள் முறையே 85 சதவீதத்தினாலும் 25 சதவீதத்தினாலும் அதிகரித்தன. அரசாங்க ரூபாக் கடன்களிலான முதலீடுகளின் பங்கு கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக குறைவடைந்தது. பெருமளவு சந்தை சார்ந்த கருவிகளுக்கு மாறிச் செல்வதன் பிரதிபலிப்பொன்றாக மொத்த முதலீடுகளில் ரூபாக் கடன்களிலான முதலீடுகளின் பங்கு 1999 இன் 56 சதவீதத்திலிருந்து 2000 இல் 46 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தொகுதிக் கடன்கள், வர்த்தகப் பத்திரிக், மற்றும் பங்குகள், நம்பிக்கை கூறுகள் என்பவற்றிலான முதலீடுகள் இவ்வாண்டில் அதிகரித்தன.

நாட்டில் முக்கிய ஓய்வுதியமான ஊழியர் சேமநிதியம் 2000 இல் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. நிதியத்தின் செயற்பாடுகளின் வளர்ச்சி மொத்த உதவு தொகைகள், உறுப்பினர் கணக்குகள், மொத்த மீன்திதியப்பு, உறுப்பினர்களது மீதிகளின் மொத்தம் என்பனவற்றின்

அதிகரிப்புடன் இணைந்ததாக காணப்பட்டது. 2000 இல் ரூ 17,009 மில்லியனாக விளங்கி 24 சதவீத அதிகரிப் பின்ன காட்டியது. எனினும் இது நிலுவையாகவிருந்த கொடுப்பனவொன்றை பெற்றுக் கொள்ளப்பட்ட பாரிய தொகையோன் றினையும் உள்ளடக்குகின்றது. உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்ட மீளிப்புகள் ரூ 7,691 மில்லியனிலிருந்து 2000 இறுதியில் ரூ 10,573 மில்லியனிற்கு அதிகரித்தது. இவை ரூ 29,154 ஆண்டு வட்டிவரவிலிடப்பட்டதன் பின்னர் உறுப்பினர்களின் மொத்த மீதிகளில் அதிகரிப்பினை விளைவித்தன. நாட்டிலிருக்கின்ற மிகப்பெரும் தனி முதலீட்டாளராக விளங்கும் இதன் மொத்த முதலீடுகளின் பெறுமானம் 2000 இறுதியில் ரூ 215 பில்லியனாக விளங்கி இவ்வாண்டில் 16 சதவீத அதிகரிப்பொன்றினை காட்டியது. இதன் நிதிகளின் பெரும்பங்கு அரசபத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டது.

நாட்டின் இரண்டாவது ஓய்வுதிய நிதியமான ஊழியர் நம்பிக்கை நிதியமும் அதன் செயற்பாடுகளில் அதிகரிப்பினைக் காட்டியது. 2000 இல் பெறப்பட்ட மொத்த உதவு தொகை 1999 இன் ரூ 2,665 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ 2,978 மில்லியனாக விளங்கியது. இவ்வாண்டில் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்ட ஓய்வுதிய நன்மைகள் ரூ 1,483 மில்லியனாக விளங்கி மூன்றாண்டு ஆண்டினைக் காட்டிலும் ரூ 61 மில்லியன் அதிகரிப்பினைக் காட்டியது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களது மொத்த மீதிகள் ரூ 28,023 மில்லியனாக விளங்கி மூன்றாண்டு ஆண்டினைக் காட்டிலும் 10 சதவீத அதிகரிப்பைக் காட்டியது. மொத்த முதலீடுகள் 1999 இறுதியின் ரூ.25,243 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000 இறுதியில் ரூ.29,221 மில்லியனாக காணப்பட்டன. முதலீடுகளின் பெரும்பங்கு

அரசு பத்திரங்களில் காணப்பட்டது. அரசுப் பத்திரங்களிலான முதலீடுகள் ரூ.17,621 மில்லியனிலிருந்து 2000 இறுதியில் ரூ.22,476 மில்லியனிற்கு அதிகரித்தன. ஓழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்த சொத்துக்கள் ரூ 29,813 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டினைக் காட்டிலும் 17 சதவீத அதிகரிப்பைக் காட்டியது.

நீண்டகாலக் கடன் வழங்கல் நிறுவனங்கள்

உரிமமளிக்கப்பட்ட சிறப்பியல்பு வாய்ந்த வங்கியான மே எப் சீ சீ வங்கி அதன் கடன் வழங்கல் செயற்பாடுகளை இவ்வாண்டிலும் தொடர்ந்து மேற்கொண்டது. மே எப் சீ சீ வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ.8,074 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டினைக் காட்டிலும் 15 சதவீத அதிகரிப்பினைக் காட்டியது. இவ்வதிகரிப்பானது முக்கியமாக வேளாண்மை, வர்த்தகம் மற்றும் நிதியியல் துறைகளுக்கானதாக இருந்தது எனினும் பசிர்ந்தளிக்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதி இவ்வாண்டில் 12 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சியானது பெரும்பாலான துறைகளுக்கு பசிர்ந்தளிக்கப்பட்ட கடன்களில் காணப்பட்டது.

கைத்தொழில் துறைக்கான கடன் பசிர்ந்தளிப்புக்கள் இவ்வாண்டில் மொத்தவடைந்த போதிலும் இவ்வாண்டில் பசிர்ந்தளிக்கப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை (மொத்தக் கடன்களில் 36 சதவீதம்) கைத்தொழில் துறைக்கானதாகவிருந்தது. மே என் சீ சீ வங்கியிலிருந்தான நிதியிடலைப் பெற்ற இரண்டாவது பாரிய வகையாக நிதியில் துறை (மொத்தக் கடன்களில் 24 சதவீதம்) விளங்குகின்றது. எனினும் நிதியியல் துறைக்கான கடன் பசிர்ந்தளிப்புக்கள் இவ்வாண்டில் 52 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 8 சதவீதத்தை பெற்றுக் கொண்ட வேளாண்மை துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் 2000 இல் ரூ 139 மில்லியனால் ரூ 410 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. மே எப் சீ சீ வங்கியினால் வர்த்தகத் துறைக்கு மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்திற்கு நிதியிடுவதற்காக மொத்தக் கடன்களில் 11 சதவீதமான ரூ 525 மில்லியன் வழங்கப்பட்டது. சொத்து அபிவிருத்தி, சமூக நலப் பணிகள், மின்சாரத், வாயு, நீர் என்பவற்றை உள்ளடக்கும் ஏனைய துறைகளுக்கு வழங்கப்பட்ட நிதிவசதிகள் (மொத்தக் கடன்களின் 19 சதவீதம்) 1999 இன் ரூ 96 மில்லியனிலிருந்து 2000 இல் ரூ 934 மில்லியனிற்கு அதிகரித்தன.

அட்டவணை 10.16
நீண்டகால கொடுகடன் நிறுவனங்களினால் ஒப்புதலளிக்கப்பட்டதும்
வழங்கப்பட்டதுமான கடன்கள் - நோக்க அடிப்படையில்

நோக்கம்	இ.அ. நி.கூ.வ.		தே.அ.வ. (அ)		தே.சே.வ. (ஆ)		அ.ஏ. மு.வ.	த.சே. அ.வ.	வீ.அ. நி.கூ.	தே.வீ.அ. மே.ச.		மொத்தம்	ரூபா மில்லியன்					
	1999	2000	1999	2000	1999	2000				1999	2000	1999	2000	2000	1999	2000		
வேளாண்மை	714	826	490	931	-	-	9	4	37	134	-	-	-	1,250	1,895	4	6	
கைத்தொழில்	4,564	3,637	8,381	6,857	-	-	-	-	211	140	-	-	-	13,156	11,561	42	36	
சுற்றுலா	61	68	668	428	-	-	-	-	49	42	-	-	-	778	231	3	1	
வர்த்தகம்	-	669	1,788	666	-	-	-	-	938	783	-	-	-	2,726	1,449	9	5	
நிதி	1,345	1,531	70	264	1,120	1,383	-	-	28	35	-	-	-	2,563	3,026	8	9	
வீட்டைமைப்பு	149	93	828	853	1,584	1,248	1,598	1,496	70	85	540	472	2,140	3,580	6,909	7,884	22	25
கடன் மீட்பு	-	-	-	-	32	24	18	15	1	-	-	7	-	50	45	0	0	
ஏனையகடன்கள்	172	1,250	217	378	2,975	4,444	54	7	386	702	-	170	-	3,804	5,872	12	18	
மொத்தம்																		
(இப்புதலளிக்கப்பட்டவை)	7,005	8,074	12,442	10,077	5,711	7,099	1,679	1,522	1,720	1,921	540	649	2,140	3,580	31,236	31,963	100	100
வழங்கப்பட்ட கடன்கள் (ஆ)	5,571	4,909	11,791	6,826	5,587	7,091	1,736	1,376	1,720	1,814	525	558	1,116	1,403	28,046	23,977		
ஓப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன் களின் சதவீதமாக வழங்கப்பட்ட கடன்கள்	80	61	95	68	98	100	103	90	100	94	97	86	52	39	90	75		

- (அ) மீன் நிதியிடல் மற்றும் பங்கு மூலதன முதலீடுகளையும் உள்ளடக்கும். வருடாந்த அறிக்கையில் அட்டவணை 4.12இல் தரப்பட்டுள்ள தரவு வரையிலக்கண வேறுபாடு காரணமாக இந் நிரவிளைச் சமூக நிதியிடல் தரப்பட்டுள்ள தரவுடன் இசைந்திருக்கமாட்டாது.
- (ஆ) தசே.அ.வ. = தனியார் சேமிப்பு அபிவிருத்தி வங்கி.
- (இ) தற்காலிகமானவை.
- (ஈ) முன்னைய ஆண்டுகளில் ஓப்புதலளிக்கப்பட்டு ஆய்விருக்கிய ஆண்டில் வழங்கப்பட்ட கடன்களை உள்ளடக்கும்.

மூலங்கள்: இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி. தேசிய அபிவிருத்தி வங்கி. தேசிய சேமிப்பு வங்கி. அரசு ஈடு முதலீட்டு வங்கி. சனச அபிவிருத்தி வங்கி. வரையறைக்கப்பட்ட பிரமுக சேமிப்பு அபிவிருத்தி வங்கி. இலங்கை வீட்டைமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம். தேசிய வீட்டைமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை.

வெளிநின்ற மொத்தக் கடன்களின் பெறுமதி ரூ 15,054 மில்லியனிலிருந்து 2000 இருதியில் ரூ 16,759 மில் லியனிற் கு அதிகாரித் தது. கடன் களில் பெரும் பாலானவை (53 சதவீதம்) நடுத்தர காலத்திற்கானதாக இருந்தது. வெளிநின்ற மொத்தக் கடன் களில் கிட்டத்தட்ட 36 சதவீதம் நீண்ட காலத்திற்கானதாகவும் 11சதவீதம் குறுங்காலத்திற்கானதாகவும் காணப்பட்டன. கடன்களில் பெரும்பாலானவை (91சதவீதம்) பிணையளிக்கப்பட்டனவாகவும் ரூ.5 மில் லியனிற் கு மேற்பட்ட அளவிலான தாகவும் காணப்பட்டன. பெருமளவு கடன்களும் முற்பணங்களும் 14.0 சதவீதம் தொடக்கம் 19.0 சதவீத வீச்சிலான வட்டி வீதத்தில் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாண்டில் மீ எப் சீ சீ வங்கியின் முக்கிய நிதி மூலங்களாக வர்டிக்கையாளர்களினால் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்கள் (53 சதவீதம்), நீண்ட காலக் கடன்பாடுகள் (15 சதவீதம்) மற்றும் குத்தகைத் தீர்ப்பனவை கொடுப்பனவுகள் (10 சதவீதம்) என்பன விளங்கின. மீ எப் சீ சீ வங்கியின் மொத்த சொத்து 2000 இருதியில் ரூ 24,966 மில்லியனாக விளங்கியது.

மற்றைய முக்கிய அபிவிருத்தி நிதி நிறுவனமான தேசிய அபிவிருத்தி வங்கி நீண்ட காலகடன் வழங்கல் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டது. எனினும் ஒப்புதலளிக்கப்பட்டு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களின் அடிப்படையிலான கடன்வழங்கல் செயற்பாடுகள் முன்னைய ஆண்டிலிருந்து வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டன. ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமானம் 1999 இருதியில் ரூ 12442 மில்லியனிலிருந்து 2000 இல் ரூ 10,077 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. இதே போக்கினைத் தொடர்ந்து பகிர்ந்தளிக்கப்பட்ட கடன்கள் 2000ஆம் ஆண்டில் ரூ.8,226 மில்லியனுக்கு 42 சதவீதத்தினால் விழுஷ்சியடைந்தன. இவ்வீழ்ச்சியானது கைத்தொழில், வர்த்தகம் சுற்றுலா ஆசிய துறைகளுக்கான வீழ்ச்சியடைந்த கொடுகடனில் பிரதிபலிக்கப்பட்ட வேளையில் வேளாண்மை, நிதியில், வீடுமைப்பு மற்றும் ஏனைய துறைகளுக்கான கொடுகடனில் அதிகரிப்பு காணப்பட்டது. கைத்தொழில் துறைக்கான கொடுகடன் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்களினதும் முற்பணங்களினதும் 68 சதவீதமாக விளங்கியது. இத்துறைக்கு ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்கள் 1999 இன் ரூ 8,381 மில்லியனிலிருந்து 2000 இல் ரூ 6,857 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. வர்த்தகத் துறைக்கான கடன் ஒப்புதல்கள் ரூ 1,122 மில்லியனால் வீழ்ச்சியடைந்த வேளையில் சுற்றுலாத் துறைக்கான கடன்கள் ரூ 540 மில்லியனால் வீழ்ச்சியடைந்தன. வேளாண்மை, நிதியில் மற்றும் வீடுமைப்பு துறைகளுக்கான கடன்கள் முறையே ரூ 441 மில்லியனாலும், ரூ 194 மில்லியனாலும் ரூ 25 மில்லியனாலும் அதிகரித்தன.

மொத்தக் கடன்களில் பெரும்பாலானவை (49 சதவீதம்) நடுத்தர காலத்திற்கானதாகவும், 36 சதவீதம் குறுங்காலத்திற்கானதாகவும் 15 சதவீதம் நீண்ட காலத்திற்கானதாகவும் இருந்தது. தேசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய நிதி மூலங்களாக வாடிக்கையாளர்களினால் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்கள் (நிதியின் 64 சதவீதம்), பன்னாட்டு ரீதியிலான கொடுகடன் தொகுதிகள் (நிதியின் 16 சதவீதம்) மற்றும் தொகுதிக்கடன் வழங்கல் (நிதியின் 11 சதவீதம்) என்பன விளங்கின. வங்கியின் மொத்தச் சொத்துக்கள் 2000 இருதியில் ரூ 41,545 மில்லியனிற்கு 12 சதவீதத்தினால் அதிகரித்தன.

இலங்கையின் முன்னணி வீடுமைப்பு நிதிநிறுவனமான அரசு ஈட்டு முதலீட்டு வங்கியின் கடன் வழங்கல் செயற்பாடுகளும் 2000 இல் வீழ்ச்சியைக் காட்டின. மொத்த கடன் ஒப்புதல்கள் 1999 இன் ரூ 1,679 மில்லியனிலிருந்து 2000 இல் ரூ 1,522 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. இதேபோக்கினைப் பின்பற்றி இவ்வாண்டில் வழங்கப்பட்ட கடன்களும் 21 சதவீதத்தினால் ரூ 1,376 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. வீடுமைப்பு துறைக்கான மொத்த கடன் ஒப்புதல்கள் இவ்வாண்டின் மொத்த கடன் ஒப்புதல்களில் 98 சதவீதத்திற்கு வகைக்கூறி ரூ 102 மில்லியனால் வீழ்ச்சியடைந்தன. மொத்தக் கடன் ஒப்புதல்களில் 86 சதவீதம் நீண்ட காலத்திற்கானதாகவும், 13 சதவீதம் நடுத்தர காலத்திற்கானதாகவும் இருந்தது. பெரும்பாலான கடன் ஒப்புதல்களுக்கு சொத்து ஈடு, நிலையான வைப்புக்கள், ஊழியர் சேம நிதிய மீதிகள் என்பவற்றால் பிணையளிக்கப்பட்டன. பெரும்பாலான கடன் கள் 16-18 சதவீத வட்டி வீதங்களில் ஒப்புதலளிக்கப்பட்டிருந்தன. அரசு ஈட்டு முதலீட்டு வங்கி அதன் கடன் வழங்கல் வீதங்களை சந்தை போக்குகளுக்கு இசைந்த விதத்தில் ஆண்டின் பிற்பகுதியில் மேல்நோக்கி திருத்தியமைத்தது. ஆண்டு தொடக்கத்தில் 15 - 17 சதவீத வீச்சிலிருந்த வீடுமைப்பு துறைக்கான கடன் வழங்கல் வீதங்கள் 2000 திசைம்பரில் 16 - 18 சதவீத வீச்சுக்கு அதிகரித்தன.

அரசு ஈட்டு முதலீட்டு வங்கியினால் இவ்வாண்டில் திரட்டப்பட்ட மொத்த வைப்புக்கள் ரூ 3,430 மில்லியனாக விளங்கி 11 சதவீத அதிகரிப்பினைக் காட்டின. இவ்வாண்டில் வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் பல தடவைகளில் படிப்படியாக மேல் நோக்கி திருத்தியமைக்கப்பட்டது. பெப்புருவரியில் 11.50 சதவீதமாகவிருந்த ஓராண்டு நிலையான வைப்பு வீதம் நவெம்பரில் 15 சதவீதத்திற்கு பல தடவைகளில் அதிகரிக்கப்பட்டது. அரசு ஈட்டு முதலீட்டு வங்கியின் முக்கிய நிதிமூலங்களாக வாடிக்கையாளர்களால் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்களும் (83 சதவீதம்), நிலையான வைப்புக்களும் (15 சதவீதம்) விளங்கின.

அரசு ஈட்டு முதலீட்டு வங்கியின் மொத்தச் சொத்துக்கள் 1999 இறுதியின் ரூ 7,447 மில்லியனிலிருந்து ரூ 8,089 மில்லியனிற்கு அதிகரித்தன.

இரு தனியார் சேமிப்பு அபிவிருத்தி வங்கிகளினால் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்கள் 1999 இன் ரூ.1,720 மில்லியனிலிருந்து 2000 இல் ரூ 1,921 மில்லியனிற்கு அதிகரித்தன. இவ்வாண்டில் வேளாண்மை, வீடுமைப்பு நிதியியல் மற்றும் ஏனைய துறைகளுக்கான கடன்கள் மேம்பாடொன்றினை காட்டிய வேளையில் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளுக்கான கடன்கள் வீழ்ச்சியொன்றைக் காட்டின. வேளாண்மைத் துறைக் கான கடன் கள் ரூ 37 மில்லியனிலிருந்து ரூ 134 மில்லியனிற்கு அதிகரித்தன. நிதியியல் மற்றும் வீடுமைப்பு துறைகளுக்கான கடன்கள் முறையே 25 சதவீதத்தினாலும் 21 சதவீதத்தினாலும் அதிகரித்தன. இவ்வாண்டில் மொத்தக் கடன்களில் 41 சதவீத பங்கினைக் கொண்டுள்ள வர்த்தகத் துறைக்கான கடன்கள் ரூ 155 மில்லியனால் வீழ்ச்சியடைந்தன. கைத்தொழில் துறைக்கான கடன்களும் 1999 இன் ரூ 211 மில்லியனிலிருந்து ரூ 140 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. 2000 இல் இரு வங்கிகளினதும் முக்கிய நிதி மூலமாக * வைப்புக்கள், கடன்பாடுகள், தொகுதிக் கடன் வழங்கல் என்பன விளங்கின, இவ்வாண்டில் இரு வங்கிகளினதும் மொத்தச் சொத்துக்கள் 14 சதவீதத்தினால் ரூ 5,082 மில்லியனிற்கு அதிகரித்தன.

இலங்கை வீடுமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து வீடுமைப்பு துறைக்கு கடன் வழங்கியது. ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்கள் முன்னைய ஆண்டின் 3,115 கடன்களின் பேரிலான ரூ 540 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2,245 கடன்கள் தொடர்பில் ரூ 649 மில்லியனாக காணப்பட்டன. பசிர்ந்தளிக்கப்பட்ட கடன் தொகை 6 சதவீதத்தினால் ரூ 558 மில்லியனிற்கு அதிகரித்தது. ஒப்புதலளிக்கப்பட்ட மொத்த கடன்களில் 93 சதவீதமானவை நீண்ட காலத்திற்கானதாக காணப்பட்டது. பெரும்பாலான கடன்கள் ரூ100,000 ரூ400,000 இற்கு இடைப்பட்ட வீச்சில் காணப்பட்டதுடன் காணி மற்றும் சொத்துக்களினால் பிணையிக்கப்பட்டுமிருந்தன. பெரும்பங்கு கடன்களில் 15-19 சதவீத வீச்சிலான வட்டி வீதமொன்றினைக் கொண்டிருந்தது. இலங்கை வீடுமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய நிதிமூலமாக வாடிக்கையாளர்களினால் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்கள் (75 சதவீதம்) விளங்கின. தேசிய வீடுமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் வீடுமைப்பு துறைக்கு கொடுகடன் வசதிகளை வழங்கியது. தேசிய வீடுமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2000 இல் ஒப்புதலளிக்கப்பட்ட கடன்கள் முன்னைய ஆண்டின் ரூ 2,140 மில்லியனுடன் ஒப்பிடுகையில்

ரூ.3,580 மில்லியனாக விளங்கிய வேளையில் மொத்த கடன் பகிர்ந்தளிப்புக்கள் 2000 இல் 26 சதவீதத்தினால் ரூ.1,403 மில்லியனுக்கு அதிகரித்துக் காணப்பட்டன. கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,000 ஆகவும் அனைத்து கடன்களும் ரூ 25,000 இற்கு கீழ்ப்பட்ட 12.00-16.00 சதவீத வட்டி வீதங்களைக் கொண்டதாகவும் காணப்பட்டன.

நிதிக் கம்பனிகள்

நிதிக்கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள்/ பொறுப்புக்கள் 1999ஆம் ஆண்டினைவிட (17.7 சதவீதம்) 2000ஆம் ஆண்டில் மெதுவான வீதத்தில் (9.3 சதவீதம்) விரிவடைந்தன. ஒப்பிடுகையில் வர்த்தக வங்கிகளின் மொத்தச் சொத்துக்கள் 1999இல் 14 சதவீதத்தினாலும், 2000ஆம் ஆண்டில் 19 சதவீதத்தினாலும் உயர்வடைந்தன. நிதிக் கம்பனிச் சொத்துக்கள் வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் சொத்துக்களில் ஏறத்தாழ 5 சதவீதமாகக் காணப்பட்டன. 2000ஆம் ஆண்டில் நிதிக் கம்பனிகள்து வைப்புக்களின் வளர்ச்சி வீதமும் ஒப்பீட்டு ரீதியில் வர்த்தக வங்கிகளை விட (14 சதவீதம்) குறைவானதாகவே (9 சதவீதம்) இருந்தது. நிதிக் கம்பனிகளின் சொத்துக்கள் பொறுப்புக்களின்

அட்டவணை 10.17

உரிமம்பெற்ற நிதிக் கூட்டு நிலையங்களின் சொத்துக்களும் பொறுப்புக்களும்

ரூபா மில்லியன்

விடயம்	1999 நிசெபர் 3/31	2000 மாசு 3/31	2000 பூன் 30/31	2000 செப்டம்பர் 30/31	2000 நிசெபர் 3/31
	உள்ளவாறு	உள்ளவாறு	உள்ளவாறு	உள்ளவாறு	உள்ளவாறு
சொத்துக்கள்					
1. கடன்களும் முற்பணங்களும் வாடகைக் கொள்வனவு	20,041	20,803	21,472	22,067	22,306
குத்தகை	1,807	2,694	2,684	2,690	1,762
உண்மைச் சொத்து	12,187	12,456	12,731	12,929	13,718
2. பங்கு மூலதன முதலீடுகள்	2,157	604	686	691	2,108
3. பங்கு மூலதன முதலீடுகள்	2,043	1,960	1,872	1,991	2,038
4. தீற்றுசேரி உண்டியல்கள்	2,242	2,370	2,518	2,560	2,605
5. காசும் வங்கி நிலுவைகளும்	939	1,035	824	814	706
6. நிலையான சொத்துக்கள்	2,501	2,632	2,664	2,697	2,738
6. ஏனைய சொத்துக்கள்	2,942	2,977	3,229	3,172	3,173
மொத்தம்	30,708	31,777	32,579	33,301	33,566
பொறுப்புக்கள்					
1. மூலதனக் கணக்கு	4,700	4,890	4,870	4,878	4,947
2. நிலையான வைப்புக்கள்	18,124	18,970	19,299	19,587	18,619
3. வைப்புச் சான்றிதழ்கள்	986	1,011	1,104	1,139	2,194
4. கடன்பாடுகள்	2,008	2,011	2,134	2,281	2,433
5. ஏற்பாடுகள்	1,143	1,378	1,510	1,574	1,576
6. ஏனைய பொறுப்புக்கள்	3,747	3,517	3,662	3,842	3,797
மொத்தம்	30,708	31,777	32,579	33,301	33,566
மத்திய வங்கிக்கு அறிக்கையிட்ட நிதிக் கூட்டு நிலையங்களின் எண்ணிக்கை					
(அ) தற்காலிகமானவை.	25	25	25	25	25
மூலம்: இலங்கை மத்திய வங்கி.					

மெதுவான விரிவாக்கத் திற்கு நிதிக்கம்பனிகளின் நிலையான வைப்புக்கள் 2000 ஆம் ஆண்டு ஒத்தோபாரிலிருந்து 2000 ஆம் ஆண்டு திசெம்பரில் 6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமேயே காண்றமாகும். எதிர்பாரா இடர்களற்ற அரச பிணைங்களின் மீது வழங்கப்பட்ட உயர்ந்த வட்டி வீதங்களும் இவ்வபிரித்திக்கு குறிப்பிடத்தக்களிலிருந்து உதவியிருக்கும். 2000 ஆம் ஆண்டில் நிதிக்கம்பனிகளினால் வழங்கப்பட்ட மொத்த வெளிநின்ற கடனும் சார்புரீதியில் வர்த்தக வங்கிகளின் வீதத்திலும் (17 சதவீதம்) பார்ஷீ குறைந்த வேகத்திலேயே (11 சதவீதம்) வளர்ச்சியடைந்தது.

கடன்களும், முற்பணங்களும் நிதிக்கம்பனிகளின் சொத்துக்களின் முக்கிய வகையாகத் தொடர்ந்துமிருந்து, மொத்தச் சொத்துக்களில் பெரும்பாலும் மூன்றிலிருந்து பங்கிற்கு வகை கூறின. அதனைத் தொடர்ந்து முதலீடுகளும் (14 சதவீதம்) நிலையான சொத்துக்களும் (8 சதவீதம்) காணப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் கடன்களினதும் முற்பணங்களினதும் வளர்ச்சி வீதம் 1999இன் 17 சதவீத வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீதமாகக் காணப்பட்டன. ஒப்பிடுகையில், வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தோழில் பிரிவுகளின் கடன்கள் மற்றும் முற்பணங்களின் வெளிநின்ற தொகை 1999இல் 16 சதவீதமாகவும் 2000 ஆம் ஆண்டில் 17 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்தன. கடன்கள் மற்றும் முற்பணங்களில் குத்தகையிடல் (61 சதவீதம்) உண்மைச்சொத்து (9 சதவீதம்) மற்றும் தவணைக் கொள்வனவு (8 சதவீதம்) என்பன முக்கிய கூறுகளாக இருந்தன. 2000 ஆம் ஆண்டில் குத்தகை நடவடிக்கைகளுக்கான கொடுகடன் 13 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் தவணைக் கொள்வனவு மற்றும் உண்மைச்சொத்து அபிவிருத்தி என்பனவற்றிற்கான கொடுகடன் ஒவ்வொன்றும் 2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.

நிதிக்கம்பனிகளின் சொத்துக்களில் முதலீடுக் கூறு 14 சதவீதமாக இருந்ததுடன், அம்முதலீடில் 60 சதவீதம் அரச பிணையங்கள் முக்கியமாக திறைசேரி உண்டியல்கள் என்பனவற்றில் காணப்பட்டன. திறைசேரி உண்டியல் களின் முதலீடு 16 சதவீதத்தினால் அதிகரித்தது. மற்றைய சொத்துக்களிடையே காச மற்றும் வங்கி நிலுவைகளின் உடமைகள் 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த வேளையில் நிலையான சொத்துக்கள் 9 சதவீதத்தினால் உயர்வடைந்தன.

பொறுப்புக்களின் அமைப்பை நோக்குகையில், முக்கிய கூறாக வைப்புக்கள் காணப்பட்டு மொத்த வைப்புக்களில் 62 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில், மூலதனம் மற்றும் ஒதுக்குகள் 15 சதவீதத்தினையும் ஏனைய பொறுப்புக்கள் 11 சதவீதத்தினையும் கொண்டிருந்ததுடன் கடன்பாடுகள் 7 சதவீதத்திற்கு

வகைகூறின. நிதிக்கம்பனிகளின் மொத்த வைப்புக்கள் வர்த்தக வங்கிகளின் ரூபா வைப்புக்களில் காணப்பட்ட 13 சதவீதம் கொண்ட அதிகாப்புடன் (1999இல் 13 சதவீதம்) ஒப்பிடுகையில் 2000 ஆம் ஆண்டில் 9 சதவீதத்தினால் (1999இல் 19 சதவீதம்) அதிகரித்தன. நிதிக்கம்பனிகள் கடன்பாடுகளில் தங்கியிருக்கும் தன்மை 21 சதவீதத்தினால் (1999இல் 5 சதவீதம்) அதிகரித்தது. கடன் பாடுகளில் தங் கியிருக்கும் தன்மை அதிகரித்தமைக்கு வைப்புக்களில் ஏற்பட்ட மெதுவான வளர்ச்சி காரணமாக இருக்கலாம். அதேவேளை, 2000 ஆம் ஆண்டில் நிதிக்கம்பனிகளின் மொத்தப் பொறுப்புக்களில் அறவிடமுடியா மற்றும் ஐயக்கடன்களுக்கான ஒதுக்குகள் 4 சதவீதத்தில் (1999இல் 3 சதவீதம்) காணப்பட்டன.

10.11 சிறப்பியல்புவாய்ந்த நிதியியல் நிறுவனங்கள் வணிக வங்கித்தோழில்

2000 ஆம் ஆண்டில் வணிக வங்கித் தொழிலை மேற் கொள் ளும் 13 சிறப்பியல்புவாய்ந்த நிறுவனங்களிலிருந்து தகவல்கள் பெறப்பட்டன. மூன்னைய ஆண்டினைப் போலவே இவ்வாண்டிலும் இந்நிறுவனங்களின் நடவடிக்கைகள் மெதுவடைந்தன. 2000 ஆம் ஆண்டின் இறுதியில் இந்நிறுவனங்களின் மொத்தச் சொத்துக்கள் 25 சதவீதத்தினால் ரூ.18,289 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. சில நிறுவனங்களில் ஏற்பட்ட பாரிய இழப்புக்களின் முதன்மைக் காரணமாக முழுமையாக இக்கைத் தொழில் ரூ.1,761

அட்டவணை 10.18
வணிக வங்கிகளின் நடவடிக்கைகளின் முன்னேற்றம்
1999-2000
ரூபா மில்லியன்

	1999 (அ)	2000 (ஆ)
1. குத்தகையின் மீது பெறப்பட்ட வருவாய்	692.2	689.5
2. வர்த்தக உண்டியல்களின் கழிவின்மீது வட்டி	213.3	67.9
3. நிதி மற்றும் சந்தேப்புடுத்தல் ஆலோசனை	57.5	66.5
4. காப்புப் பொறுப்புத் தருகுகள்	1.8	0.4
5. காப்புறுத்தி தருகுகள்	3.3	4.4
6. விளிம்பு வர்த்தகத்தின் மீதான வட்டி	32.2	36.3
7. பங்குகளின் முதலீடின் மீதான இலாபம்	-35.0	-0.1
8. திறைசேரி உண்டியல்களின் மீதான வட்டி	271.0	241.9
9. கடன்கள் மீதான வட்டி	435.9	398.5
10. பங்கிலாபங்கள்	79.8	74.5
11. ஏனைய வருமானம்	536.4	358.3
12. மொத்த வருமானம்	2,288.4	1,938.1
13. வரிக்கு முன்னான இலாபம்	-941.3	-1,761.0
14. மொத்தச் சொத்துக்கள்	24,540.7	18,288.6
வணிக வங்கி அறிக்கைகளின் எண்ணிக்கை	13	13

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) வணிக வங்கிகளிலிருந்து பெறப்பட்ட புதிய தகவல்களின்படி 1999 தரவுகள் திருத்தம் செய்யப்பட்டன.

(ஆ) தற்காலிகமானவை.

மில்லியன்கொண்ட இழப்பினை அனுபவித்தது. 2000ஆம் ஆண்டில் வணிக வங்கிகளின் மொத்த வருவாய் ரூ.2,238 மில் லியனிலிருந்து ரூ.1,938 மில் லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. முக்கிய வருவாய் மூலங்களாக குத்தகையிடல், கடன் கள் மற்றும் அரசு பினையங்களிலிருந்தான் முதலீடுகள் என்பன காணப்பட்டன. மொத்த வருவாய்களில் 36 சதவீதத்திற்கு வகைக்கூறிய குத்தகை வருமானம் இவ்வாண்டில் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. மொத்த வருவாயில் முறையே 12 சதவீதத்திற்கும் 21 சதவீதத்திற்கும் வகைக்கூறிய திறைசேரி உண்டியல் கள் மற்றும் கடன் களிலிருந்தான் வருவாய்கள் முறையே 29 மில்லியனாலும் 37 மில்லியனாலும் வீழ்ச்சியடைந்தன. இதேவேளையில் நிதியில் மற்றும் சந்தைப்பட்டுத்தல் பணிகள் மற்றும் எல்லை இலாப வர்த்தகம் என்பன வற்றிலிருந்து பெறப்பட்ட வருவாய் இவ்வாண்டில் சிறிதளவு மேம்பாட்டைக் காட்டியது.

குத்தகைக் கம்பனிகள்

இலங்கையில் குத்தகை வாணிபத்தில் ஈடுபட்டுள்ள சிறப்பியல்புவாய்ந்த ஐந்து குத்தகைக் கம்பனிகள் காணப்படுகின்றன. சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகளுக்கு வேதிகமாக வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமைபெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் நிதிக் கம்பனிகள், வணிக வங்கிகள் போன்ற ஏனைய நிதியில் நிறுவனங்களும் குத்தகை நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு இலங்கையில் குத்தகை நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு அதிகரிப்பதைக் குறிதுக்காட்டுகின்றன. 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குத்தகை நிதியிடல் சட்டம் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் பாராஞமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குத்தகை நிதியிடும் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தி கண்காணிப்பதற்கான அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. இச் சட்டத்தின்கீழ் இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட ஆக்குறைந்த பங்கு அல்லது வழங்கப்பட்ட மூலதனத்துடன் கம்பனிகள் சட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட உரிமைபெற்ற அனைத்து நிதியில் நிறுவனங்களுக்கும் பொதுக் கம்பனிகளுக்கும் மத்திய வங்கியிலிருந்து ஒப்புதலைப் பெற்றுக் கொண்டபின் குத்தகை நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும்.

இவ்வாண்டில் குத்தகை நிறுவனங்களின் நடவடிக்கைகள் அதிகரித்தன. ஐந்து சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் ரூ.1,848 மில்லியனால் அதிகரித்தது. 2000ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.14,168 மில்லியனுக்கு அதிகரித்தன. இக்கம்பனிகளினால் வழங்கப்பட்ட மொத்தக் குத்தகை 1999இன் ரூ.4,912 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ரூ.5,327 மில்லியனுக்கு அதிகரித்தது. குத்தகை நிதியின்

முக்கிய விடயங்களாக வர்த்தக வாகனங்கள் (60 சதவீதம்) மற்றும் பயணிகள் வாகனங்கள் (19 சதவீதம்) என்பன விளங்கின. 2000ஆம் ஆண்டில் இவ்வசதிகளுக்கான குத்தகை முறையே 9 சதவீதத்தினாலும் 20 சதவீதத்தினாலும் அதிகரித்தது. பொறி மற்றும் கருவிகளுக்கான குத்தகை அதிகரித்த வேளையில் அலுவலக உபகரணங்களுக்கான குத்தகை நிதியிடல் வீழ்ச்சியினைப் பதிவுசெய்தது.

நிதியிடலைப் பெற்றுக்கொண்ட துறைகளைப் பொறுத்தவரையில் மொத்த நிதியிடலில் 37 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்த வர்த்தகத்துறை இவ்வாண்டில் -ரூ.190 மில் லியனைப் பெற்றுக் கொண்டது. போக்குவரத்துத்துறை (மொத்த நிதியிடலில் 20 சதவீதம்), பணிகள் துறை (மொத்த நிதியிடலில் 20 சதவீதம்) என்பன வற்றுக்கான நிதியிடல் வசதிகள் இவ்வாண்டில் முறையே ரூ.164 மில்லியனாலும் ரூ.27 மில்லியனாலும் அதிகரித்தன. வேளாண்மைத் துறையினால் பெறப்பட்ட நிதியிடகள் ரூ.101 மில்லியனால் அதிகரித்தன. எனினும், கைத்தொழில் துறையினாலும் கட்டுமானத்துறையினாலும் அனுபவிக்கப்பட்டுவந்த குத்தகை வசதிகள் இவ்வாண்டில் மெதுவடைந்தன.

நிதியங்களின் அதிகயர் செலவு, செலுத்தப்படாது தாமதமான கடன்களின் அதிகரிப்பு, ஏனைய நிதியில் நிறுவனங்களிலிருந்தான் போட்டி என்பன இவ்வாண்டில் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகளினால் எதிர்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளில் சிலவாகும்.

தொழில் முயற்சி மூலதனக் கம்பனிகள்

இலங்கையில் தொழிற்படும் தொழில்முயற்சி மூலதனக் கம்பனிகளின் மொத்த எண்ணிக்கை இவ்வாண்டில் ஏழாக மாறாது காணப்பட்டது. ரூ.2,918 மில்லியனாக விளங்கிய தொழில்முயற்சி மூலதனக் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் இவ்வாண்டில் சிறிதளவான அதிகாரிப்பைக் காட்டின. கடந்த காலங்களைப் போலவே தொழிற்பயிற்சி மூலதனக் கம்பனிகள் வாணிபங்களைத் தொடங்குதல், ஏற்கெனவேயுள்ள தொழில் முயற்சிகளை விரிவாக்குதல் சொத்துக்களின் கைக்கொள்ளல் மற்றும் முழுமையாகக் கொள்வனவு செய்தல் என்பன வற்றிற்காக நீண்டகால நிதியங்களைத் தொடர்ந்து வழங்கியது. 2000ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்டிருந்த மொத்த நிதியங்கள் ரூ.1,705 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டைவிட 9 சதவீத அதிகரிப்பைக் கொண்டிருந்தன. மொத்த நிதியில் 47 சதவீதத்திற்கு வகைக்கூறிய வாணிபங்களைத் தொடங்குவதற்கான பங்குடைமை முதலீடுகள், இவ்வாண்டில் 3 சதவீதத்தினால் அதிகரித்தன. தொழில் முயற்சிகளை விரிவாக்குவதற்கான நிதியிடலில் 38 சதவீத

வளர்ச்சியொன்று காணப்பட்டது. எனினும், தொழில் முயற்சிகளின் கைக்கொள்ளல் மற்றும் முழுமையான கொள்வனவு என்பனவற்றுக்கான நிதியங்கள் 2000ஆம் ஆண்டில் ரூ.162 மில்லியனிலிருந்து ரூ.140 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. 2000ஆம் ஆண்டில் ஆதரவு வழங்கப்பட்ட செயற்றிடங்களின் மொத்த எண்ணிக்கை 471ஆக விளங்கி கணிசமான சுயதொழில் முயற்சிகளையும் உள்ளடக்கியிருந்தன.

காப்புறுதிக் கம்பனிகள்

காப்புறுதிக் கைத் தொழிலுக் கான ஒழுங்குமுறைப்படுத்தும் வரைச் சட்டமொன்றை நிறுவுவதற்காக 2000ஆம் ஆண்டில் புதிய காப்புறுதிச் சட்டமொன்று ஆக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதிக் கைத் தொழில் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டம், காப்புறுதிக் கைத் தொழலை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேற்பார்வை செய்து ஒழுங்குமுறைப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இலங்கை காப்புறுதிச் சபை ஒன்றினை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. முதலீட்டுத் தீர்மானங்களுக்காக காப்புறுதிச் சபைக்கு பெருமளவு சுயாதீனத்தையும் புதிய சட்டம் வழங்குகின்றது. புதிய சட்டத்தின்படி ஆயுள் மற்றும் பொது ஏதுக்களின் ஆக்குறைந்தது 30 சதவீதமும் 20 சதவீதமும் அரசு பின்னயங்களில் முதலீடு செய்யப்பட வேண்டுமென்ற பணிப்புக் காணப்படுகின்றது. எனினும், நிதியங்களின் எஞ்சிய பகுதி தொடர்பாக முதலீட்டுத் தீர்மானங்களை மேற் கொள்ளுவதற்கு சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காப்புறுதிக் கைத் தொழிலில் இடம் பெற்ற இன்னுமெராறு முக்கிய நிகழ்வு என்னவெனில் பங்கு மூலதனத்தில் 90 சதவீதம் வரையிலான வெளிநாட்டு உடைமையை அனுமதிப்பதற்காக வெளிநாட்டுப் பங்குடைமையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையாகும்.

காப்புறுதிக் கைத் தொழில் இவ்வாண்டில் தொடர்ந்து போட்டித்தனமை உடையதாக இருந்தது. தொழிற்பாட்டில் இருக்கும் காப்புறுதி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது ஆகும். வெளிநாட்டு ஒத்துழைப்புடன் ஹேல்ஸ் ஏஜன்டீஸ் இன்கூரன்ஸ் கம்பனி விழிற்றெற் என்ற புதிய கம்பனியொன்று 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டிருக்கையில் சனசக்தி ஸெலப் இன்கூரன்ஸ் கம்பனி மற்றும் சனசக்தி பொது இன்கூரன்ஸ் கம்பனி விமிட்டெட்டும் ஒன்றுசேர்ந்து சனசக்தி இன்கூரன்ஸ் கம்பனி விமிட்டெட்டை உருவாக்கியது. காப்புறுதிக் கம்பனிகளின் மொத்தக் கிளை வலையமைப்பு 1999இன் 285இலிருந்து 2000ஆம் ஆண்டில் 293இற்கு அதிகரித்தது. இக்கம்பனிகளின் வரிக்கு முன்னதான தேறிய இலாபம் ரூ.40

மில்லியனினால் அதிகரித்திருக்கையில் மொத்தச் சொத்துக்கள் 4 சதவீதத்தினால் அதிகரித்து 2000ஆம் ஆண்டு இறுதியில் ரூ.29,817 மில்லியனை அடைந்தது. ஆயுள் காப்புறுதி நடவடிக்கைகள், பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் வளர்ச்சி காணப்பட்டது.

ஆயுள் உத்தரவாத நிதியங்களின் மொத்தப் பெறுமதி 2000ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.23,799 மில்லியனுக்கு 22 சதவீதத்தினால் அதிகரித்தது. புதிய வாணிபம் சம்பந்தமாக சேகரிக்கப்பட்ட மொத்தக் கட்டுப்பணம் இவ்வாண்டில் ரூ.260 மில்லியனினால் அதிகரித்தது. புதிய வாணிபங்கள் மீது காப்புறுதி செய்யப்பட்ட தொகை 2000ஆம் ஆண்டு இறுதியில் ரூ.26,911 மில்லியனுக்கு 2 சதவீதத்தினால் அதிகரித்தது. நடைமுறையிலிருக்கும் வாணிபங்கள் தொடர்பாக காப்புறுதி செய்யப்பட்ட தொகையும், சேகரிக்கப்பட்ட மொத்தக் கட்டுப்பணமும் முறையே 12 சதவீதத்தினாலும் 20 சதவீதத்தினாலும் அதிகரித்தன. முதிர்ச்சி, இறப்பு, இயலாமை மற்றும் ஒப்படைப்பு மீதான மொத்த நன்மைக் கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டில் ரூ.1,585 மில்லியனுக்கு 8 சதவீதத்தால் அதிகரித்தன.

தீ காப்புறுதி, பொது விபத்துக் காப்புறுதி, கடற்காப்புறுதி, வாகனக் காப்புறுதி ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் இவ்வாண்டில் முன்னேற்றமொன்றைக் காட்டின. பொதுக் காப்புறுதியைப் பொறுத்தமட்டில் நடைமுறையிலிருக்கும் காப்புறுதிப் பத்திரங்களுக்கான தேறிய கட்டுப்பணம் ரூ.5,126 மில்லியனிலிருந்து ரூ.6,147 மில்லியனுக்கு அதிகரித்தது. முன்னைய காலங்களைப் போலவே வாகனக் காப்புறுதி மற்றும் பொதுவிபத்துக் காப்புறுதி, பெர்துவான காப்புறுதி வகையில் மிகக் கூடிய துறைகளாக விளங்கின. வாகனக் காப்புறுதி வகை மற்றும் பொது விபத்துக் காப்புறுதி வகையில் நடைமுறையிலிருக்கும் காப்புறுதிப் பத்திரங்களுக்கான தேறிய கட்டுப்பணம் முறையே ரூ.171 மில்லியனினாலும் ரூ.141 மில்லியனினாலும் அதிகரித்தது. இதேவேளை தீ காப்புறுதி மற்றும் கடற் காப்புறுதி மீதான தேறிய கட்டுப்பணம் முறையே 33 சதவீதத்தினாலும் 24 சதவீதத்தினாலும் அதிகரித்தது.

10.12 பணச்சந்தை

பொதுவான போக்குகள்

1999 இறுதியில் தேர்தல் காரணமாக எழுந்த நிச்சயமற்ற சந்தைநிலைகள், வைகே பிரச்சனை மற்றும் பண்டிகைக் கான காரணிகள் போன்றவற்றின் விளைவாக பொதுமக்களால் மீளப்பட்ட பணம் மீளவும் பாய்ச்சற்பட்டமையைத் தொடர்ந்து, 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூபாத் திரவத் தன்மையில் முன்னேற்றமொன்று காணப்பட்டது. எனினும், அதிகரித்த அரசுதுறைக் கடன்பாடுகள் மற்றும்

அட்டவணை 10.19
பணச் சந்தைத் தொழிற்பாடுகள் 1998-2000

காலம்	அழைப்புப் பணச் சந்தை				முதலாந்தரத் திறைசேரி உண்டியல் சந்தை				இரண்டாந்தர திறைசேரி உண்டியல் சந்தை (மத்திய வங்கி)		
	மொத்தக் கடன் வழங்கல்/கடன்பாடு	காலமுடிவில் நின்றவை	மொத்த வெளி நின்றவை	பழங்கப் பட்ட தொகை	ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகை (கொள்வனவுகள்)	மத்திய வங்கி	வர்த்தக எண்யவை	மொத்தம் வங்கிகள்	மொத்த விற்பனைகள்	மொத்தக் கொள்வனவுகள்	
1998											
1ஆம் காலாண்டு	210,509	4,141	112,996	56,717	7,175	32,321	17,221	56,717	2,218	10,491	
2ஆம் காலாண்டு	196,668	2,734	114,996	50,086	6,398	28,254	15,434	50,086	4,062	4,143	
3ஆம் காலாண்டு	241,206	5,759	117,996	53,542	6,924	32,825	13,793	53,542	3,373	123	
4ஆம் காலாண்டு	232,184	4,272	119,996	70,338	5,502	44,740	20,096	70,338	1,738	105	
1999											
1ஆம் காலாண்டு	226,659	3,025	121,996	48,714	5,193	30,684	12,837	48,714	2,141	318	
2ஆம் காலாண்டு	228,935	3,811	123,996	54,103	10,886	30,482	12,735	54,103	1,581	490	
3ஆம் காலாண்டு	244,090	6,131	123,996	54,272	10,682	29,447	14,143	54,272	2,184	593	
4ஆம் காலாண்டு	255,370	6,520	124,996	57,201	12,964	33,877	10,360	57,201	920	25	
2000											
1ஆம் காலாண்டு	336,470	6,045	124,996	49,269	7,440	32,052	9,777	49,269	6,268	333	
2ஆம் காலாண்டு	281,150	10,465	124,996	43,799	16,089	18,209	9,501	43,799	3,536	200	
3ஆம் காலாண்டு	409,241	11,743	131,996	48,548	23,176	14,381	10,991	48,548	1,409	103	
4ஆம் காலாண்டு	338,358	30,339	134,996	40,428	6,724	19,138	14,566	40,428	3,734	1,429	

ஆலம்: இலங்கை மத்திய வங்கி.

சென்மதிநிலுவைப் பற்றாக்குறையின் பேரிலான வெளிப்பாய்ச்சல் என்பவற்றின் காரணமாக சந்தையில் ரூபாத் திரவத்தன்மையின் பற்றாக்குறை ஆண்டு முழுவதும் காணப்பட்டது. சந்தையில் திரவத்தன்மை நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களினாடாகவும் முதலாந்தர ஏலங்களில் திறைசேரி உண்டியல் களைக் கொள்வனவு செய்ததன் மூலம் திரவத்தன்மையைச் சந்தைக்குள் புகுத்தியதன் மூலம் இலங்கை மத்திய வங்கி கொடுக்கன் இடைவெளியை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டுச் செலாவனிச் சந்தைக்கான திரவத்தன்மையை கூடிய அளவிற்கு அதிகாரிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் வைத்திருக்கப்படாத வெளிநாட்டு நாணய வைப்புக்கள் தொடர்பான நியதி ஒதுக்குத் தேவைப்பாடும் ஒக்டோவீல் அகற்றப்பட்டமையால் ஐ.அ.டோலர் 61 மில்லியனைச் சந்தைக்கு விடுவித்தது.

வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச்சந்தை

சந்தையில் ரூபா திரவத்தன்மையில் காணப்பட்ட பற்றாக்குறை குறிப்பாக சில வங்கிகளில் திரன்ட அளவில் காணப்பட்டமையானது அழைப்புப் பணச்சந்தையின் மொத்தப் புரான் 1999இன் ரூ955 பில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டின் ரூ.1,365 பில்லியனுக்கு கணிசமாக அதிகரித்தது. அழைப்புப் பணச்சந்தை வீதங்கள் 2000ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏறத்தாழ 15 சதவீதமாகக்

காணப்பட்டதெனினும் கடன்பாடுகள் அதிகரித்தமையினாலும் அது நாணயக்கொள்கை இறுக்கமாக்கப்பட்டமையாலும் 2000ஆம் ஆண்டின் இறுதியில் 26 சதவீதத்தில் காணப்பட்டது.

முதலாந்தர திறைசேரி உண்டியல் சந்தை

2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறைசேரி உண்டியல்களின் மீதான விளைச்சல் வீழ்ச்சியடைந்த போதும் அதிகரித்த அரசின் கடன்பாடுகள் மற்றும் இறுக்கமாக்கப்பட்ட நாணயக்கொள்கை என்பன வற்றினைத் தொடர்ந்து ஆண்டின் எஞ்சிய பகுதியில் குறிப்பாக ஆண்டின் பின்னரைப்பகுதியில் விளைவு மிகக் கூடுதலாகக் அதிகரித்தது. சந்தையில் ரூபாத் திரவச் சந்தையில் பற்றாக்குறை காணப்பட்டபோதும் உயர் விளைச்சல் வீதங்களுடன் பூச்சியில் நிலையில் காணப்பட்ட எதிர் பாரா இழப்புக்கள் முதலீட்டாளர் களை கவர்ந்தமையின் காரணமாக ஒரு சில ஏலங்கள் மட்டுமே குறைந்த மட்டத்தில் உதவப்பட்டன. 1999இன் ரூ186,490 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் முதலாந்தர சந்தைக்குட்பட்ட திறைசேரி உண்டியல்களின் மொத்தப் பெறுமதி ரூ.152,293 மில்லியனாக விளங்கியது.

நாடாளுமன்றத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் வழங்கல்களின் உச்ச எல்லை 1999இன் ரூ.125,000 மில்லியனிலிருந்து 2000மேயில் ரூ.135,000 இற்கு அதிகரித்தது. வெளிநின்ற மொத்த

திறைசேரி உண்டியல்கள் 1999 இறுதியின் ரூ.124,996 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.134,996 மில்லியனாக அதிகரித்தது. இவ்வாண்டில் ரூ.13,000 மில்லியன் கொண்ட ஏழு புதிய வழங்கல்களும் ரூ.3,000 மில்லியன் கொண்ட ஐந்து முதிர்ச்சிகளும் காணப்பட்டன.

பணச்சந்தை வீதங்களின் உறுதிப்பாட்டினைப் பேணும் நோக்குடன் ஏலங்களில் திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு செய்தமையின் மூலமும் முதலாந்தர திறைசேரி உண்டியல் ஏலங்களில் திறைசேரி உண்டியல்களின் மீள் வழங்கல்களிலிருந்து. திறைசேரி ஒதுக்கி வைத்ததன் மூலமும் இலங்கை மத்திய வங்கி முதலாந்தர திறைசேரி உண்டியல் சந்தையில் தலையிட்டது. இதன்படி இவ்வாண்டில் இலங்கை மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்களின் மொத்தத் தொகை 1999இன் ரூ34,725 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ53,429 மில்லியனாக விளங்கி மொத்த வழங்கல்களின் 29.3 சதவீதத்திற்கு வகை கூறியது. இக் கொள்வனவுகளில் மத்தியவங்கிக்கு ஒதுக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் 1999இன் ரூ.22,800 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் ரூ.25,725 மில்லியனாகக் காணப்பட்டன. எனினும் இவற்றில் பெரும்பாலானவை பின்னர் இரண்டாம்தரச் சந்தையில் விற்கப்பட்டன. மத்திய வங்கி வசமுள்ள திறைசேரி உண்டியல் ஏட்டுப்பெறுமதி (நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல்கள் நீங்கலாக) 1999 இறுதியின் ரூ.24,987 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டு இறுதியில் ரூ.36,517 மில்லியனாகக் காணப்பட்டது.

திறைசேரி உண்டியல்களுக்கான மத்தியவங்கியின் இரண்டாந்தரச் சந்தை

மத்திய வங்கியின் இரண்டாந்தரச் சந்தையிலிருந்தான் திறைசேரி உண்டியல்களின் விற்பனைகள் (கழிவிடல்) 2000ஆம் ஆண்டில் ரூ.14,948 மில்லியனாக அமைந்து முன்னேய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.8,122 மில்லியன் கொண்ட கணிசமான அதிகரிப்பினைக் கொண்டிருந்தது. இதே போன்று, திறைசேரி உண்டியல்களின் கொள்வனவுகளும் (மீள்கழிவிடல்) சிறிதளவாக இருந்தபோதும், 1999இற்கு 1,426 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ரூ.2,065 மில்லியனுக்கு அதிகரித்தது. வட்டி வீதப் பிரிவில் நியமிக்கப்பட்டவாறு கொள்கைக்கு உதவும் பொருட்டு கழிவிடல் வீதங்கள், மீள் கழிவிடல் வீதங்கள் மற்றும் இலாப எல்லை என்பன மாற்றப்பட்டன.

திறைசேரி உண்டியல்களுக்கான மத்திய வங்கியின் மீள்கொள்வனவுச் சந்தை

மீள் கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு விற்பனைகள் மத்திய வங்கி அதன்

திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடாத்துவதற்கான முக்கிய கருவிகளாகக் காணப்பட்டன. சந்தையில் ரூபாத் திரவத்தன்மையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக மீள் கொள்வனவு விற்பனையுடனான ஈர்க்கப்பட்ட திரவத்தன்மையின் அளவு வீழ்ச்சியடைந்ததுடன், கொடுக்கல் வாங்கல்களின் அளவும் குறைவாக இருந்தது. இவ்வாண்டுக் காலத்தில், மீள் கொள்வனவுகளின் விற்பனைகள் 1999இன் ரூ.307,636 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.110,407 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டின் தொடக்கப் பகுதியில் மீள் கொள்வனவு வீதம் சிறிதளவிற்கு குறைக்கப்பட்ட போதும், கொள்கை இறுக்கமாக்கப்பட்டதன் காரணமாக இவ்வாண்டுக் காலத்தில் இவ்வீதம் பலமுறை உயர்த்தப்பட்டு ஆண்டின் இறுதியில் 17.0 சதவீதத்தில் காணப்பட்டது. ஒப்பிடுகையில், 1999 இறுதியில் மீள்கொள்வனவு வீதம் 9.25 சதவீதமாகக் காணப்பட்டது.

திறைசேரி உண்டியலுக்கான மத்திய வங்கி நேர்மாற்று மீள் கொள்வனவுச் சந்தை

மீள் கொள்வனவுச் சந்தைக்கு மாறாக, மத்திய வங்கி கணிசமான தொகையைக் கொண்ட ரூபாத் திரவத்தன்மையை சந்தைக்கு விட்டமையின் காரணமாக 2000ஆம் ஆண்டில் நேர்மாற்று மீள் கொள்வனவுச் சந்தை மிகச் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. நேர்மாற்று மீள் கொள்வனவுவசதி வரையறை கொண்டிருந்ததுடன் நேர்மாற்று மீள் கொள்வனவு வீதம் மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டு திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கான தீவிரமான கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் பிணைகளின் கீழ் வர்த்தக வணிகர்களுக்கும், முதனிலை வணிகர்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டன. மத்திய வங்கியுடனான நேர்மாற்று மீள் கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல்களின் வழுமையான வகையாக ஓரிருவ விளங்கியது. எனினும், வங்கி இதனை கொள்கைக் கருவியாகப் பயன்படுத்தியது. யூனில், சந்தைக்கு பெருமளவு உறுதிப்பாட்டினை வழங்கும் பொருட்டு காலப்பகுதி ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது. எனினும் செத் தெம் பர் 19 அளவில் காலப் பகுதி மீண்டுமொரு முறை ஓரிருவுக்கு குறைக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் நேர்மாற்று மீள் கொள்வனவுகளின் மொத்த அளவு 1999இன் ரூ.200,590 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.1,717,191 மில்லியனாகக் காணப்பட்டது. 2000ஆம் ஆண்டில் சந்தைக்கு விடப்பட்ட திரவத்தில் ரூ.1,276,654 மில்லியன் பின்னரைப் பகுதியில் காணப்பட்டது. எனினும், பணச்சந்தையில் உள்ள திரவத்தன்மையைப் பெறுவதற்கான பிணையமாக ஆண்டின் இறுதியில் திறைசேரி உண்டியல்கள் திறைசேரி முறிகளினால் பிரதியிடப்பட்டன.

உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச்சந்தை

நிர் ண யிக் கப் பட்ட செலாவணி வீத அமைப் பொன் றிலிருந்து விடுபட்டு முகாமைப் படுத்தப்பட்ட ஒரு செலாவணி வீதமாக 1977இல் தொடங்கிய மிதக்கும் செலாவணி வீதமானது 2000ஆம் ஆண்டில் மேலும் விருத்தியடைந்தது. (வரலாற்று அபிவிருத்திகள் தொடர்பான கடமை விவரங்கள் சிறப்புக் குறிப்பு 1 இல் தரப்பட்டுள்ள) செலாவணி வீதங்களை நிர்ணயிப்பதில் சந்தைக்கு பெருமளவு நெகிழிச்சித் தன்மையை வழங்கும் நோக்குடனும், செலாவணிச் சந்தையில் அழுத் தத் தினைக் குறைப்பதற்காகவும் மத்திய வங்கி ஜ.அ.டொலருக்கான அதன் வாங்கும் மற்றும் விற்கும் வீதங்களுக்கிடையிலான இலாப எல்லையினைப் பல தடவைகளில் விரிவாக்கியுள்ளது. இந் நிகழ்வுகளின் விளைவாக மத்திய வங்கியின் நடுவீதம் (அதாவது அதன் வாங்கும் மற்றும் விற்கும் வீதங்களின் சராசரி) 1999இன் இறுதியில் காணப்பட்ட ரூ.72.1150இற்கு எதிராக 2000 ஆண்டு இறுதியில் டொலரோன் றிற்கு ரூ.80.0594ஆகக் காணப்பட்டு இவ்வாண்டிற்கான ஜ.அ.டொலர் 9.9 சதவீதத்தினால் தேய்வடைந்தமையினைப் பிரதிபிலவத்து.

1999இன் ஜ.அ.டொலர் 0.4 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ஜ.அ.டொலர் 2.0 மில்லியனுக்கு அதிகாரித்த கொள்வனவுகளுடன் வர்த்தகவங்கி களிலிருந்து மத்திய வங்கியினால் செய்யப்படும் ஜ.அ.டொலர் கொள்வனவுகளில் சிறிய அதிகரிப்பொன்று அவதானிக் கப் பட்டது. எரிபொருள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான விடயங்களின் இறக்குமதிச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பினை முக்கிய விளைவாக வர்த்தக வங்கிகளினால் வெளிநாட்டு நாண்யத்திற்கு ஏற்பட்ட கணிசமான கேள்வியினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிலிருந்து 1999இல் கொள்வனவு செய்த ஜக்கிய அமெரிக்க டொலர் 58 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் கொள்வனவு செய்த ஜ.அ.டொலர்கள் 304 மில்லியனாகக் காணப்பட்டன. பெரும்பாலான கொள்வனவுகள் 2000ஆம் ஆண்டின் பிறபகுதியிலேயே செய்யப்பட்டன. முன்னைய ஆண்டில் ஜ.அ.டொலர்கள் 2,382 மில்லியனாகக் காணப்பட்ட மொத்த வங்கிகளுக்கிடையிலான புரள்வு 2000ஆம் ஆண்டில் ஜ.அ.டொலர்கள் 458 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ஜ.மெடொலர் 274 மில்லியனுக்கு அதிகரித்தது. முன்னோக்கிய கொடுக்கல் வாங்கல்களும் 1999இல் ஜ.அ.டொலர்கள் 620 மில்லியனுக்கு உயர்வடைந்து, இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பினை ஒரளவும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட பெருமளவு நிச்சயமற்றதன்மையை ஒரளவும் பிரதிபலித்தது. வர்த்தக வங்கிகளில் வைத்திருக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி வைப்புக்களின் மத்தான நிதி

இதுக்குத் தேவைப்பாடு அகற்றப்பட்டமையின் மூலம் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட அழுத்தம் ஒரளவிற்கு குறைக்கப்பட்டதுடன் இது மத்திய வங்கியினால் வைத்திருக்கப்பட்ட ஏற்ததாழ் ஜ.அ.டொலர் 61 மில்லியனை விடுவித்தது.

வர்த்தகப் பத்திரங்கள்

குறுங்கால நிதியினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன், 3-6 மாத முதிர்ச்சிகளைக் கொண்ட வர்த்தகப் பத்திரங்களைப் பட்டியலிடப்பட்ட கம்பனிகளும் வணிக வங்கிகள் போன்ற மற்றைய நிதியியல் நிறுவனங்களும் வழங்கின. இவை வழமையான கணிப்பீடு கொண்டனவாக, வர்த்தக வங்கிகளினால் அல்லது வணிக வங்கிகளினால் புறக்குறிப்பீடு செய்யப்பட்டனவாக அல்லது உத்தரவாதப் படுத்தப்பட்டனவாக இருந்தன. இவை பினையிடப் படாத பத்திரங்களாக இருந்ததுடன், தனியார் துறைக்கான நிதி மூலமாக இவை அறிமுகப் படுத்தப்பட்டன. 1993ஆம் ஆண்டிலிருந்து பிரபல்யம் பெற்று வருகின்றன. வர்த்தக வங்கிகளுடைன் மரபுரீதியான கொடுக்கனுக்கு சந்தையில் நிலவிய உயர்ந்த வட்டி வீதங்களும் வர்த்தகப் பத்திரங்களினாடாக நிதிகளைத் திரட்டுவதனை ஊக்குவித்தன.

2000ஆம் ஆண்டில் மீள வழங்கப்பட்டவை உள்ளிட்ட வர்த்தகப்பத்திரங்களின் மொத்த வழங்கல்கள் 1999இன் ரூ.16,203 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.14,145 மில்லியனாக காணப்பட்டன. வணிக வங்கிகள் ரூ.1,040 மில்லியன் தொகை கொண்ட தமது சொந்தப் பத்திரங்களையும் தமது வாடிக்கையாளர் சார்பில் ரூ.1,200 மில்லியன் கொண்ட பத்திரங்களையும் வழங்கின. வர்த்தக வங்கிகள் ரூ.11,905 மில்லியன் பெற்றுமதி கொண்ட வர்த்தகப் பத்திரங்களின் வழங்கலுக்கு ஆதரவு வழங்கின. இவை மொத்த வழங்கவின் பெரும பங்கிற்கு அதாவது 84 சதவீதத்திற்கு வகை கூறின. இவ் வழங்கல்களில் பெரும்பகுதி 3 மாத உண்டியல்களாக இருந்தன. வர்த்தக வங்கிகளினால் ஆதரவு வழங்கப்பட்ட வர்த்தகப் பத்திரங்களின் வெளிநின்ற பெறுமதி 1999 இறுதியில் ரூ.4,356 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டு இறுதியில் ரூ.3,963 மில்லியனாகக் காணப்பட்டன. வர்த்தகப் பத்திரங்கள் மீதான விளைவு 1999இன் ஆண்டொன் றிற்கான 11.50-18.00 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 12.00-27.00 சதவீதத்தில் காணப்பட்டன.

10.13 மூலதனக் சந்தை

2000 மேயிலிருந்து யூன் வரையிலான காலப்பகுதியில் சட்டெண்கள் முன்னேற்றத்தினைக் காட்டியபோதும், ஆண்டு முழுவதையும் பொதுவால் பார்க்கையில் பங்கு விலைகளில் பொதுவான வீழ்ச்சி

காணப்பட்டது. இவ்வாண்டில் ஆசியாவைப் போன்று பன்னாட்டுச் சந்தைகளும் வீழ் ச்சிகளையே பதிவுசெய்தன. இரு முக்கிய காரணிகள் உலகரீதியாக சந்தையின் மீது மூலதனத் தாக்கத் தினைக் கொண்டிருந்தன. முதலாவது முதலீட்டாளர்கள் தமது தொழில்நுட்ப இருப்புக்கள் மிகையாக பெறுமதியிட்டவையெனக் கருதி அவை விருக்கத் தொடங்கியமையினால் 2000ஆம் ஆண்டு மார்ச்சிலிருந்து தொழில்நுட்ப இருப்புக்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, இரண்டாவது கம்பனியின் இலாபத் தினை குறைத்துவிடுமென முதலீட்டாளர்கள் பயந்த எண்ணெய் விலையின் உயர்வு கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பங்கு விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு ஒக்டோபரில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலின் விலைவாக நிலவிய நிச்சயமற்ற அரசியல் நிலைமை, இலங்கை ரூபாவின் தேய்மான அளவு தொடர்பாக சந்தைப் பங்கேற்பாளர்களிடையே காணப்பட்ட நிச்சயமற்ற தன்மை, நிலையான வருமான பின்னையக்களின் மீதான உயாந்த வட்டி வீதங்கள் என்பனவே காரணங்களாகும். 16 துறைகளில், இரண்டு துறைகள் விலைகளில் முன்னைய ஆண்டைவிட சிறிதளவு முன்னேற்றத்தினைக் காட்டிய வேளையில் மற்றையவை வீழ்ச்சியடைந்தன. மிலங்கா விலைச்சட்டெண் மற்றும் அனைத்து பங்கு விலைச்சட்டெண் ஆசிய இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சி 1999இலும் பார்க்க கூடுதலாகக் காணப்பட்டது. மிலங்கா விலைச்சட்டெண் ஆண்டின் இறுதிப்பகுதியில் 25 சதவீதத்தினால் 698.5 இற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் அனைத்து பங்குவிலைச்சட்டெண் ஆண்டின் இறுதியில் 22 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 447.6 இனை அடைந்தது. 2000ஆம் ஆண்டில் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்தும் தேறிய விற்பனையாளர்களாக இருந்தனர். 2000ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்தக் கொள்வனவுகள் ஜ.அ.டொலர் 19 மில்லியனாக இருந்த வேளையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்த விற்பனைகள் ஜ.அ.டொலர் 63 மில்லியனாக விளங்கி ஜ.அ.டொலர் 44 மில்லியன் கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சலைத் தோற்றுவித்தன. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் மொத்த எண்ணிக்கை இவ்வாண்டில் பட்டியலிடப்பட்ட 5. கம்பனிகள் மற்றும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 3 கம்பனிகளுடன் சேர்ந்து 1999இன் 237 இலிருந்து 2000ஆம் ஆண்டின் இறுதியில் 239இற்கு உயர்வடைந்தது. இவ்வாண்டின் பொதுமக்களுக்கான இரு பங்குவழங்கல்கள் காணப்பட்டன. விற்பனைகளில் பங்குவழங்கல் பெருந்தோட்டத்துறைக்கம்பனியையான்று மற்றையது பொதுமக்களுக்கான ஆரம்ப பங்குவழங்கல் மேற்கொண்ட காப்புறுதிக் கம்பனியையான்று. இருவழங்கல்களும் பூரணமான விற்று முடிக்கப் படவில்லை. பொதுமக்களுக்கான 3 தொகுதிகளின்

வழங்கலும் காணப்பட்டன.

2000ஆம் ஆண்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட அரசமுறிகளின் வழங்கல் மேலும் விரிவடைந்தது. இவ்வாண்டின் ரூ.125,322 மில்லியன் கொண்ட மொத்தப் புதிய வழங்கலுடன் முறையே முறிகளின் மொத்த வெளிநின்ற தொகை 1999 இறுதியின் ரூ.104,867 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டு இறுதியில் ரூ.204,124 மில்லியனிற் கு அதிகரித்தது. இத் திறைசேரிமுறிகளின் முதிர்ச்சி 2 இலிருந்து 6 ஆண்டுகள் வரை வேறுபடுகின்றது.

முதலாந்தாச் சந்தை


வரையறுக்கப்பட்ட ஆசியன் எலைன் சீன் சூரன் ஸ் இனால் இவ்வாண்டில் பொது மக்களுக்கான ஆரம்ப வங்கு வழங்கலொன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒவ்வொன்றும் ரூ.10 முகப்புப் பெறுமதியைக் கொண்ட இரண்டு மில்லியன் பங்குகள் வழங்கப்பட்டன. பொதுமக்களினாலும் விற்கப்படாத பங்குகளைப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களினாலும் உதவப்பட்ட பங்குகளின் மொத்தப் பெறுமதி ரூ.20 மில்லியனாக இருந்தது. அதேவேளை வரையறுக்கப்பட்ட மல்வத்தை பிளான்டேசன் ஒவ்வொன்றும் ரூ.10 முகப்புப் பெறுமதியைக் கொண்ட நான்கு மில்லியன் பங்குகளை விற்பனைக்கு வழங்கியது. இவ்வாண்டின் ஒன்பது கம்பனிகள் உரிமவழங்கலை மேற்கொண்டவேளையில் பதினான்கு கம்பனிகள் ஊதியமிகைக் கொடுப்பனவுகளை மேற்கொண்டன. இவ்வாண்டின் மிகை ஊதியவழங்கல்களின் மொத்தப் பெறுமதி 1999இன் ரூ.858 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.2,541 மில்லியனாகக் காணப்பட்டது. இவ்வாண்டில் உரிம வழங்கல்களின் மொத்தப் பெறுமதி

அட்டவணை 10.20 பங்குச் சந்தைக் குறிகாட்டிகள்

	1998	1999	2000
1. சந்தை மூலதனவாக்கம்(ரூ.மில்லியன்)(அ)	116,600	112,800	88,830
2. புதிய வழங்கல்களின் எண்ணிக்கை	6	5	2
3. வழங்கப்பட்ட பங்குகளின் மொத்த எண்ணிக்கை (மில்லியன்)	28	38	6
4. வழங்கப்பட்ட புதிய பங்குகளின் பெறுமதி (ரூ.மில்லியன்)	349	537	60
5. வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (மில்லியன்)	634	486	449
6. வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ.மில்லியன்)	18,130	14,293	10,624
7. விலைச் சட்டெண்கள் (அ)	597	573	448
கொப்பந்தை எல்லாப் பங்குகளும்	923	-	-
கொப்பந்தை உணர்திறன் மிலங்கா	1,000	938	699

மூலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை.

(அ), ஆண்டு முடிவில்.



காப்புறுதித்துறை மொத்தப் புரவில் மிகப்பெரும் பங்கிற்கு (ஏற்றதாழ 40 சதவீதம்) வகை கூறியது. அதேவேளை சந்தை விலை வருவாய் விகிதம் 1999இன் இறுதியில் 6.6 இலிருந்து 2000ஆம் ஆண்டு இறுதியில் 5.2 இற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது.

1999ஆம் ஆண்டினைப் போன்றே 2000ஆம் ஆண்டிலும் வெளிநாட்டு முதலீட்டாளர் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட விற்பனைகளின் மொத்தப்பெறுமதி

அவர்களின் கொள்வனவினை விஞ்சிக் காணப்பட்டது. இவ்வாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர் களின் மொத்தக் கொள்வனவுகள் ரூ.1,445 மில்லியனாக (ஐ.அ.டொலர் 19 மில்லியன்) அமைந்த வேளையில் வெளிநாட்டு முதலீட்டாளர் களின் மொத்த விற்பனைகள் ரூ.4,810 மில்லியனாக (ஐ.அ.டொலர் 63 மில்லியன்) விளங்கியது. இதன்படி, இவ்வாண்டுக் காலத்தில் தேறிய வெளிப்பாய்ச்சல் 1999 இன் ரூ.902 மில்லியன் (ஐ.அ.டொலர் 13 மில்லியன்) கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சலுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் ரூ.3,365 மில்லியன் (ஐ.அ.டொலர் 44 மில்லியன்) கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சல் ஒன்று காணப்பட்டது.

துறைவாரியான செயலாற்றும்

இவ்வாண்டுக் காலத்தில் இரண்டு துறைவாரியான விலைச்சட்டெண்கள் மட்டும் அதிகரிப்புக்களைக் காட்டின. அவையாவன 3.4 சதவீதத்தினால் அதிகரித்த இரசாயனம் மற்றும் மருந்தாக்கல் துறை, 6.5 சதவீதத்தினால் அதிகரித்த களஞ்சிய மற்றும் வழங்கல் துறை வீழ்ச்சிகளைப் பதிவு செய்த 14 துறை வகைப்படியான விலைச்சட்டெண்களில் கட்டடவாக்கம் மற்றும் பொறியியல்துறைச் சட்டெண்களில் மிகப்பெரும் இழப்பாக விளங்கி 37.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து வீழ்ச்சியைப் பதிவு செய்த ஏனைய துறைகளாக பன்முகப்படுத்தப்பட்ட உடைமைகள் (29.8 சதவீதம்), சுற்றுலாவிடுதிகள் மற்றும் பயணங்கள் (28.4 சதவீதம்), வங்கி, நிதி மற்றும் காப்புறுதி (28.3 சதவீதம்), உந்திகள் (27.3 சதவீதம்) தயாரிப்பு (22.4 சதவீதம்), பெருந்தோட்டங்கள் (21.5 சதவீதம்), முதலீட்டு நம்பிக்கைகள் (19.8 சதவீதம்), வர்த்தகம் (19.3 சதவீதம்), மற்றும் காலனி மற்றும் புடவைகள் (17.8 சதவீதம்) என்பன விளங்கின.

இவ்வாண்டுக் காலத்தில் துறைவாரியான சட்டெண்களில் பெரும்பாலானவை வீழ்ச்சியடைந்த போதும் 2000ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும் சந்தை மூலதனமயமாக கல்நியதிகளில் முதல் பத்து கம்பனிகளில் எட்டுக் கம்பனிகள் 1999இன் இதே காலப்பகுதியிடன் ஒப்பிடுகையில் முன்னேற்றங்களைப் பதிவு செய்தன. பெருந்தோட்டத் துறைக் கம்பனிகளும் 2000ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில், ஒன்று சேர்ந்த இலாபங்களில் முன்னேற்றங்களால் பதிவு செய்துள்ளன. எனினும் முன்றாம் காலாண்டு இறுதியில், ஒன்று சேர்ந்த இலாபங்களால் மற்றைய துறைகளில் உள்ள பல கம்பனிகள் குறிப்பாக சுற்றுலாவிடுதிகள் மற்றும் பயணங்கள், காணி மற்றும் சொத்து தயாரிப்பு மற்றும் வங்கிகள் நிதி மற்றும் காப்புறுதி துறைகளில் வீழ்ச்சியைப் பதிவு செய்தன.

பிராந்திய மற்றும் பன்னாட்டுச் பங்குக்கந்தைகள்

இவ்வாண்டுக் காலத் தில் பெரும்பாலான பன்னாட்டுச் சந்தைகளும் பங்குவிலைகளில் வீழ்ச்சியைக் காட்டின. ஆசிய பிராந்தியத்தில் கராய்ச்சி (க.ப.ச.100) 6 சதவீதத்தினால் மேம்பட்டதெனினும், மற்றைய பெரும்பாலான சந்தைகளின் பங்குவிலைச்சுட்டெண்கள் வீழ்ச்சியடைந்தன. பாங்கொக் 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைய, பம்பாய் 18 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. கொங்கொங் 7 சதவீதத்தினாலும் யகர்த்தா (கூட்டு) 37 சதவீதத்தினாலும், கோலாலம்பூர் (கூட்டு) 14 சதவீதத்தினாலும், மணிலா 27 சதவீதத்தினாலும், சியோல் (கூட்டு) 45 சதவீதத்தினாலும், கைத்தே (நிறைவேற்றப்பட்ட விலை) 40 சதவீதத்தினாலும் சிங்கப்பூர் (நேரடியான நேரங்கள்) 18 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்தன. எனினும் சிட்னி (அனைத்தும் சாதாரணமானவை) 2 சதவீத அதிகரிப்பினைப் பதிவு செய்தது.

முக்கியமான பன்னாட்டுச் சந்தைகளும் விலைகளில் பொதுவான வீழ்ச்சிகளைக் கொண்டிருந்தன. டோக்கியோ (நிர்காய்) 24 சதவீதம் வீழ்ச்சியடைந்தவேளையில் நியோர்க்கும் டோஜோன்ஸ் கைத்தொழில் சராசரி) வண்டனும் முறையே 6 சதவீதத்தினாலும் 7 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்தன.

சந்தை நிகழ்வுகள்

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனை பட்டியலிடல் தொடர்பான பட்டியலில் ஒழுங்குவிதிகள் உள்ளகுமறைகள் மற்றும் நடைமுறைகளைப் பொறுத்தவரையில் இவ்வாண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருக்கிறது. இவை 2000ஆம் ஆண்டு நவேம்பரில் நடைமுறைக்கு வந்தது. இம் மாற்றங்களுடன் பட்டியலிடல் செலவுகளைக் குறிப்பிடத்தக்களவிற்குத் தீரைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் படி கொழும்புப் பங்குப்பரிவர்த்தனை பட்டியலிடும் விண்ணப்பங்களுக்கு ஒப்புதலளிக்கின்ற அதிகாரத்தினைத் தற்பொழுது கொண்டுள்ளது. முன்னர் பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் சொழும்புப்

அட்டவணை 10.23
2000இல் இரண்டாந்தாப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் வகைப்படியான பரம்பல்

முதலிடுகளின் வகை	கொடுக்கல் வாங்கல் களின் எண் எண்ணிக்கை	பங்கு களின் எண் எண்ணிக்கை ('000)	பெறுமதி (ரூ.மில்)
வங்கி, நிதி, காப்புறுதி குடிபானங்கள் உணவு புகையிலை கட்டடவாக்கம் பொறியில் இரசாயனமும் மருந்தாக்கலும் பன்முகப்படுத்தப்பட்டவை காலனிகளும் புதைவகளும் கற்றுலாவுடுத்தகளும் பயணங்களும் முதலிட்டுப் பொறும்பாணமை காணியும் சொத்தும் தயாரிப்பு ஊர்திகள் ஒழியுவாம் பெருந்தோட்டங்கள் பனிகள் களஞ்சியங்களும் நிரம்பல்களும் வரத்தகம்	44,307 9,382 2,025 2,202 14,754 1,310 9,285 378 2,534 24,078 1,195 7 44,982 994 258 2,586	125,467 35,963 9,377 2,724 40,814 4,719 92,751 270 7,021 85,363 1,168 1 36,374 950 396 5,230	4,401 371 120 73 3,258 8 598 6 39 1,036 32 0 523 32 22 97

மூலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை.

பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு இரண்டினதும் இரட்டை மதிப் பீட்டு ஒழுங்குமறையை ஒன்று பின்பற்றப்பட்டது. இம்மாற்றம் பட்டியலிடுகின்ற எண் முறையினை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் பட்டியலிடுகின்ற விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்காக திறமையை அடிப்படையாகக் கொண்ட பட்டியலிடப்படுகின்ற ஒழுங்குவிதிகளுக்குப் பதிலாக வெளிப்படுத்துகையை அடிப்படையாகக் கொண்ட அனுகுமறை கொண்டு வரப் பட்டது. புதிய ஒழுங்குவிதிகளின் படி, அறிமுகப்படுத்தலொன்றின் மூலம் கம்பனியொன்றுக்கு கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடுவதற்குப் பொதுமதி வழங்கப்படலாம். இதற்கு அக்கம்பனி குறைந்தது 100 பங்குடையாளர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பது மட்டுமே தேவையானதாகும். உதவுதொகைக்கான வழங்கல் அல்லது பங்குகளின் விற்பனைக்கான வழங்கல் போன்ற சந்தர்ப்பங்களில் காணப்பட்டமை போலன்றி பட்டியலிடுகின்ற இரு

அட்டவணை 10.22
2000இல் கம்பனிகளின் புதிய பங்கு வழங்கல் (அ)

கம்பனியின் பெயர்	பட்டியல் திறந்துவைக்கப் பட்ட திகதி	வழங்கப் பங்குகளின் பட்ட எண்ணிக்கை	முகப்ப் (ரூபா) பெறுமதி (ரூபா)	வட்டம் (ரூபா)	வழங்கலி ழள்ள பங்குகளின் பெறுமதி (ரூபா) மில்லியன்)	காப்பளிக்கப் படவர்க் களினால் உதவுதொகை வாங்கப்பட்ட செலுத்தப் பட்ட எண்ணிக்கை பங்குகள் (ஆயிரம்)	பொதுமக் களினால் உதவுதொகை வாங்கப்பட்ட செலுத்தப் பட்ட எண்ணிக்கை பங்குகள் (ஆயிரம்)	
1. வ/ப. மல்வத்த வெளி பெருந்தோட்டம்	04.05.2000	4,000	-	10	-	40	3,111	889
2. வ/ப. ஆசியன் அலைன்ஸ் இன்குரன்ஸ் கம்பனி	24.11.2000	2,000	-	10	-	20	1,192	808

(அ) பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நாட்களை அடிப்படையாகக் கொண்டது.

மூலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை.

அட்டவணை 10.24
2000இல் பட்டியலிடப்பட்ட தொகுதிக் கடன் வழங்கல்கள்

வழங்குநர்	தேதி	முதிர்ச்சிக் காப்பு பகுதி	தொகுதிக் கடன் வகை	தொகுதிக் கடன் களின் எண் விலை ரூபா	தொகை கூண்டுக் கான் விலை ரூ.	வட்டி வீதங்கள் (மில.)	மேலதிகமாக உதவுதொகை வழங்கப்பட / குறைவாக உதவுதொகை வழங்கப்பட்ட
1. வரையறுக்கப்பட்ட 13.03.00 3ஆண்டு சகல் இன்குரன்ஸ் கம்பனி	13.03.00	3ஆண்டு தரவாதப் பத்தப்பட்ட மக்களுக்கு		3,000,000	10	30 14.5% அரையாண்டில் செலுத்தப்படத்தக்கது	
2. சிறிலங்கா வரலிகொம்	13.03.00	5ஆண்டு		1,500,000	1,000	1,500 14% காலாண்டில் செலுத்தப்படத்தக்கது. 14.5% ஆண்டுதோறும் செலுத்தப்படத்தக்கது.	மேலதிகமாக உதவுதொகை செலுத்தப்பட்டது.
3. வரையறுக்கப்பட்ட 30.11.00 5ஆண்டு சன்னிரல்	30.11.00	5ஆண்டு		700,000	1,000	700 நிச. 3 ஆண்டு திறைசேரி முறிகள் வீதம் + ஆண்டிற்கு இருமுறை செலுத்தப்படத்தக்க 80 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட கட்டணம்	மேலதிகமாக உதவுதொகை வழங்கப்பட்டது.
		3ஆண்டு		150,000	1,000	150 நிச. 3 ஆண்டு திறைசேரி முறிகள் வீதம் + ஆண்டிற்கு இருமுறை செலுத்தப்படத்தக்க 105 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட கட்டணம்	மேலதிகமாக உதவுதொகை வழங்கப்பட்டது.
		7ஆண்டு		150,000	1,000	150 நிச. 3 ஆண்டு திறைசேரி முறிகள் வீதம் + ஆண்டிற்கு இருமுறை செலுத்தப்படத்தக்க 130 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட கட்டணம்	மேலதிகமாக உதவுதொகை வழங்கப்பட்டது.
மொத்தம்				5,500,000	2,530		

நிச. - நிறையேற்றப்பட்ட சராசரி.


முலம்: கொழும்பு பங்குப் பரிவர்த்தனை.

முன்னைய முறைகளுடன் சேர்ந்து கம்பனிகளுக்குத் தற்பொழுது கிடைக்கத்தக்கதாகவுள்ள பட்டியலிடலைப் பெற்றுக்கொள்கின்ற இப் புதிய முறையினைப் பொறுத்தவரையில் பொதுமக்களுக்கான பங்குவழங்கல் தேவைப்பாடு இருக்காது. அதேவேளை பட்டியலிடலுக்குத் தகைமைப் பொறும் பொருட்டான முதன்மைச் சபைக் கம்பனிகளுக்கான 25 சதவீதமொன்று உடைமைத் தேவைப்பாடும் இரண்டாவது சபைக் கம்பனிகளுக்கான 10 சதவீத பொது உடைமைத் தேவைப்பாடும் நீக்கப்பட்டுள்ளன.

படுகடன் பிணையங்களைப் பட்டியலிடுகின்றமையைப் பொறுத்தவரை பங்குடைமையினாற் நிதியத்திற்கான படுகடனின் குறித்துரைக்கப்பட்ட விகிதத் தேவைப்பாடும், பங்குடைமையாளரின் நிதியங்களின் முதலீடுகள் மீது குறித்துரைக்கப்பட்ட வருவாயும் அதேபோன்று மூலதனமீட்பு நிதியத் தேவைப்பாடும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், படுகடன் பிணையங்களைப் பட்டியலிடுவதற்காக இரண்டாவது சபை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி குறைந்தது மூன்று ஆண்டுகள் வியாபாரத்தை மேற்கொண்டிருக்கின்ற கம்பனிகள் படுகடன் பட்டியலிடுக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் பட்டியலிடலுக்காக விண்ணப்பிக்கலாம். அத்துடன் பட்டியலிடலுக்காக விண்ணப்பங்களைக் கொழும்புப் பரிவர்த்தனையுடன்

பதிவுசெய்துள்ள அநுசரணையாளர் ஒருவரினால் அநுசரணை வழங்கப்பட வேண்டுமென்ற தேவை தற்பொழுது காணப்படுகின்றவிடத்து முன்னர் பட்டியலிடலுக்கான எந்த ஒரு விண்ணப்பமும் கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையின் உறுப்பினர் நிறுவனத்திடமிருந்து அநுசரணை பெறவேண்டிய தேவை காணப்பட்டது.

அதேவேளை அரசு மூலதனச் சந்தையின் அபிவிருத் திக் காக 2000 ஆம் ஆண்டிற்கான வருவசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் தொடர்ச்சியான இறை ஊக்குவிப்புக்களை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஊக்குவிப்புக்களிடையே படுகடன் சந்தையிலுள்ள வெளிநாட்டு முதலீடுகளின் முழுமையான தாராளமயமாக்கலில், உரிமைப் பெற்ற பங்குத் தரமிடல் நிறுவனங்களின் 100 சதவீதம் வரையான வெளிநாட்டு சொத்துடைமைகளை அனுமதித்தல், வங்கிகளைப் பொறுத்தவரையில் வழங்கப்பட்ட மூலதனத்தில் 60 சதவீதமான வெளிநாட்டு சொத்துடைமைகளையும், காப்புறுதிக் கம்பனிகளைப் பொறுத்தவரையில் 90 சதவீதமான வெளிநாட்டுச் சொத்துடைமைகளையும் அனுமதித்தல் மற்றும் தொடர்பான நம்பிக்கைப் பொறுப்பு ஆவணங்கள் மொத்த முதலீட்டில் 20 சதவீதத்திற்கும் கூடுதலானவை அரசு பிணையங்களாக இருக்கவேண்டுமென்பதனை அனுமதிக்காதவிடத்து



பங்குடைமை கூறு நம்பிக்கைகளின் வளர்ச்சிப் பிரிவுகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்தல் என்பன காணப்பட்டன.

இவ்வாண்டுக் காலத்தில் உள்நாட்டு மூலதனச் சந்தையில் காணப்பட்ட மற்றொரு சாதகமான அபீவிருத்தியாக 1999இல் நிறுவப்பட்ட இலங்கையின் முதலாவது கொடுக்கடன் தரமிடல் நிறுவனமான வரையறுக்கப்பட்ட பிட்ச் ரேடிங்கினால் (முன்னாள் வரையறுக்கப்பட்ட டப் அன்ட் பெல்ப்ஸை சிற்டிம் ரேடிங் லங்கா) தரமிடல் வழங்கப்பட்டமேயோசூம். இவ்வாண்டில் இரு தரமிடல்கள் பொதுமக்களுக்கு அறிவிக் கப்பட்டன. அவையாவன இவ்வகை ரெவிகோம்மினால் வழங்கப்பட்ட 1.5 பில்லியன் தொகுதிக்கடன் களுக்கு எஸ்.எல்.ஏர் தரமிடல் வழங்கப்பட்டதுடன் வரையறுக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் கோல்டிங்கிற்கு எஸ்.எல்.ஏரே (இது கம்பனி தரமிடலாக இருந்தது) தரமிடல் வழங்கப்பட்டது. இன்று வரை உள்நாட்டு தரமிடல் மட்டுமே இம் முகவரினால் வழங்கப்பட்டிருக்கிறது.

நடுத்தர மற்றும் நீண்டகால அரச பிணைகள் திறைசேரி முறிகள்

2000ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அரசு அதன் செலவினங்களை நிதியிடுவதற்காக நிதிகளைத் திரட்டுவதற்காக நடுத்தரகால படுகடன் கருவியாக திறைசேரி முறிகள் தொடர்ந்தும் விளங்கின. இவை தனியார் துறைக்கு நடுத்தரகால வழிகாட்டல் வட்டிவீதங்களையும் ஓரண்டிற்கு கூடுதலான எதிர்பாரா இடர் களற்ற விளைவினையும் வழங்குகின்றன. திறைசேரிமுறிகள் 2-6 ஆண்டுகள் முதிர்ச்சிக் காலத்துடன் வழங்கப்பட்ட வேளையில் 2 ஆண்டு அழைக்கத்தக்க முறிகள் மூதற்தடவைாக 2000ஆம்

ஆண்டு நவெம்பரில் வழங்கப்பட்டன. இப்புதிய படுகடன் கருவியை அறிமுகப்படுத்திய வேளையில், முதிர்ச்சி நாளுக்கு முன்னதாக, வழங்கப்பட்ட ஓராண்டிற்குப் பின்னர் அவற்றினை மீட்டுக்கொள்ளும் விருப்பத்தினை அரசாங்கம் கொண்டிருந்தது. இது எதிர்காலத்தில் வட்டி வீதங்களில் ஏற்படும் வீழ்ச்சியானது அரசிற்கு நன்மைகளை வழங்கக்கூடும்.

1998இல் அறிமுகப்படுத்தப்பட்ட பாரிய வழங்கலில் 2000ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. பாரிய பிணையங்களின் ஒதுக்கத்தினைக் கட்டியெழுப்புதல், உயர்ந்தளவு திரவத்தன்மை கொண்ட இரண்டாந்தரச் சந்தையினை உருவாக்குதல், மற்றும் அரசின் கடன்பாட்டுச் செலவினைக் குறைத்தல் என்பன இவ்வழங்கலுக்கான நோக்கமாகக் காணப்பட்டது. இம்முறையின் கீழ் 2 ஆண்டு முறிகளுக்காக 14 தொடர்களும், 3 ஆண்டு முறிகளுக்காக 9 தொடர்களும்,

அட்டவணை 10.25
2000 திறைசேரி முறிகளின் வழங்கல்கள்

முதிர்ச்சிக் காலம்	நறுக்கு வீதம் (ஆண்டு ஒன்றுக்கு %)	முதிர்ச்சிக்கான நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு	ஆண்டு இறுதியில் வெளி நிற்ற தொகை (ரூ.மில்)
2 ஆண்டுகள் (அ)	10.75	12.00-22.19	69,421
3 ஆண்டுகள்	11.00	12.02-18.71	63,849
4 ஆண்டுகள்	11.25	12.17-13.05	34,804
5 ஆண்டுகள்	11.50	12.46-13.02	20,550
6 ஆண்டுகள்	11.75	12.53-13.21	15,500
மொத்தம்			204,124

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

(அ) 2000 நவெம்பரிலும், திசைமூரிலும் ந

4 ஆண்டு முறிகளுக்காக 3 தொடர்களும் 5 ஆண்டு மற்றும் 6 ஆண்டு முறிகளுக்கு ஒவ்வொன்றும் 4 தொடர்களுமாக 34 தொடர்பினைக் கொண்ட முறிகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டில் திரவநிலைமையில் பற்றாக்குறை காணப்பட்டபோதும் முதலீட்டாளர்கள் உயர்ந்த வட்டி வீதங்களினால் கவரப்பட்டமையின் காரணமாக 3 ஏலங்கள் தவிர மற்றைய பெரும்பாலான ஏலங்கள் கூடுதலாக உதவப்பட்டன. மேலதிகமாக உதவப்பட்டபோதும், விலைக்கோரல் வீதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு உயர்வாக இருந்தமையின் காரணமாக, 2000 திசெம்பர் 7இல் நடாத்தப்பட்ட அழைக்கத்தக்க ஏலங்களில் அனைத்து விலைக்கோரல்களும் நிராகரிக்கப்பட்டன. சந்தையில் காணப்பட்ட உயர்ந்த திரவத்தன்மை, பணவீக்கத்தில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான வீழ்ச்சி என்பனவற்றின் விலைவாக, அனைத்து முதிர்ச்சிகளுக்குமாக 10.75-11.75 சதவீதத்தில் காணப்படும் திறைசேரிமுறிகளுக்கான நறுக்குவீதங்களை 2000 சனவரி 03ஆம் நாளிலிருந்து 25 அடிப்படை புள்ளியினால், குறைத்துவிடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்தது. 2000ஆம் முதல்வரைப்பகுதியில் 2-6 ஆண்டுகள் முதிர்ச்சிகளைக் கொண்ட திறைசேரிமுறிகள் வழங்கப்பட்டபோதும், 2000ஆம் ஆண்டின் பின்னரைப்பகுதியில் 2 மற்றும் 3 ஆண்டு முதிர்ச்சிகளைக் கொண்ட திறைசேரிமுறிகள் மீதான விலைச் சலப்பான போக்குகள் காணப்பட்டதெனினும், நிதியில் முறையில் காணப்பட்ட வட்டிவீதங்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் முறிகள் மீதான விலைவு உயர்வினை எடுத்துக்காட்டியது. இவ்வாண்டில் 2 ஆண்டு (அழைக்கும் விருப்பினைக் கொண்ட திறைசேரிமுறிகள் உட்பட), 3ஆண்டு, 4ஆண்டு, 5ஆண்டு, மற்றும் 6ஆண்டு திறைசேரிமுறிகளுக்கான நிறைவேற்றப்பட்ட சராசரி விலைச்சல்கள் முறையே 12.00-22.19 சதவீத, 12.02-18.71 சதவீத, 12.17-13.05 சதவீத, 12.46-13.02 சதவீத மற்றும் 12.53-13.21 சதவீத வீச்சக்களில் வேறுபட்டன.

வேறுபட்ட தொடர்களின் கீழ் வழங்கப்பட்ட திறைசேரிமுறிகளின் மொத்தப்பெறுமதி 1999இன் ரூ.63,452 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் ரூ.125,322 மில்லியனாக விளங்கியது. நடுத்தர கால முதலீட்டுக் கருவியாக திறைசேரிமுறிகளின் பிரபல்யம் வேற்றுமையை பிரதிபலிக்கின்ற விதத்தில், 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட புதிய திறைசேரிமுறிகள் 1999இன் ரூ.55,952 மில்லியனுக்கெதிராக ரூ.99,257 மில்லியனாக விளங்கியது. இதன்படி, 2000ஆம் ஆண்டு இறுதியில் வெளிநின்ற திறைசேரிமுறிகளின் மொத்தப்பெறுமதி 1999இன் ரூ.104,867 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டில் ரூ.204,124 ஆக விளங்கியது.

இவ்வாண்டில் இரு அரசு வங்கிகளுக்கும் நிறுவன ரீதியான முதலீட்டாளர்களுக்கும் ரூ.35,500 மில் லியன் கொண்ட சிறப்பு வழங்கல் கள் மேற்கொள்ளப்பட்டன. இது இவ்வங்கிகளுக்கான அரசின் பொறுப்புக்கள் சிலவற்றை நீக்கும் பொருட்டு 2000ஆம் ஆண்டு மேமிலும், யூனிலும் திறைசேரியினால் செய்யப்பட்ட ரூ.2.4 பில் லியன் கொண்ட திறைசேரிமுறிகளின் சிறப்பு வழங்கல் களை உள்ளடக்கியிருந்தது.

ரூபாக்கடன்கள்

நடுத்தர, நீண்டகால அரசு கடன்பாடுகளுக்கான முக்கிய மூலங்களிலே ராக் ரூபாக்கடன் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டுக் காலத்தில் 15 ரூபாபினையங்கள் மிதக்கவிடப்பட்டதுடன் இக்கடன்களுக்கான முக்கிய உதவுதொகைகள் 1999இன் ரூ22,985 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.42,211 மில்லியனாகக் காணப்பட்டது. ரூபாக்கடன்கள் முகப்புப் பெறுமதியில் விற்கப்பட்டதுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டிவீதத்தினையும் கொண்டிருந்தது. வட்டிவீதங்களில் காணப்பட்ட சந்தைப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு வட்டிவீதம் நிருவாகரீதியில் நிர்ணயிக்கப்படுகின்றது. 1ஆண்டு, 5-ஆண்டுகள், மற்றும் 8-10ஆண்டுகள் காலப்பகுதியிடன் மிதக்கவிடப்பட்ட இக்கடன்கள் முறையே 11.90 சதவீத, 11.00 சதவீத மற்றும் 12.00 சதவீத வட்டிவீதங்களைக் கொண்டிருந்தன. 2000ஆம் ஆண்டின் ஊமியர் சேமநிதியம், மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன ரூபாக்கடன் நிகழ்ச்சித்திட்டத் திற் கான முக்கிய உதாரணங்களாக விளங்கியதுடன் மொத்தசூலித் தொகைகளில் 97.6 சதவீதத்திற்கும் வசை கூறின.

இவ்வாண்டில், ரூ.40,378 மில்லியன் தொகை கொண்ட மொத்த ரூபாக்கடன்கள் அவற்றின் முதிர்ச்சியின் பின் மீஸ் செலுத்தப்பட்டமையானது, வெளிநின்ற ரூபாக்கடன் மட்டங்கள் 1999இன் ரூ.262,056 மில்லியனிலிருந்து 2000ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.263,889 மில்லியனுக்கு அதிகரிக்க காரணமாகியது.

அட்டவணை 10.26
2000இல் திரட்டப்பட்ட ரூபாக்கடன்கள்

முதிர்ச்சிகள் (ஆண்டுகள்)	பெறுமதி (ரூ.மில்லியன்)	வட்டிவீதங்கள் (ஆண்டுக்கு %)
1	8,000	11.90
5 - 6	11,000	11.00
8 - 10	23,211	12.00
மொத்தம்	42,211	11.00-12.00

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

கூறு நம்பிக்கைகள்

2000ஆம் ஆண்டு திசெம்பர் இறுதியில் கூறு நம்பிக்கைகளின் மொத்த எண்ணிக்கை 12இல் மாற்றமின்றியிருந்தது. இவை மூன்று வளர்ச்சி நிதியங்களையும், நான்கு சமநிலை நிதியங்களையும், நான்கு வருமான நிதியங்களையும் ஒரு சட்டெண் நிதியத் தினையும் உள்ளடக்கியிருந்தன. இக்கைத்தொழிலின் செயலாற்றத்தில் கீழ் நோக்கிய போக்கு அவதானிக்கப்பட்டது. கைத்தொழிலை முழுமையாக நோக்குகையில், இணைந்த தேறிய சொத்துப்பெறுமதி 1999இல் பதிவுசெய்யப்பட்ட 1 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் 18 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. கூறுகளை வைத்திருப்போரின் எண்ணிக்கையிலும் அதேபோன்று வழங்கவிலுள்ள கூறுகளின் எண்ணிக்கையிலும் சிற்றளவு வீழ்ச்சியோன்று பதிவு செய்யப்பட்டது.

அட்டவணை 10.27
கூறு நம்பிக்கைகள்(அ)

	1996	1997	1998	1999	2000 (ஆ)
1. மொத்தச் சொத்துக்கள் ரூ.மில்.	2,652	3,097	2,687	2,649	2,173
2. தேறிய சொத்துக்களின் பெறுமதி ரூ.மில்.	2,637	3,072	2,675	2,639	2,162
3. பங்குகளிலான முதலீடு (ரூ.மில்.)	1,599	2,244	1,773	1,680	1,109
4. (2) இன் விகிதமொன்றாக (3)	61	73	66	64	51
5. கூறுகளை வைத்திருப்போரின் எண்ணிக்கை	25,240	26,441	27,709	27,536	26,863
6. வழங்கவிலுள்ள கூறு நம்பிக்கைகளின் எண்ணிக்கை (மில்.)	-	380	395	393	387
7. கூறு நம்பிக்கைகளின் எண்ணிக்கை	5	10	10	12	12

மூலம்: கூறு நம்பிக்கைகள்.

(அ) பெறுமதிகள் திசெம்பர் 31இல் உள்ளவாறு.

(ஆ) தற்காலிகமானவை.

கூறு ஆரம்பிக்கையில் ஏற்பட்ட இப்பின்னடைவு இந் நிதியங்களின் முதலீட்டுச் சொத்துப்பட்டியலில் பெறும் பகுதி பின்னடைவைக் கொண்டிருக்கும் பங்குச்சந்தைகளிலுள்ள பங்குகளில் காணப்பட்டமையின் விளைவாக ஏற்பட்டதாகும். நிதியங்களின் பல்வேறு

வகைகளின் செயலாற்ற நியதிகளில், வளர்ச்சி நிதியம் மற்றும் சமநிலைநிதியம் என்பவற்றின் இணைந்த தேறிய சொத்துப்பெறுமதி 1999இல் பதிவு செய்யப்பட்ட 4 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2000ஆம் ஆண்டில் ஒவ்வொன்றும் ஏற்றத்தாழ 20 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இந் நிதியங்களில் காணப்பட்ட மொத்த முதலீட்டுப்பட்டியல்களில் முறையே ஏற்றத்தாழ 73 சதவீதமும் 61 சதவீதமும் பங்குகளில் காணப்பட்டன. வருமான நிதியத் தின் இணைந்த தேறிய சொத்துப்பெறுமதியும் 1999இல் பதிவு செய்யப்பட்ட 20 சதவீதம் கொண்ட அதிகரிப்பிற்குமாகும். 2000ஆம் ஆண்டு திசெம்பரின் இறுதியில் 3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதற்கு 2000ஆம் ஆண்டுப் பகுதியில் வருமான நிதியத் திலிருந்து ஒரளவு திறைசேரிடுண்டியல் கள் மீட்கப்பட்டமையே காரணமாகும். 2000ஆம் ஆண்டின் வருமான நிதியத்தின் மொத்த முதலீட்டில் 47 சதவீதம் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்ட வேளையில் 53 சதவீதம் மீள் கொள்வனவு உடன்படிக்கைகள், தொகுதிக்கடன்கள், வர்த்தகப்பத்திரங்கள், சொத்துக்களில் பிணையளிக்கப்பட்ட பத்திரங்கள் என்பவற்றில் முதலீடு செய்யப்பட்டன.

சந்தை மாற்றல்களுக்கு பதிலறுக்கும் வகையில், வளர்ச்சி நிதியங்கள் அதேபோன்று சமநிலை நிதியங்களின் நிதிய முகாமையாளர்கள், இந் நிதியங்களின் செயலாற்றத்தினை சம்பாடுத்துவதற்காகவும், கூறுகளை வைத்திருப்போருக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களை மிகக் குறைக்கும் பொருட்டும் தமது முதலீட்டுச் சொத்துப்பட்டியல்களைப் பன்முகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன்படி வளர்ச்சி நிதியங்களில், 1999இன் மொத்த முதலீட்டில் ஏற்றத்தாழ 83 சதவீதமாக காணப்பட்ட பங்கு வெளிப்படுத்துகை 2000ஆம் ஆண்டு திசெம்பர் இறுதியில் ஏற்றத்தாழ 73 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. இதேபோன்று 2000ஆம் ஆண்டு அரசு பத்திரங்கள் போன்ற முதலீடுக்களிலும் மற்றைய சந்தைக் கருவியானதுமான முதலீடு ஏற்றத்தாழ 10 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டது.